



உ  
கடவுள்ஜிணை.

அ க ஸ் தி ய னிவர்

நிருவாய்மலாந்தருளிய

வயித்தியரத்தினச்

சுருக்கம் நுகாய்

இஃது.

கன்னிபுத்தூர்

வேலாயுதமுதலியாரால்.

பார்வையிடப்பட்டு

சென்னை.

கலைக்கியானவிளக்க அச்சுக்கூடத்திற்

பிறப்பிக்கப்பட்டது.

1887



அகஸ்தியர்.



புலத்தியர்.

உ

## விளம்பரம்.

இகலை மாவருக்கு மலிவிப்பது யாதெனில்:—  
 இப்புத்தகமும் இன்னும் தமிழ் - தெலுங்கு - கிரந்தம்  
 இவற்றிலுள்ள பலவிதப் புத்தகங்களும் வேண்டிபவர்கள்,  
 சென்னப்பட்டணம் பெத்துநாயகன் பேட்டை கிருஷ்ண  
 ங்குளத்து வீதி (4) வது நெம்பருள்ள வீட்டிலிருக்கும்  
 கண்ணிாத்தூர் கணபதி முதலியாரிடத்தில் விலைகூப்  
 பெற்றுக் கொள்ளலாம்.



உ

சிவமபம.

அகஸ்திபமுனிவரமுள்ய

# வயித்தியரத்தினச்சுருக்கத்து

மருந்தின் தலைப்புகள்

அகராதி



பக்கம்	பெயர்.	பக்கம்	பெயர்.
பாடற்றொகை.		பாடற்றொகை.	
உக	அக்கினிசூரணம்	௫௧	சரிசாலேடுலேகியம்
உஉ	அசுவகெந்திசூரணம்	௫௨	சய கல்நாட் பெண்ணைய உசாக
உரு	அசுவகெந்திபலராட்ச	௫௩	சுவலிபிழிமுத்து
	ததைலம்	௫௪	கழுப்பெயர்
௫௧	அப்பிரேசெந்தாரம்	௫௫	கார்ப்பெந்தாரம்
௫௨	அய்யகார்ப்பெந்தாரம்	௫௬	காளகண்டமேகலாராயண
௫௩	அர்த்தநாரீஸ்வரம்	௫௭	செந்தாரம்
௫௪	ஆகிரோணநசியம்	௫௮	கீழ்ப்பாய்நெல்லி
௫௫	ஆதணை - ததைலம்	௫௯	தைலம்
௫௬	இதுவுமொருவகை	௬௦	குமரிததைலம்
௫௭	இரசசிந்திரணி	௬௧	கூழ்ப்பாண்டலேகியம்
௫௮	இரசபற்பம்	௬௨	கூழ்ப்பாண்டகிரிநாமி
௫௯	இரசானந்தவைரவம்	௬௩	கேட்டிசெந்தாரம்
௬௦	ஏலாதிசூரணம்	௬௪	கொம்பரக்குதைலம்
௬௧	கண்தகெண்ணெய்	௬௫	கோரோசனைக்குலகை
௬௨	கண்டாத்நிரிலேகியம்	௬௬	சந்திரிசூரணம்
௬௩	கண்டாத்நிரிலேகியம்	௬௭	சந்திரிததைலம்
௬௪	கண்டங்கத்திரிலேகியம்	௬௮	சுசரபய்க்விவரணம்
௬௫	கண்டங்கத்திரிசூரணம்	௬௯	சுவபரச்சிக்யசண்டி
௬௬	கண்டாவிழ்தம்	௭௦	சித்தானந்தவைரவம்
௬௭	கபாடமாத்திரை	௭௧	சிலேதாரிமணி
௬௮	கபாடலேகியம்	௭௨	சிந்திரிலேகியம்
௬௯	கீரப்பரணெண்ணெய்	௭௩	சுகசிக்தபேதியெண்ணெய்
		௭௪	சயமாக்கினி



பக்கம்.	பெயர்.	பக்கம்	பெயர்.	
	பாடற்சொற்கை		பாடற்சொற்கை.	
சுந	சூரணங்களின்சுததி	உருசு	பழததெண்ணெய்	உசுஉ
சச	செந்தாரவைப்பு	ருந	பித்தசுரக்கியாமும்	நஉச
	குக்குரு	உசுக	புளியாரைக்கிருதம்	உாய
ருச	சேதம்சுரக்கியாமு	நஉச	பூபதிசூளிகை	சசு
ருக	தங்கபற்பம்	நாச	பூமணிகுளிகை	ருஅ
ருஉ	தாம்பிரபற்பம்	நா	பூரணச்சந்திரோதயம்	நருஎ
சசு	தாளசபற்பம்	உசுஉ	பொன்னாங்காணித்	
உஉ	தாசிசபற்சிரிசூரண	நாச	தைலம்	நாநஎ
யசு	தூய்விசாயனம்	நாயஉ	பொன்னாங்காணிக்	
உக	திராட்சதசூரணம்	நாஉச	கிருதம்	உாக
சரு	திரிலோகச்செந்தூரம்	உஎக	மாகவில்வாதுலேகிய	அஅ
சஅ	துருசுகுரு	உஅஅ	மண்டுரச்செந்தூரம்	உஎஅ
நசு	துதுவளைக்கிருதம்	உாயஎ	மஸ்துமிரசாயனம்	நாயச
ருச	தோஷமேழுசுரு	உஅ	மாந்தளண்ணெய்	உநய
	ம்பெயர்	நஉஅ	மிருகாமலத்தலைம்	நாசுசு
ரு	ஸ்திரிபுருட்களுக்கு	நசு	மேகத்தெண்ணெய்	உநஉ
	நாடிபார்க்கும்வகை.	நயருஅ	ரசகம்பூரபற்பம்	நசுசு
சந	நசியம்	உருசு	ரசலோகச்செந்தூரம்	நசரு
சசு	நாகபற்பம்	உசுஎ	லோகசெந்தூரம்	உசுஉ
க	நாடிநிதானம்	கசசு	வங்கபற்பம்	உசுச
ந	நாடிபார்க்கும்காலம்	யநஉச	வல்லாரச்சூரணம்	நாசஉ
ய	நாடிஇலக்கணம்	கசநரு	வல்லாரைக்கிருதம்	உாஎ
ரு	நாடிபார்க்கு மாதவகை	நருஉ	வாதசுரக்கியாமும்	நாயசு
நசு	யிலப்பனைக்கிருதம்	நாசுசு	வாதளண்ணெய்	உசசு
உந	நிலவாகைச்சூரணம்	நாசுசு	வாதசூரட்சதன்	நசு
யந	பஞ்சதீபாக்கினி	உசு	வில்வாதிதைலம்	நருஎ
	இலேகியம்	எஎ	விழுதிளண்ணெய்	உநசு
உந	பஞ்சதீபாக்கினிசூர	நாநஎ	வீரபத்திரகலிக்கம்	உருச
சசு	பஞ்சலோகசெந்தூர	உஎரு	வெண்காரச்சிலா	}
நஉ	பதினமூன்றுசன்னிக்குத்	ருக	சத்துகலங்கொம்	
	தைலம்	நாசுசு	புகல்நார்பற்பம்	}
ருஉ	பவளபற்பம்	சாயச	வெள்ளிபற்பம்	



உ

சிவமயம்.

அகஸ்தியமுனிவரூளிச்செய்த

வ யி த் ய ர த் தி ன ச் ச ரு க் க ம்

முந்நூற்றறுபது

காப்பு

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்  
பூரணமாய்நிறைந்தகுரு மரைதாள்போற்றி  
புகலுகிறேன் வயித்தியரத்தினச்சுருக்கந்தனை  
வாரணாமுகத்தோனைப் பணிந்துவாழ்த்தி  
வயித்தியர்தான் முந்நூற்றோடருபதுக்குள்  
காசனமாஞ்செந்தூரம் பற்பம்லேகியங்  
கருவானதயிலமொடு கிருதமெண்ணெய்  
சூரணமாக்கிராணமொடு கலிக்கமாத்திரை  
சுருவாகநாடிமுதற் சொல்லோம்பாரே.

நூல்

நாடிநிதானம்

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

கரிமுகனடியைவாழ்த்திக் கைநனிநாடிபார்க்கில்  
பெறுவிரலங்குலத்திற் பிடித்தடிநடுவேதொட்டால்  
ஒருவிரலோடில்வாத முயர்நடுவிரலிற் பித்தந்  
திருவிரன்முன்றிலோடிற் சேத்துமாநாடியாமே,

(க)

ஆகியநாடிமூன்றும் படபடென்றேடிற்சன்னி  
வாகினிலன்னக்கோழி மயிலெனநடககும்வாதப்  
ஏகியவாலமயட்டை யிலையெனநடககும்பித்தம்  
பொகியதவளைபாம்புபோலவாஞ்சேத்துமந்தானே

(உ)

சேத்துமமெழுந்திருக்கிற் நித்திப்புநாவினேறும்  
ஏத்தியகசப்புமீறி லெழும்பிடும்பித்தமாகும்  
மாத்தியபுளிப்புமீறில் வந்திடும்வாதமாகும்  
சேத்துமந்தண்ணீர்பித்தந் தீக்காற்றுவாதாமே

(ஈ)

வாதத்தில்வாதமாகில் வளர்ந்திடுமன்னம்போல  
 நனய்த்தவுடனேநீந்து நெகிழ்ச்சியாய்ச்சுருங்கும்வாங்கும்  
 ஆதுததுப்பதறுமேனி யசனமுழம்பமாகும்  
 ஏதுற்றதனத்தின்மின்னே யெண்ணியேயறிந்துசொல்லே (சு)

வாதத்திற்சித்தமாகில் வாயதுகுழறிபேசும்  
 பேசுததுக்குளிருங்கால்ல் வீக்கமும்பெருகவுண்டாகும்  
 தாதுற்றபுத்திதனுந் கடைபடுந்தடங்கண்மாதே  
 கோதுற்றயிறுவிம்மிக்குறனைப்புரட்டிதானே (சு)

வாதத்தில்சேதமமாகில் வலியொடுவீக்கமுண்டாம்  
 பேசுததுத்தலையிடித்துப் பிணங்கியகுணங்கள்வேறாய்த்  
 தீதுற்றமெய்வெளுத்துத் திடமுடன்சனக்கெல்லா  
 பேசுத்துநாவுபேசுமபெருகவேவீக்கமுண்டாம் (சு)

பித்தத்திற்சித்தமாகிற் பிதற்றிடுங்கிறுகிறுக்கும்  
 சத்தியுமதிகமாகுஞ் சரீரத்திலிளைப்புமுண்டாம்  
 ஆத்தியாயுலருமேனி யாகமும்வேறதாகும்  
 வற்றியேவெளுத்துக்காயம் வரண்டுபின்வீக்கமுண்டாம் (எ)

பித்தத்தில்வாதமாகிற் பிடரியுங்காலுங்கையுங்  
 குத்தத்துப்போலேயாகுங் குறுகிமெய்ப்பதறும்பின்னே  
 ஆத்தியாயுலருமேனி யாகருஞ்சரத்தால்நோவாம்  
 புத்தியுமடியுமிககப் பொறுமைபோய்க்கோபமாடும் (அ)

பித்தத்திற்சேத்துமமாகிற் பிதற்றுவாய்குழறுமிக்கச்  
 சத்தியும்லாய்நீதானுந் தானறியாமலோடும்  
 சுற்றியிம்பேய்கள்போலச் சுழற்றியேவயிற்றினோவாம்  
 பித்தமுமெய்ததுகொட்டிப் பிடரியில்நோவதாமே (சு)

வாட்டிடுஞ்சேத்துமத்தில் வந்திடுவாதமாகில்  
 நாட்டியகால்கள்போல நரம்பெலாம்வலித்துநிற்கும்  
 கூட்டியபிடரிதானுந் குன்றவேவலிக்குமாகில்  
 நாட்டியவழியுமெல்லாம் நாக்குவாய்குழறுந்தானே (க)

சீர்பெறுசேதம்பித்தந் தின்பதுகசப்புண்டாகும்  
 பார்பொறுநாவுதன்னிற் பலவிதம்புளிப்பினிப்பாம்  
 சேர்பதுபேசுமாறுந் திடமில்லைக்கோழையாகும்  
 சார்பதுகண்ணும்பினைக சாறும்பின்சத்தமவேறும் (க)

சேதமும்பித்திற்சேத்துமாகிற் நிமிர்தமாயறியுஞ்சொன்னேம்  
 ஆத்துமநல்லதலயி லுழிவறுமெய்கண்டாயே

கூற்றன்வந்திடுவதாகுங் குருவிழிவட்டங்கொள்ளும்  
சாத்திரமநிந்துசொன்னோம் யாத் திரைநாடிதானே.

(௮௨)

நாடிபார்க்குங்காலம்.

காலமேசேத்துமநாடி கட்டுச்சிப்பித்தநாடி  
மாலையில்வாதநாடி வகைதப்பிப்பதறிநின்றால்  
எலவோயிபுட்கட்கெல்லா மியம்பினுரிதுதானென்று  
நாளஞ்சின்மரணமென்று நன்முனியருள்செய்தார்.

(௮௩)

நாடி இலக்கணம்.

போற்றியநாடிதானும் போத்துபோற்புறந்துடித்தாற்  
கீற்றுவின்னுதலேமிக்கக் கிஞ்சகமாவேகேளாய்  
காத்திடுந்திங்கொன்றிற் கருதியேதீராவிட்டால்  
மாற்றியமாதம்பத்தின் மரணமென்றுரைக்கலாமே.

(௮௪)

குறித்திடும்சேத்துமநாடி குதிரை போல்துமிர்ந்துநின்றால்  
கறுத்திடுவிழியாய்நல்ல காரிகையாளேகேளாய்  
மதுத்திவைபேசவேண்டாம் வயதிவைமுடிந்துதென்று  
பொறுப்பில்லைதிங்கொன்றிற் புகன்றிடுமரணமாமே.

(௮௫)

ஆதித்தன்சந்திரன்போ லந்திக்கநாடிதானும்  
பேதித்துநிற்குமாகிற் பெருக்கவேகையினூடே  
சோதித்துக்கண்டிநாடி சுரங்களிற்புக்குமாகில்  
வாதத்தில்வாய்ப்புழிடை வந்துறநிற்குநானே.

(௮௬)

கடிந்ததோர்நாடிதன்னை கருதியேபார்க்கும்போது  
விடிந்தபின்சேத்துமநாடி விகறியேதொடர்ந்துநின்றால்  
கடிந்ததுபித்தநாடி கட்டுச்சிதுடிக்குமாகில்  
மடிந்ததுவாதநாடி மாலையில்மரணந்தானே

(௮௭)

சேத்துமநாடிதானும் தியங்கியமஞ்ஞைபோல  
நாட்டியவட்டைபோல நடுங்கியேபதறிநின்றால்  
கூட்டவேவேண்டாமேமு நாவிரினின்மரணங்கொல்லும்  
நாட்டமாய்முனிவர்சொன்னார் நயம்படக்குறித்துப்பாரே,

(௮௮)

ஏற்றியதிபந்தன்னி லெரிசுடர்முனைவயப்போலத்  
தோற்றியநாடிதானும் துயரநடக்குமாகில்  
கூற்றனுக்கிடமுயில்லை குறைபடாமருந்துசெய்யில்  
மாற்றியவாணுடானும் வளர்ந்திடுந்தின்ணந்தானே,

(௮௯)

வேறு

கண்ணும்பல்லுந்தான் கறுத்துக் கருதுமூச்சுவாய்திறந்து  
உண்ணுயிற்றிச்சேத்துமமு மீமாடிமிகவேதானடந்தாற்  
பண்ணும்மருத்துமபயாது பண்பாய்ச்சுவாசமேல்வாங்கு  
மண்ணும்விண்ணுந்தானரிய மரணமாவார்களே, (20)

வேறு

இடைதொடைமார்பின்சீழே பெறிபடப்பதறியோடின்  
முடிகிடவீக்குமாகிள் மூவரினொருவரோடில்  
படரவேதாகமிஞ்சிப் பஞ்சிடுககண்ணும்வாயும்  
அடரவிக்கணங்கள்சுண்டா லறிந்துகொள்மரணமென்றே (21)

(இஃதறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்)

எடுக்கும்படுக்குமெழுந்நிருக்கு மினைத்தேமூச்சுதனைவாங்கும்  
வடுக்கெணக்கவிழியிரண்டு மலரவிழிக்கும்வழிபார்க்கும்  
தொடுக்குந்தொடுத்தசேத்துமமுந் தொண்டைதனையுடைப்பிக்கு  
மடுத்துவருவதினுகண்டாலரிவீரமரணச்சயமே (22)

இதுவும் அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்

ஊசிபோன்முநமுநீண்டு உடம்பெலாநரம்புதோன்றிப்  
பாசிபோற்கண்பஞ்சிட்டிப் பரந்திருண்மூடுமாகில்  
பேசுநாவரண்டுபேசிப் பித்ததுபித்தற்றுமாகில்  
காசினியறியச்சொன்னேன் கண்டு கொள்மரணமென்றே. (23)

நாடியார்முன்னோர்சொன்ன நற்குறிக்குணங்களாலு  
நீடியவிழியினாலு நின்றநாட்குறிப்பினாலும்  
வாடியமேனியாலு மலொடுநீரினாலுந்  
நூடியவியாதிசைனைச் சுகம்பெறவறிந்துசொல்லே (24)

சுகம்பெறவக்கமெல்லாந் சுருங்கியகுணங்களாய்து  
முக்கஞ்சிறாடிமூக்குச் செவிநுதனயனநாடி  
அகந்துடியடக்குநாடி யதுதிசைவிடுதிநாடி  
உகந்துடியுந்திராடி புண்மையாய்நடைகள்பாரே (25)

டார்மனக்கவலையற்றுப் பலபலவிசாரம்விட்டுத்  
தேர்மனத்தெளிஞ்சுநீயுஞ் செய்குணவழியிதென்று

ஊரகமும் திதய்னி லொலிபலவியாதிசெய்யும்  
திபனவுண்டியாலே சேர்ந்திடுநோய்கடானே. (௨௬)

சொல்லியவுந் திதய்னிற் சுழித்ததோரொழுத்தபயற்றி  
எலலையிலெழுந்தநாடி யெழுபத்தீராயிரத்தல்  
வல்லவர் புகலுநாடி பத்திலெழுநீக்கி  
நல்லதோர்நாடிமுன்று நயந்துநீயறிந்துபாரே. (௨௭)

தான்மிசக்குளிர்ச்சிகொள்ளி நயந்துநாடிவாதம்  
மீன்முகிலுழலாய்கேய்பா ளுறைச்சிகளுண்டால்வாதம்  
தீய்மிகவருமேகோழி தின்னவர்நாடிபித்தம்  
வானநற்கலிகடன்னை வாங்கினுல்வாதமாமே. (௨௮)

வாதத்திலிளநீர்பின்னை வாங்கினுழவாதம்  
போதலேகோபமுள்ளே பொருமினாடிபித்தம்  
கோதைசேர்குழலார்தன்னைக் கூடினாடிபித்தம்  
தீதிலாமுனிவர்சொன்னார் திறமுடனறிந்துதானே. (௨௯)

ஸ்திரீபுருடர்களுக்கு நாடிபார்க்கும் வகை.

தானெனவுலகத்துள்ளே தயங்கியநாடிபார்க்கில்  
வானெனமின்னேகேளாய் வரும்புலன்சொல்லககேளு  
நானெனும்புருடற்கெல்லா நாடிதான்வலக்கையாகும்  
தேனெனுமடவார்க்கெல்லாந் திடம்பெறவிடக்கைகித்தே. (௩௦)

நாடிபார்க்கும் - மாதவரை.

சித்திரைவைகாசிக்குச் செழுங்கதிருதயந்தன்னில்  
அத்தமாமானியாடி யைப்பசிகார்த்திகைக்கு  
மத்தியானத்திற்பார்க்க மார்கழிதையுமாசி  
வித்ததன்கதிரோன்மேற்கில் விழுகின்றநேரந்தானே, (௩௧)

தான்னுபங்குனிக்குத் தனதுநல்லாவணிக்குந்  
மானமாம்புரட்டாசிக்கு மற்றைராத்திரியிற்பார்க்க  
தேனென்றுமுன்றுநாடித் தெளிவாகக்காணுமென்று  
கானமாமுனிகா சென்ன கருத்தடைகண்டிபாரே. (௩௨)

நாடிநிதானம் - முற்றும்.

சித்தாகந்தவைவாயம்.

இவ்வெண்ணீர்க்குறி நெடிவரசிரிய விறுத்தம்.

பாரப்பாபுலத்தியனே சித்தானந்தம்<sup>1</sup>, பரிவானவைவந்தான்  
சொல்லக்கேளு, சேரப்பாநிரிகடுகு \* சிவப்புகாவிதீரமான \* வெரி

க்சஸெய் \* பொரிச்சலேழும், பிரப்பாசமங்குட்டிழ்த்நின்சாற்றூ  
ல் நிசமாசகந்சாமமரைத்துக்கொண்டு, தாரப்பாகுள்ந்போனிழலு  
லர்த்தி உட்பரமச்செப்பில்வைத்துச் ிரால்லக்கேளே. (௩௩)

\* சிவப்பு லிங்கம் \* எரிச்சல் பெருகாரம்

\* பொரிச்சல் வெண்காரம்,

கேளப்பா விஞ்சிந்நுள்ளித்தயிலங்கெடியான முலைப்பாநிற்கெர்  
டுத்தாயானல், நாளப்பாசன்னிவகையெல்லாம்போகு நலமானதேன்  
கூட்டிகொடுத்தாயானல், தாளப்பாசொஷமென்றதெல்லாம்போகுந்  
தப்பாது கண்ணிவிடத்தீருந்தீரும், தேளப்பாரசாநந்தவைரவந்தான்  
செய்யுகிறேன் \* சிவப்புநாழ \* பொரிதானெட்டே. (௩௪)

\* சிவப்பு லிங்கம் \* பொரி வெண்காரம்.

இராசானந்தவயிரவம்,

எட்டப்பாநாவிநீராறுமாகு மிதமானதிப்பிலியும்பன்னிரண்டு,  
துட்டப்பாவிஞ்சிரசந்தன்னுலாட்டித் தளமாகநர்சாமமறைத்துக்கொ  
ண்டிவிட்டப்பாமிளாருபோனிழலுலர்த்தி விருதானசெப்பில் வைத்து  
ச்சொல்லகேளு, அட்டப்பாவதுபானமறிந்துபோடு அப்பனே சல்லி  
யென்றழலம்போமே. (௩௫)

வாதராட்சதன்.

போமப வாதராட்சசனைக்கேளு புதுமையாம் \* வேந்தனெ  
டு \* நாற்றக்கந்தன்; சேம்பாவப்பிரகதாம்பிரபற்பம் திறமாகவஞ  
கவிதம்சமனாய்க்கூட்டிச், சாமப்பா வெள்ளைச்சாணையின்சாற்றூல்த  
ளமாகநர்சாமமறைத்தபின்பு, வேம்பாசீந்தியிடகியாழர் தன்னால்  
வெகுசுருக்காய்நாற்சாமமரைத்திடாயே. (௩௬)

\* வேந்தன் ரசம் \* நாற்றம் கந்தகம்.

அரைத்திடுவாய் கொடியேலிக்கியாழந்தன்னால் அருந்துளசிறு  
ச்சாறு \* திரிமலைகியாழம், அரைத்திடுவாய்வெவ்வேலேசாமமரண்  
டி அழகாகமொத்தையாபுருட்டிக்கொண்டு, அரைத்திடுவாய்ச் சாணை  
யினிலையரைத்து அன்பாகமருந்தையுள்ளேவைத்துமுடி, அரைத்திட்  
டவிலைகருகப்புடைத்தைப்போடு ஆறினபின்னெடுத்ததனாலரைக்க  
கேளே. (௩௭)

\* திரிமலை கடுககாய் தான்றிக்காய் நெல்லிக்காய்.

கேளப்பாசித்திரமூலத்தின்னியாழம் கிருபையாய்நாற்சாமமரை  
த்துக்கொண்டு, நாளப்பாமும்முன்று வராகன்விதம் நலமாகவேயுரு  
ட்டிக்கூட்டிக்கொண்டு, தாளப்பா:நீழலுர்த்தி வைத்துக்கொண்டிதன்

மானசன்னிவகை தோஷ்மெல்லாம், வேளப்பாவனுபானமறிந்துடோ  
 (வெருகுருக்காய் வாதமெல்லாம்விழுவாய்ப்போமே, (௩௩)

சுயமக்கீளி.

போமப்பாசயாகக்கீனிசொல்லுடேளு புகழானரசமூன்று நாத்  
 றம்மாண்டு, காமப்பாகாநதசெந்தூரம்நாலு கலக்காதே \* சிலையிரண்  
 டி \* சிவப்பிரண்டு. தாமப்பாவெழுகுபொடிபலந்தானென்று தவரு  
 மல் \* குமரிச்சாறரைப்புக்கேளு, ஆரப்பாபட்சமொன்றுவரைத் து  
 ருட்டுஅப்பனையிஞ்சிரசநிழிகம்குதானே, (௩௪)

\* கத்தம் \* நாத்றம் \* சிலை மனேசிலை \* சிவப்பு சிங்கம்

\* குமறி சோற்றுத்தற்றழை

தாளிலேதென்கூட்டிப்பணவிடைதான்போட்டுத் தொடர்ந்துவ  
 ரைமண்டந்தான்கொண்டாயானால், நாளிலேயகினியாமத்தீரும்  
 நாடாதுபிலிகையுந்குன்மவாய்வுத், தோளிலேவாயுவென்றதெல்லாந்  
 தீருந்திரமானகவுசியொடுபாண்டிதீரும், குனிபலசாரமெல்லாஞ் சுறு  
 க்காய்த்தீரும், சுகமாகும்பத்தியந்தான் புளிகசப்புத்தள்ளே. (௩௫)

துதுவிமாருவகை,

தள்ளவேயின்னமொருசெய்துகேளு தயலானவேந்தனென்றுநா  
 ற்றம்மாண்டு, விள்ளவே அயப்பொடிதானாலுக்கூட்டி விருநானகுமரி  
 ச்சாரதனலாட்டிப், பள்ளவேநாற்சாமமரைததுருட்டிப் பங்காடா  
 வெருக்கிலையாற் சுற்றிக்கட்டிக், கள்ளவேபாண்டத்தில் பட்சமவைய  
 துக்கலக்காதேபொடிசெய்து திரிகிற்கொள்ளே, (௩௬)

கொள்ளடாதேன்கூட்டிமண்டலந்தான்கொடிநானகுய்யமெட்டு  
 ம் பிலிகையுந்தீருந், தள்ளடாபாண்டுவகையெல்லாந்தீருந் தளமாவ  
 வக்கினியாய்தந்தீரும், நள்ளடாவிஞ்சிறந்தேனுக்கூட்டு நலமானம  
 ண்டலந்தான்கொண்டாயானால், விள்ளடாசாரமென்றகறுபானுக்கும்  
 விட்டுவிட்டிக்கடம்புக்கும் விருதுப்போடே, (௩௭)

... பாடமாத்திரை.

போடவேகபடமாத்திரைதான்கேளு புகழானசாநிக்காய்ப்பத  
 திரிக்காயும், நாடவேயேச்சமும்விடைபயக்கிராம்பு நலமானவியினி \* ச



னவன்விந்நம்பர்; தேடவேவெந்தயமுங்கழமசிவித்துத் திறமாவாரு  
 சேரசாணிபதினொன்றுநான், ஆடவேசமந்தூக்கிகல்வத்திய அப்ப  
 னே \* யானந்தமூல்சச்சாறே, (சாங்)

\* சடைவன்னிக்கற்பம் சடைககஞ்சா \* ஆனந்தமூலி கஞ்சா

சாற்றுவே நாற்சாமமரைத்துக்கொண்டு சாதகமாயிலந்தைவி  
 ரைப்பிரணந்தான் காத்தாலேமேதியென்றதயிர்காண்மூல் அகசக்கா  
 தே \* மறுவிலிமெழன்றுநாள்நான், வார்த்தாலேவாழையிடபூவின்சா  
 ற்றில்வகையானதனிச்சாற்றிலிட்டாயானல், வேத்தாலேயிரத்தமூல  
 ன்சிழ்ச்சிராணிவிதமானசகலக்கிராணிதானுமாமே, (சாச)

\* மது தேள்

ஆமப்பாசதக்கிராணிவாய்வுக்கிராணி அப்பனெருசுகாகிராணி  
 த்திரும், போமப்பாசோருசோராய்க்கழிகிராணிபொலிவான நீர்தா  
 க்கிராணிதிரும், நாமப்பாவயிற்றிலுள்ளகருப்புத்தீரும் நலமானபாண்  
 மீசாய்க்கிராணிதீரும், தாமப்பாவதிசாரக்கடுப்புத்தீருந்தப்பாதுபு  
 ளிக்கூட்டிபுபத்தியம்போடே, (சாரு)

பூபதிசுளிகை,

போடப்பா சடலத்துண்ணைய்கள்பொகப பூபதிதன்மருந்தொ  
 ன்றுசொல்லக்கேளு,சாடப்பாதக்கமொடுமெள்ளினாகந் தளமானலோ  
 க்மொடுமுத்தித்தினம், நாடப்பாசுதமொடு கெத்திலிங்கம் நலமா  
 னசிலைபொடுதார்க்கினிவி. ஆடப்பாவிவையெல்லாம் பழச்சாற்றா  
 லீல ஆட்டியேநாற்சாமம்வில்லைசெய்யே, (சாசு)

செய்யப்பாசலியுலர்த்தியகலில்வைத்துத் திறமாகமேல்முடிச்சி  
 லைசெய்து, வையப்பாமுப்புத்தில்கிவந்துபோகும்வளமாகவெடைக்  
 டெண்டதான்லிக்கக்கூட்டி, மெய்யப்பாமுலைப்பால்னன்கேசாமம் வி  
 டாமலாசைவிசனீளவுண்டைசெய்து, கையப்பாநிழலுலர்த்திச்செப்பி  
 ல்வைத்துக்கலங்காதேவைவறற்குப்பூசைபண்ணே, (சாஎ)

பண்ணியேபூபதியைமுலைப்பாலுக்குப்பரிவாகவரிசியெடைகொ  
 டித்தாத்தேளு, சண்ணியேசண்ணிபதின்முன்றுந்தீரும் தப்பாதுதே  
 ளைமென்றிசுழந்தீரும், நண்ணித்திரிதேஷஞ்சிங்கிவிதமெல்லாக்கா  
 னுதுகூட்டிபுத்தியகருதிப்பாரு, விண்ணியேசிரசினிள்ளுதேஷல்மெ  
 லாவினெருசுந்சாயத்திரும்பாவினாந்துபாரே (சாடி)

பாரப்பாபூபதியையிஞ்சிச்சாற்றிற் பரிவானதேல்கூட்டிக்கொடுத்தாற்கேளு, சாரப்பாசமமாகப்போனாலுந்நான் சாதுரியப்பிரான்ன் வந்துசுற்றேபேசும், ஆரப்பாபிரமலயியவ்வளவேயாயின் ஆசித்துப்பேசிவிட்டுமரணமாவான், சாரப்பாபூபதியைச்சொன்னேன்சொன்னேன் சாநுநதுவபித்தியஞ்செய்தருமாமே. (சக)

இரசசிந்தாமணி.

ஆமப்பாரசசிந்தாமணியைக்கேளு அப்பனேசூதமொடுசிவந்தரத்தம், தாமப்பாதக்கமொடுவெள்ளிமுத்தூர் தயவானபழமொத்திசணந்தா, நாமப்பாசிலைகெந்தியப்பேரகம் நலமாகவகைக்ருமிருகழஞ்சகூட்டி, \* காமப்பால்விட்டரைப்பாயசாமம்நாலு கருவானசித்திரமூலக்கியரமூந்தானே. (ரு)

\* காமப்பால் மூலைப்பால்.

கியாமூத்தாலரைத்திடுவாய்சாமம்நாலு கெடிதானவெருக்கம்பாற்சாமம்நண்டு, நியாயமாஞ்சோகிதனிலடைத்துக்கொண்டு நிலவாமாய்மூலமென்றசாம்பலுக்குள், வியாமூமாயறையறையாய்வைத்துமூடி விதமாகவெழுசிலைமண்ணுஞ்செய்து, நியாமூமாயிரவிதனிலுலரப்போட்டித் திறமாகக்கசப்புடத்திற்சென்றுவாய்கே. (ருக)

\* சோகி பலகரை.

வாங்கியேயெடைக்கெடைதான் சூதங்கூட்டிமைந்தனேநாபிமூக்காற்கழஞ்சகூட்டி, ஒங்கியேநாற்சாமந்திரிசூகுடியாழ முத்தமனேநிரிபலையின்கியாமூத்தன்னும், நேவியேயிருசாமமரைததயின்புதிறமாகவெருக்கினிடபட்டைச்சாற்றில், தாங்கியேயிருசாமமரைத்துருட்டி தப்பாமனிமுலிலேயுலர்த்திவையே. (ருஉ)

வைத்தினைவைரவற்குப்பூசைபண்ணு வாகாகாணபதியைப்பூசைபண்ணு, தைத்ததொருமாத்திரைக்குச்செபந்தான்பண்ணு தப்பாமற்றேவியைத்தாங்கியூசைபண்ணு, சித்திரருமாத்திரையைபண்ணு பாளத்தில் திறமாககுன்றியெடைகொடுததாற்கேளு, பற்றிலிற்றசுன்னிமுதற்றேஷமெல்லாம் பறக்குமடாசுரமென்றதெல்லாந்தானே, ()

தானென்றச்சிந்தாமணியின்பேரைச் சாற்றினால்யமதூதர்நடுங்ஞவார்பார், ஏனென்றயிருந்தாக்கால்வயித்தியோரே யெய்துமோபாத்திரைதானியம்பக்கேளு, பானென்றமாத்திரைகள்பண்பாய்ச்செய்து பரிவானவுலகத்திலுவையிஞ்செய்ய, செனென்றவயித்தியற்றச்சொன்னேனிந்தால் திறமானவாறியென்றஞ்செய்கான்பாமே. (ருச)

கோரோசனை குளிகை

பாரப்பாகோரோசனைக்குளிகைகளேனும் பாங்காகுகோரோசனை குறும்பு, சாரப்பாகம்பூர்மாசசெந்தூரஞ் சார்பானபச்சைசந்தூரேனும், சேரப்பாவப்பிரேகங்கிராம்புகோஷ்டம் திறமானசாதிக்காய் கிராகாரம், ஆரப்பாவகையென்று கழஞ்சுமுன்று அப்பளேகலவத்திற்பொடித்துக்கொள்ளே. (௫௫)

பொடித்தினையரைப்பதற்குக்கியாமுழங்கேளு யோரானசத்தனத்தூளியாமுஞ்செய்து, தடித்தினைச்சாமநாலரைத்துக்கொண்டு துலங்கவேசண்பகப்பூக்கியாமுஞ்செய்து, கடித்திட்டுவிருசாமமரைத்துக்கொண்டு கருவானகுறும்புக்கியாமுஞ்செய்து, தடித்திட்டுவிருசாமமரைத்துக்கொண்டு துலங்கவேசுன்றிபோலுண்டைசெய்யே (௫௬)

உண்டைசெய்துரிழலுலர் த்திச்செப்பில்வைத்து உத்தமளேமுலைப்பாலில்கொடுத்தாயாலுல், தொண்டையுறுசேத்தமங்கடொண்ணாற்றாறும் தொலைத்துவிடுஞ்சன்னியெலாஞ்சொல்லார்தோடு சமண்டைகட்டிச்சுக்குமுதலீர்த்தேஷங்கள் மயக்கமொடுசேத்துமாம்மாண்டிபோகும்சண்டையிட்டு வந்ததொருவலிப்பிசவுஞ்சண்ணுண்டிபோகுமடொசொல்லக்கேளே. (௫௭)

பூமணிக் குளிகை.

கோடாபூமணிதான்சொல்லக்கேளு கிருபையாமரோணியுமிலுப்பைப்பூவும், காடாடாவாளமதுரெட்டிசேர்த்து நலமானகுமரிச்சாரதுலாட்டி, வேளாநாற்சாமமரைத்துக்கொண்டு விதமானதுதளங்காய்ப்போலுநுட்டித் தாளாநிழலுலர் த்திச்செப்பில்வைத்துத் தளமானவிஞ்சிரசந்தேனுக்கட்டே. (௫௮)

கட்டியாமாத்திரைதானென்றுசேய்த்துக் குழப்பியேகாலமே கொந்தநாற்றேளு, நாட்டியதோர்சன்னிசுரமெல்லார்தீரும் நலமானகீடகாமுழங்காடாதோடும், திட்டியதோருள்ளியென்றகைலத்துட்டிற்றமானதேஷமெல்லார்தீருந்தீரும்வாட்டியேயெண்ணையிலேகொடுத்தாயாலுல் வாக்கிவிடும்வாயுவெல்லாமாண்டிபோகும். (௫௯)

அர்த்தகாரீஸ்வரம்.

போமப்பாஅர்த்தகாரிகுரணத்தான்கேளு புசலானகுறமொடுநாவிடுகந்தி, நாமப்பாவெண்காரம்சமனாய்துககி நலமானநொச்சியிலைச்சாற்றினுலே, வேமப்பாவிருசாமமரைத்துக்கொண்டு விதமானகுறையிட்டுச்சீலைசெய்து, தாமப்பாமண்டெய்துசுட்டிக்குள்ளே தயவாகவுப்பையிட்டுசுருகையைவையே. (௬௦)

வைத்ததிலேமேலும்நவபுப்பைகொட்டி வாகாகமேற்சட்டி  
கொண்டுமூடி, வைத்ததிலேசிலேசெய்தடுப்பிலேற்றித் தப்பாமற்கம்  
வண்ணிநாலுசாமம், சைத்ததிலேயாறவிட்டெடுத்திக்கொண்டு நல  
மானசெக்கழிநீர்சாற்றினாலே, வைத்ததிலேநாற்சாமமாட்டிக்கொண்  
டுபருவமு-னெச்சிரசம்விட்டேயாட்டே, (கூக)

ஆமப்பாநாற்சாமம்பாகற்சாற்றால் அப்பனேநாற்சாமமாட்டிக்கொ  
ண்டு, நாட்டப்பாரவிமுகத்திலுலர்ந்தபின்பு நன்றாகக்குழடைத்து  
வைத்துக்கொண்டு, மூட்டப்பாபணவெடைதூள் முன்சாற்றிவிட்டி  
முறையாகக்கொடுத்திடவேசுரக்கள்தீரும், காட்டப்பாவிருபுறத்தோ  
ர்புறந்தானிற்குக்கருவானமுன்சாற்றிநசியம்பண்ணே. (கூஉ)

பண்ணப்பாவொருபுறத்திற்குநாந்தானிற்கும் பக்குவமாய்மறுபு  
றத்தினசியம்பண்ண, தண்ணப்பாவிருபுறமுந்தணிந்துபோகுந் தப்  
பாதுஆட்டிப்பாற்கஞ்சிகொள்ள, நண்ணப்பாபுலத்தியற்காச்சொன்  
னேன்கேசரி நாட்டிலுள்ளோரிதையறிந்துயார்தான்செய்வார், கண்  
ணப்பாவொளிப்பில்லைசொல்லிவிட்டேன் கருவானவயித்தியற்குசுரு  
வைக்கானே. (கூஊ)

### சிலோதாரிமணி

காணப்பாசிலோதாரிமணியைக்கேளு கனத்த \* பொரிதிரிகடு  
குபடியொவ்வொன்று, காணப்பாகடனுரையுஞ்சுரைவித்து நலமா  
னவிந்துப்புகாயமொன்று, மாணப்பானேர்வாளமிரண்டுக்கூட்டி வகை  
பத்துமிளநீர்சாமமாட்டி, பேணப்பாவிவந்தைவிரைப்பிரமாணந்தா  
ன் பிசகாமனிழலுலர்த்திச்செப்பில்வையே. (கூச)

\* பொரி வெண்காரம்,

வைத்தப்பாவிஞ்சிநீர்தேனுக்கூட்டி வளமானமாத்திரையைக்  
கொடுத்தாயானல், சத்தப்பாவாயுவொடுவாதமெல்லாஞ் சாந்நாமம்பி  
த்தமெல்லாங்கீழேசாரும், வைத்தப்பாமதுவிலேயிட்டாயானல் மாந்  
தமொடுஉப்பிசமும்வாங்கிப்போகும், எய்த்தப்பாநீரடைப்புசையை  
டைப்புதீருமிதமானசிலோதாரியென்றுகானே. (கூரு)

### கரிசாலிலேகியம்

காணப்பாபாண்டுவகையாவும்போகக் கரிசாலிலேகியந்தான்  
சொல்லக்கேளு, காணப்பாபொற்றையான்காறுபடியிரண்டு நலமா

என்கருந்ஞ்சிரசம்படிபிரண்டு வாணப்பாசிறுரைச்சாறுபடியொன்று  
 எனமாளபொடுதலைநீர்படுதானொன்று, தாண்டப்பாழீழ்க்காயினெல்லி  
 ச்சாறு தருவானசெருப்படைதானொன்றே (௬௬)

ஓஹப்பாகியாமுவகைசொல்லக்கேரு உரமாவநாவல்கருங்கா  
 லியத்தி, ஒன்றப்பாதென்னம்குவகையொன்றுக்கு ஓர்பலந்தான்மந்  
 சணன்றாயிடித்துப்போட்டுக், கண்டப்பாதுணிநீரெட்டொன்றக்கி  
 கருவானசாற்றிலுள்ளேகருத்தாய்வைத்துக். கண்டப்பாசமமரகியி  
 மககிக்கொண்டி கெணிகமுடவ்சருவானசாற்றிற்சேரே (௬௭)

சேர்க்கவிந்நங்கியாமுலொன்றுசொல்லக்கேரு செபுகிறென்  
 மினகொடுமினகருணைமூல, மார்க்கமாம்அவுரியொடுசிற்றமுட்டி வள  
 மானபேராமுட்டிவிளமிச்சையோடு, தீர்க்கமாய்பலமுன்றுநிறுத்து  
 க்கொண்டிதிறமாகிடித்ததனை தூணிநீரில், சேர்க்கவேசோடசத்தொ  
 டொன்றாய்க்காய்ச்சி சிதறூதேமுன்கியாழ்ந்தன்னிற்சுட்டே, (௬௮)

கூட்டுவாய்பனைவெல்லம்பலந்தானெட்டு கூரானகன்னல்வெ  
 ல்லம்பலந்தானெட்டு, மாட்டுவாயாவின்பாற்படிதானுலு வளமாகரை  
 த்துவிட்டுச்சொல்லக்கேரு, நாட்டுவாயடுப்பேற்றிப்பாகுசேரிற் கரு  
 வானசிரகமுமேலங்கிராம்பு, நீட்டுவாய்சாதிக்காய்சாதித்திரி நீனை  
 வாகவோமக்குரோசானியாமே, (௬௯)

ஆம்பாநாகப்பூகர்க்கடகசிங்கி அபபனேகோஷ்டமோடக்கிரா  
 காரம், தாமப்பாமதுரமொடுதாளிசபத்திரிதப்பாமற்றிரிகடுகுதிரிபலா  
 தி, நாமப்பால்கையொன்றிற்பலந்தானொன்று நலமாகச்சுரணித்தமு  
 ன்பாகிற்றாவி, வேம்பாபகிண்டையிலேயாவினெய்தான் விரைவில  
 ரைப்படிவி தம்விட்டுக்கிண்டே, (௭0)

கிண்டப்பாதேனதிலேபடிதான்விட்டு கிருசையொடுதிரிலோ  
 கச்செந்துநந்தான், கண்டப்பாபலமொன்றுகூடப்பேரட்டு தப்பாம  
 ன் \* மன்றோம்பலமொன்றப்பா, மண்டப்பாகிண்டியதைமெழுகாய்  
 வாங்கி மகத்தானபுண்ணைக்காயனவேவிதம், கொண்டப்பாமண்டந்  
 தான்சென்றதானுற் கூறுகொட்டவெண்பாண்டஞ்சிவக்கலாச்சே, ( )

\* மன்றோம் பழஞ்செங்கற்சிட்டும்

ஆச்சப்பாபாண்டுவகையாவும்போரு மபபனேபித்தவெட்டைகை  
 யாலோச்சல், காய்ச்சப்பாகாந்தலுடநெரிவுபோகும் கனமானவாங்கி

யொடுமபக்கநூக்கம், ஓச்சபாவிக்கமொடுநீர்ச்சரப்புமுத்தமனே  
கிராணியெல்லாமொழிந்துபோகும், நீச்சப்பாவரோசியங்களுல்லாம்  
போகும்பிசமான அசுவகெந்தித்தைலமுழுகே. (௭௨)

\* அசுவகெந்தி அமுக்கரு.

கண்டாத்திரிலேகியம்

முழுகவேகண்டாத்திரிலேகியஞ்சொல்வேன் மூர்க்கமாயிரஞ்சி  
ரசம்படிதானொன்று, நீழ்கவேகண்டங்கத்திரியின்சாறு நீனைவாச  
பபடியொன்றுகூடவிட்டுத், தாழ்கவேநெருஞ்சிநீர்ப்படிதானொன்று  
தப்பாமன்முள்ளகிப்படிநீர்விட்டு, வீழ்கவேபழச்சாறுபடிதான்விட்  
டு வியனாவாவின்பாற்படியிரண்டே. (௭௩)

ரண்டானபனைவெல்லாம்பலந்தானெட்டு நணுகியேயதையடுப்  
பேற்றிபாகுசேரிந், குன்றான்திரிகடுகுசீரகமுமேலக குலவும்வாய்வி  
ளக்கங்கிராம்புதானிசம், நன்றாகப்பலமொன்றுசூரணித்து நலமான  
பரகினிலேதூவித்தூவிச், சென்றானபசுநெய்படியரைதான்விட்டு தி  
ண்ணமொடுகாற்படிதான்நேணும்வாரே. (௭௪)

வார்த்தப்பாவிண்டியதைமெழுகுபோலே வளமானலேகியத்  
தைப்பதன்மபண்ணு, பார்த்தப்பாபர்க்களவுவிதமாகப் பதருமல்லு  
நேரங்கொள்ளுகாலக், காத்தப்பாமண்டலந்தான்கொண்டாயாழை  
கலங்காதேவாதமொடுவாயுவெல்லாம், போத்தருநறப்பித்தமொடுவாந்  
துசூலைப்புகழுடல்வலியிசவும்பறந்துபோமே. (௭௫)

போம்பாவரோகிதங்களன்னதோஷம் பொருக்காதகுன்மமெ  
ட்டும்பொருமல்விக்கல், சாமப்பாபித்தத்தினெரிவிதெல்லாம் சாடிவி  
டுங்கிப்புவலிசாந்தமாகும், நாமப்பாபித்தத்தின்கபாலக்குறதல் நா  
டாதுமயக்கமெலாநடிக்கியோடும், தேமப்பாகுமரியிடதைலமுழுகில்  
திறமானபித்தநெய்த்தீரும்பாரே. (௭௬)

பஞ்சதீபாக்கினிலேகியம்.

பாரப்பாபஞ்சதீபாக்கினியெண்ணை பகருகின்றலேகியந்தான்  
சொல்லக்கேளு, ஆரப்பாதிரிகடுகுமேலஞ்சீரம் அப்பனைவகையொ  
ன்றுபலந்தானொன்று, சேரப்பாவிளவறுப்பாய்ச்சூரணித்துப் பெரி  
தானவாவின்பாற்படியிரண்டு, சேரப்பாபனைவெல்லம்பலந்தானெட  
டுச் சிறப்பாகக்கரைத்திதிலேபாகுசெய்யே. (௭௭)

செய்யப்பாகூரணத்தைத்துவிக்கிண்டு திறமானதேனெய்தா  
ணரியுழக்கு, கையப்பாவிட்டிலேகிண்டிக்கிண்டிக் கருவாகமெழு  
குபதமாகவாங்கி, மையமபாபாக்களவுமிருநேரந்தான் மைநதனேமண்

டலந்தாள் கொண்டாயானால், உதயப்பா திருகின்றவியாதிகேளு சுரு  
வானாயவேடுவாதமாமே. (எஅ)

ஆமப்பாவுண்ணுந் தவாய்வு அப்பனேசீரத்திலுளைவுரு  
த்து, போமப்பாவலிகடுப்புவிசிச்சல்பேதி பொருமலுடன்வாயுவெ  
ன்றகிராணிதீரும், வேமப்பாவஸ்சுரமஸ்துவெட்டை விருந்தானவா  
ந்தினுல்லாண்டிழலாய்ப்போகுஞ், சாமப்பாவாக்கினிடதயிலமுழகுசா  
லசுரம்கிட்டோடும்சார்புபாரே. (எக)

கண்டங்கத்திரிலேகியம்.

சார்வானலேகியந்தானென்றுகேளு சாற்றுகிறேன்கண்டங்கத்  
திரிதூக்கம்பாரு; ஆர்வாகவிடித்தனைத்தூணிநீரில் அப்பனையெட்டொ  
ன்றாய்க்காய்ச்சிவிட்டுச் சேர்வாகப்பனை வெல்லம்பலந்தான்பத்துச்சே  
ர்த்ததிலேபால்படிதான்பாகுசேரில், தார்வாகத்திரிகடுகுதிரிபலாதி  
தருவானவாய்விளங்கலோமாமே. (அய)

ஓமமொடுகுரோசானிலவங்கப்பட்டை உத்தமனேசீரகமுநறுக்  
குமுலம், நாமமோடத்திதிப்பிலியங்கோஷ்டம் நலமானதாளிசமும  
க்கிராகாரம், வாமமொடுவகையொன்றுபலந்தானென்று வளமாகச்  
சூரணித்துப்பாகிற்றுவி, சேமமோடாவினெய்ப்படிக்கால்விட்டுத் தி  
றமானதேனிலேபடிக்கால்வாரே. (அக)

வார்த்ததிலேகின்றியதுமெழுசுபோலே வளமானலேகியம்பா  
க்களவுவீதம், பார்த்ததிலேயிருநேரங்கொண்டாயானற் பறக்குமடா  
கழல்வாதம்பாரிச்சூலை, தேற்றியேகிருமியொடுபுழக்களெல்லாந்தே  
கதகைவிட்டோடுங்காப்பவாய்வு, சாற்றதிலேயுண்ண நோய்பித்தமெ  
ல்லாஞ்சாராதுகிந்தாதிலேகியங்கேளே. (அட)

கிந்தாதிலேகியம்.

கேளப்பாவாறுதிங்கன்சென்றகாடிகிருபையாய்ப் படிபத்தம்பு  
ளிக்தமோரும், நாளப்பாபடிபத்துக்கூடவிட்டு நலமானபுளியிலேதூ  
க்கிடித்ததுப்போட்டு, கேளப்பாதுருப்பிடித்தவிரும்பெடைதான்போ  
ட்டுக கொதிக்கவைத்துளட்டொன்றுஇடித்துக்கொண்டு, வேளப்பா  
கையரளீர்படிதாலிரண்டு விருதானவிஞ்சிரசம்படிதானென்றே. (அ)

ஓன்றானபழச்சாறுபடிதானென்று உத்தமனெருஞ்சிரசம்ப  
டிதானென்று, சென்றானசிறுகிரைபடிதானென்று செருபபடிதான்  
படியொன்றுதென்னம்பூநீர், பண்டானபடியொன்றுகீழானெல்லி பத

ஞாமற்படியொன்றுகூடச்சேர்த்து, கண்டானவாவிய்பால்படிதானாலு  
கருவானபனைலெல்லம்பலநதான்பத்தே. (அச)

பததாகக்கரைத்துவிடும்பாகுசேரில் பக்குவமாங்கடைச்சரக்  
குதிரிகடுகுலோமம், நத்தானதிரிபலேகோஷ்டமாஞ்சில் நலமானலே  
கம்வால்பிளகுளம், கைத்தானகிராம்புதாளிசப்பத்திரி கருவானல  
வங்கத்தோடானத்திப்பிலி, ஒத்தாதபலமொன்றுதூக்கிக்கொண்டு உ  
ருவாகஇளவறுப்பாய்ச்சுரணந்தான்செய்யே. (அரு)

செய்யப்பாமுன்பாகிற்றாவிசுகிண்டிச் செய்மாகவாவினெய்படி  
தான்வாரு, கொய்யப்பாதேனதிலேபடிதான்வாரு குழம்பாகலேகிய  
த்தைப்பதனம்பண்ணு, பையப்பாவிருகழஞ்சியிருநேரங்கொள்ளப்  
பரக்குமடாயாண்டுவகையெல்லாந்திரும், மையப்பாபித்தவெட்டை  
பித்தவாய்வுமயக்கமோடக்கினியாமந்தந்தானே. (அசு)

மந்தமொடுவெருப்பானதேகமெல்லாம் வண்டுபோல்கறுக்கும  
டாமண்டலத்தில், ஆந்தமாமகோதரம்பீலிகையம்வாழவு அப்பனே  
சோகையொடுகிராணிமூலம், பொங்கமரமுட்டம்பெரிப்பினோப்போடி  
னையொருலுடனுபபிசங்களிறைச்சல்திரும், பத்தமாம்பத்தியங்கள்நன்  
றாய்க்காத்துப் பக்குவாமண்டலத்தில்சொல்லக்கேளே. (அஎ)

மகாவில்வாதுலேகியம்.

சொல்லக்கேள்புலத்தியனையினமொன்று சுறுக்காகநேரய்க்  
கெல்லமகாவில்வாது, வல்லக்கேள்வில்லத்தினுள்மூலம்பா வளமாசுப்ப  
லம்நாறுவெட்டிவந்து, நல்லக்கேள்விலாபிச்சைவாகையாநிரி நலமா  
கண்ணரிபருவிளாவும், அல்லக்கேள்சிறுமலல்பேறாமல்வி அழகான  
சிறுவிளாவேருமாமே. (அடி)

ஆமப்பாசிறுவாக்கமுன்னையோடு அப்பனேமுகமுசுக்கைகொ  
டிவேல்தேற்றான், நாமப்பாவகையொன்றுபலமுன்றாகும் நலமாகவி  
டித்தேயிருதூணிநீரில், வேம்பபாவொட்டொன்றல்லடித்துக்கொண்  
டு வெருளாதேகொமமட்டிப்பழசாறிஞ்சி, சரமப்பாசாறுபடியொ  
ன்றுவிட்டுக்கலங்காதேசர்க்கரைசேர்நாலுமாமே. (அக)

ஆமப்பாவாவின்பால்படிதான்ரண்டு அப்பனேகரைத்தெல்லாம்  
பாகுசேரில், போப்பாதிருகடுகிரிபலாதிபுகழானவங்கலோடே  
லங்கோஷ்டம், நாமப்பாமதுசுகெந்தம்சீரம்ரண்டுநலமானவிளங்குமோ  
டுசுகஸ் திரபேதி, வாமப்பாதாளிசம்செண்பகப்பூ அக்கிராகாரம் வள  
மானமல்லவிளாவரிசிடேக்கே. (அஊ)

தேக்கானமுநதிரிகையேபீச்சுவில்வந் திறமானவா லுருவைமா  
ஞ்சிஞ்சிறுநாகம், பாங்கானநாகணமுட்பருத்திவித்தும் பகருவேனி



ம்பவித்திலுப்பைப்பூவு, தூக்கானவகையொன் றுபலமொன்றாகச் சூரணத்துப்பாகிலே தூவிக்கிண்டி, நீக்கானதேனதிலேபடியரைதான் விட்டு நினைவாச்வாவினெய்படியரைதான்வாரே. (சூக)

\* நிம்பவித்து வேப்பங்கொட்டை.

வார்த்தப்பாமெழுகுபோல்கிண்டிக்கிண்டி வளமானலேகியத்தைப்பசனமடண்ணு, கோத்தப்பாலேகியத்தைப்புள்ளைக்காயளவு கொண்டுவரவிருநேரந்தீரும்நோய்கள், சாற்றப்பாசுவாசமுடன்றோசியங்கள் தலுருதேவிக்கமொடுசத்தியரிப்பாண்டு, காத்தப்பாவிஷபாண்டையிற்றெரிச்சல் கனமானவுப்பிசங்கள்கிராணிபோமே. (சூஉ)

போம்பாக்கைகாலிலெரிவுகாந்தல் புகலும்வெள்ளோக்காளமன்னதோஷம், நாமப்பாசுலையொடுசயந்தாண்டி நலமானசரங்களூபத்துநாலும், தாமப்பாபித்தமென்றநாற்புந்தான் தளமானவஸ்திசரமருநீடேல்லாம், ஆம்பாவதிசாரமுள்ளில்லோகம் அருளானலோகம்வைத்துக்கொள்ளுக்கொள்ளே. (சூஉ)

சூழ்மாண்டலேகியம்.

கொள்ளவேசூழ்மாண்டலேகியந்தான் குணமானசூழ்ப்பாண்டிச்சாறுபடிநாலு, விள்ளவேதாழையிடவிழுதின்சாறு விருதாளபடைபொன்றுதென்னம்புவென்று, தள்ளவேபழச்சாறுபடிதானென்று தளமானவாவின்பால்படிதான்ரண்டு பள்ளவேசர்க்கரைதான்பலமோர்பத்துபருமற்கரைத்ததனைப்பாசுசேரே (சூச)

சேருமேசீரகமுமல்லிகோஷடம் வளமானமிளகுமாசக்கரயேலம், சாருமேசாதிக்காய்சாதிப்பத்திரி கருவானமதுரமொடுதாளிசந்தான், வாருமேஒருவகைக்குப்பலமொன்றாக வகையாகச்சூரணித்துப்பாகிற்றாவி, நேருமேதேனெய்படியரைதான்விட்டு நினைவாகக்கூழுபோலேகிண்டிவாங்கே. (சூடு)

வாங்கியேபுள்ளைக்காயளவுவிதம் வளமானலேகியத்தைக்கொண்டாயானால், நீங்குமேகாலேசோகையெல்லாம் நீங்காதவஸ்திசரமஸ்திவெட்டை, தாங்கியதோர்பிரமியங்கள்வெள்ளைவிழதல் தளமாகும் தேகபடிஷ்டிவிந்துலும், பாங்கியேபுஷணநோய்நீர்ச்சுருக்கு பறக்கும்புளிசையிலே தள்ளிக்கொள்ளே. (சூச)

சரபங்கவில்லாதிலேகியம்.

கொள்ளவேயின்னமொன்றுசொல்லக்கேளுகுணமானசரபங்கவில்லாதிலேகியம், விள்ளவேவில்லவேர்முட்காவேர் விருதான்சங்கவேர் வகைக்குத்தாககு;கொள்ளவேசிற்றமல்லிசிற்றமுட்டி திறமானசூழ்ம

ல்லி \* கூந்தல்முள்ளி, உள்ளவேசாரணைவேர்சண்டங்காவி நலமான விலாமிச்சைசீந்தில்தானே. (க௭)

\* கூந்தல்-முதியார்கூந்தல்.

தானென்றகொடியேலிபொன்முசுட்டை தளமானநன்னூரிசிறு தேக்கப்பா, வானென்றமூலிவகைபதிமுன்றுந்தான் வளமாபைலமந்ரு சிஇடித்துநைய, வேனென்றவாற்றுநீர் தூணிவிட்டு விளங்கவேயெட்டொன்றரிறுத்திக்கொண்டு, காணென்றகண்ணல்வெல்லஞ்சேர்தரணு லுகருவானவாவில்பால்படியிரண்டுசேரே- (க௮)

சேர்த்தப்பாகரைத்ததிலேபாருசெய்து திறமானதிரிகடுநிரிப லாதி, வார்த்ததிலேகிராம்பேலமிருசிரகந்தான் வளமானகோஷ்டந் தாளிசப்பத்திரி, தாத்ததிலேயோமம்ரண்டரத்தைரண்டு தள்மான் கொத்தமல்லிலவங்கைப்பட்டை, ஆர்த்ததிலேயக்கிரகாரமரததை திப்பிலி அப்பனேவால்மிளகுசாதிக்காயாமே. (க௯)

ஆமப்பாமகையொன்றுபலமொன்றாக அப்பனேயிளவறுப்பாய் குரணித்துச்; சேமப்பாபாகிலே தூவிக்கிண்டித்திறமானதேன்படிநெ ய்யரைதாவ்விட்டு, நாமப்பாகுமும்புபோல்வாக்கிவைத்து நலமாக க்கமுஞ்சிநிறையிருநேரங்கொள்ள, தாமப்பாபித்தவெட்டைபாண்டு ஆறுந்தவறுண்டுபோகுமடாசயமெட்டிந்தானே. (நா)

தானென்றகுண்மெட்டுங்கிராணியாறுந்தடமானவாய்கசப்புவெ ள்ளோக்காலர், தேனென்றவாயூறலக்கினிமந்தர் திறமானகுலையொ டுகைகால்கார்தல், பாணென்றபித்தமதுநாற்பதுந்தான் பறக்குமடாம ண்டலத்தில்பரிந்துகொள்ளு, வேனென்றபத்தியந்தான்புளிகசப்புவி ளங்கியதேர்புகையோடுபெண்ணுந்தள்ளே. (நக)

தள்ளப்பாதிரிலோகம்வைத்துக்கொள்ளு தளமானவாலாசச்செ ந்தூரந்தான், கொள்ளப்பாலோகசெந்தூரந்தானுங் குறையாமற்பண வெடைதான்வைத்துக்கொள்ளு, தள்ளப்பா பித்தமென்றதெல்லாம் போருந்தருவானசேத்துமங்கள்தொண்ணூற்றும், விள்ளப்பாகட ல்புக்குக்கண்டுகொள்ளு விருதாகவின்னமொருசேதிக்கேளே, (ந௨)

கண்டங்கத்திரிலேகியம்.

கேளப்பாமகாகண்டங்கத்திரியானகெடிதானலேகியந்தான்சொ ல்லுக்கேளு, நாளப்பாகாற்றுமுள்ளிபலந்தானூறு நலமானகரிமுள்ளி

யதற்குப்பாடி, தாளப்பாசிற்றழுட்டிபேராழுட்டி தளமானமிளகருணை கொடிவேடிகளாவும், ஆளப்பாவாதண்டைச்சிறுகாஞ்சேரி அப்பனேவிலாமிச்சைமுட்காவேனையாமே, (111)

ஆமப்பாகோரையுடனூத்தாமணியும் அப்பனே கழற்கொடியுமா விவிங்கம, தாமப்பாவகையொன்று பலபலமொன்றாகத் தவறாமலிடித்தேயிருதூணிநீரில், வேமப்பாவெட்டொன்றையுத்துவாங்கி விருதானகொம்மட்டிப்பழஞ்சாறு, தாமப்பாபடியரையுட்கூடவிட்டுத்தளமானவின்பலபடிதான்றண்டே. (112)

ரெண்டானசர்க்கரை தான்பலமுனைவந்து நினைவாகக்கரைத்தநிலை பாருசேரில், கண்டானகடைசரக்குசொல்லககேளுகருவானதிரிகடுகுநிரிபலாதி, நன்றானசிக்கியிருசிரகந்தான்நலமானவரத்தையககிராலவுக்கப்பட்டை, பின்றூலவங்கஞ்சாதிக்காய்பத்திரிபேரரத்தையலவக்கப்பத்திரியுக்கூட்டே. (113)

கூட்டுவாய்வகையொன்று பலமொன்றாகக் கூசாமலீனவறுப்பாய்ச்சூரணித்து நாட்டுவாய்பாகிலே தூவிக்கிண்டி நலமாகத்தென்படி நெய்யரைதான்விட்டு, காட்டுவாய்மெழுகுபோல்கிண்டிக்கிண்டிக்சக; மல்பீங்கானில்வழத்துவைத்து, தீட்டுவாய்லேகியந்தான் புண்ணைக்காய்வித்திறமாகமண்டலத்தில்தீருநோய்கேள். (114)

கேளுகாள்சயமெட்டிம்குன்மெட்டிப் கெடியானவாதமென்ற தென்பதும்போம், நாளுகாணிரைப்பிளைவிழிநீர்க்கோவைநாடாது இசியவுருதல்சுழல்வாதங்கள், நாளுதான்கொப்பிவெட்டைகொப்பச்சூலை தவறுண்டுபோகும் துபுழுக்களெல்லாம், ஆளுகாள் தான்குழம்புலோகக்கூட்டி அடைவாகக்கொண்டிரைத்தீரும்பாசே. (115)

கபாடலேகியம்.

பாருமேகபாடலேகிபத்தைச்சொல்வேன் பண்பாண்நாவலொடுவரசுவத்தி, சேருமேகருங்காலியொதியம்புட்டை திறமாகப்பலம்பத்துவித்துக்கொண்டு, சாறுமேயிடித்துநையத்துணிநீரில் தளமரகவடுப்பேற்றியெட்டொன்றாக்கி, வாருமேபனை வெல்லம்பலந்தான்பத்து வளமாகக்கரைத்ததனிப்பாருசெய்யே. (116)

பாகிலேதூவுதற்குமருந்துகேளுபதறாமல்கஞ்சாவைச்சுத்திசெய்து; பாகிலேபலமொன்று தூக்கிக்கொண்டு பாங்கானமிழகுக்குசிரகதுக்கூட, பாகிலேயோமொடுகுரோசானியோமம் பருவமாய்ச்சிக்கிகாட்டாத்திப்பூவும், பாகிலேவால்மிளகுசிறுநாகப்பூ பக்குவமாமல்லியோடேலமாகும். (117)

ஆகுமேகிராம்புடனேசாதிப்பத்திரி அடைவான சாசிக்காய்வி  
டையந்திப்பிலி, நாகுடமொலகையொன்றுபலமொன்றாகநலமாவிளவ  
ருப்பாய்ச்சூரணித்து, வேகமேபாகிலேனாவியேதான் வெகுசுருக்  
காய்த்தேனெய்யும்விட்டுக்கிண்டி, தாகுமேபீங்கானில் பதனம்பண்  
ணித் தப்பாமல்மண்டலந்தான்பாக்களவுகொள்ளே, (ராய)

அளவாகக்கொண்டுவரத்திரும்நோய்கள் அநிகமுள்ள சூசிகாசி  
ராணிவாய்வு, பளுவானகடுபுமுதற்பாண்டுக்கிராணி பாங்காடேபேதி  
யோடுஷ்ணவாய்வு, களவாகமுலததில்கிராணிவாய்வு சண்டாணுதே  
மீமதுமற்றவாய்வு, உளமாக்கிக்கிராணியெல்லாம் தீருமநீரும் மாக்க  
முடனின்னமொருவரிசைபாரே. (ராய்க)

திப்பிலிரசாயனம்,

பாருமேதிப்பிலிரசாயனஞ்சொல்வேன் பகருகிறதிப்பிலியும்பல  
ந்தான்பத்து, சேருமேமிளகுமஞ்சுக்குமஞ்சு திரமானவிருசிரமோ  
கம்ரண்டு, ஆருமேயரத்தைதாண்டுதாளிசப்பத்திரி அடைவானலவங்  
கப்பத்திரியும்பட்டை, காருமேதிரிபிலைலவங்கமேலங் உளமானகொ  
டிவேலிபலமொன்றுதுக்கே. (ராயுட)

துக்கியேயிளவறுப்பாய்ச்சூரணித்துச் சுகமானசர்க்கரைதான்ச  
மனைய்க்கூட்டித், தாக்கியேதேன்விட்டுப்பிசைந்துக்கொண்டு தப்பா  
மல்வெறுகடிதான்கொள்ளும்போது, தேக்கியேயிளைப்போடேயிளை  
காசம்திறமானசேத்துமனைய்தொண்ணூற்றூறும், நீக்கியேயுதரத்தி  
ல்வாயுவெல்லாம் நீக்கிவிடுமண்டலத்தில்கிளைவாய்ப்பாரே. (ராயுட)

மஸ் துமிரசாயனம்.

பார்த்திடுவாய்புலத்தியனேமேகவகைதீரப் பண்பானமஸ்துமி  
ரசாயனஞ்சொல்வேன், சேர்த்திடுவாய்சினமுதலமுக்கறவேர் திறமா  
னவகையொன்றுபலம்பததாகும், சாற்றிடுவாய்நிலப்பனைவேர்பலந்தா  
னைந்துதளமான தண்ணீர்மீட்டான்பலந்தான்ரண்டு, ஆற்றிடுவாய்  
நன்னூரிசங்குமுலம் அன்பானதிரிகடுகுதிரிபிலையுமாமே. (ராய்சு)

ஆமப்பாலவங்கத்தோல்லவங்கப்பத்திரி அப்பனேசிறுநாகம்வா  
ய்விளங்கம், போம்பாமல்லியிறுசிரமோமம் புகழானகுரோசானிஅ  
ரத்தகெந்தம், நாமப்பாசிறுகேகுகுண்டங்கரலி நலமானகொடிவேலி  
விலாமிச்சைமுலம், தாமப்பாதக்கோலம்வால்மிளகனோடு தளமான  
முந்திரிகைபேரிச்சுக்கூட்டே. (ராயடு)

கூட்டப்பாவெட்டரலைதாமரைக்கிழங்கு குலமானசாதிக்காய்கி  
ராம்புபத்திரி, நாட்டப்பாருவேபினிலைவகைக்கு நலமாகப்பலமொ  
ன்றுதிந்துத்துக்கொண்டு, காட்டப்பாவிளவறுப்பாய்ச்சூரணித்துக்கு

வானசூன்குமபபூகோரோசனைகர்ப்பூரம், வாட்டபபாகழஞ்சுநிறைகூ-  
டப் சேர்த்துவளமானசாகக்கரைசேர்நாலுவாங்கே. (ராயசு)

வாங்கியேயாவின்பால்படிதாலு வளமானசர்க்கரையைச்சகரா  
த்துக்கொண்டு பாங்கியேபாசுபதமாகும்போது பதறூதேரூரணத்  
தைபாய்ச்சிக்கொண்டு, தேங்கியேதேன்படிதானொன்று வாருதிமமா  
னவாவினெய்யறைதானபபா வாங்கியேமெழுசூபோல்கிண்டுகிண்டி  
டி வளமானப்பிங்கானில்பதனம்பண்ணே. (ராயசு)

பண்ணபபாவிருநேரம்பாக்களவுகொள்ளப பரிவுடனேதீருகி  
ன்றவியாதிசேரூ, புண்ணபபா கிரந்தியொடுகூலீதீரும் புதுமையாங்  
கண்டத்திலுமலைதீரும் நண்ணபபாவாய்வோடுவாதமெல்லாம நாடா  
சூபிரமியங்கள்லிங்கபபுற்று, தண்ணபபாசேத்துமநோய்தொண்டூ  
ற்றூறுதவறுண்டுபோகுமடபத்தியங்காரே. (ராயசு)

சவுபாக்கியசண்டி.

காரபபாவுலகத்தோர்நோய்களெல்லாம் கலங்குமடாசவுபாக்கி  
யசண்டியென்றால், தேரபபாசுகமதுதரன்பலத்தானெட்டு நினைவாக  
மேற்றூலேசிவிபபோட்டு, சாரபாமொச்சைவிரைப்பிரமாணந்தான்  
தளமாகவேநறுக்கிபுதுசட்டிக்குட், சேரபபாசெம்முள்ளிச்செந்திரா  
யுத்திமமானமுருக்கிலேபுங்கரிசாலையாமே. (ராயசு)

ஆமபபாசிறுசெருபபுகாற்றிவாட்டி அபபனேசாறுவகைபடிகா  
ல்வீதம், நாமபபாபுதுசட்டிச்சுக்கில்விட்டு நலமாகவெவ்வேறேரலியு  
லத்தித, தாமபபாவிடித்துநன்றாய்ச்சூரணித்து தளமாகவடிகொண்  
டேயபபால்வைத்து, போமபபாதக்கோலம்வாலுருவைவித்துபுகழா  
னகைகற்று \* கரியபோளங்கட்டே. (ராயசு)

\* கரியபோளம் கறுபபுக்குக்கிலியம்

கூட்டபபாவாய்விளங்கந்தான்றிக்காய்நெல்லி கூறானதிப்பிலியுப்  
திப்பிலிமூலம், நாட்டபபாவகையொன்றுபலத்தான்வாங்கி நலமாசவி  
ளவறுபபாய்ச்சூரணித்துக், கூட்டபபாவமுக்கிரூபொன்முசக்கைகு  
ருவானகண்டங்கத்திரிநண்ணரி, நீட்டபபாநிலபனையும்வகையொன்  
றுக்கு நினைவாகபலமிரண்டுநிறுத்துக்கொள்ளே (ராயசு)

கொள்ளபபா சுத்திசெய்திடித்துதூளாய்க் குணமாசவடிகொண்டு  
வைத்துக்கொண்டு, விள்ளபபாமூவகைத்துளொன்றாய்க்கூட்டி விள  
ங்கவேசர்க்கரையைசமனாய்வாங்கி, நள்ளபபாவாவின்பால் படியிரண்  
டில் நலமாகச்சர்க்கரையைக்கரைத்துக்கொண்டு, அள்ளபபாவடுபடு  
ற்றிப்பாகதனால் அபபனேமுன்னூளைக்கொட்டிக்கிண்டே, (ராயசு)

கிண்டப்பா தூளாக நன்றாய்க்கிண்டிக் கிருவையாய்ப் பதுசலந்த  
 நிலடைத்து. கண்டப்பாவெருகடிதாலிருநேரங்கொள்ள நலமாகத்  
 திருநோய்நிலக்கேளு, கண்டப்பா கிருவகையெல்லாந் திரும்புநவா  
 னபிரயியங்கள் சூசிகாவாய்வு, கண்டப்பாவாதமொப்பித்தமெல்லாங்க  
 ண்காணுதோடுமடாகண்டுகொள்ளே. (1125)

கொள்ளவேயந்திரமாம்வாய்வுந் திரும்புநனமேகவகை ரொகுலை  
 கொள்ளவேயக்கினியாமநதந் திரும்பு கூப்பானவாயுறல் வாய்ச்சபு,  
 கொள்ளவேயயிற்றி லுள்ளவியாதிலல்லாம்குடிபோகுஞ்சவுபாககியச  
 ண்டிகண்டால், கொள்ளவேபுளிகசபபுபத்தியந்தான், கூறனபுகை  
 யோடுபெண்ணுந்தள்ளே. (1126)

அக்கினிசூரணம்.

தள்ளப்பாவக்கினியாஞ் சூரணத்தைந்சொல்வேன் தளமானகொ  
 டுவேலிசூரிகடுகுலோமம்; விள்ளப்பாசிறுதெக்கு யானை திப்பிலியுங்  
 கோஷ்டம்விளகியதோரிரண்டுபபுவகையொன்றுபலந்தான், நள்ள  
 பபாகாயங்கால்வசம்பகால்தான் நலமானகடுகுபொடியரைபலந்தா  
 ன்கூட்டித், வெள்ளப்பாவிளவறுபாய்ச்சூரணித்துத் திறமானசீனி  
 சமன்கூட்டிக்கொள்ளே. (1127)

திரிராட்சதசூரணம்,

கொள்ளவேவெருகடித்தூள்வெந்நீரிர் கொள்ளகூறன கிரா  
 ணிவகையுதிரவாய்வு, பள்ளவேமுகவாய்வுவாதமெல்லாம் பறக்குமது  
 திரிராட்சதசூரணங்கேள், தள்ளவேமுந் திரிகையேரிச்சம்பழந்தான்  
 தளமானவதிமதுரம்முட்காவேளை, நள்ளவேநெற்பொரியு \* முத்தக்  
 காசுநலமானவேலமொடுராம்புகூட்டே. (1128)

\* முத்தக்காச - கோரைக்கிழங்கு.

கூட்டுவாகொத்தமல்லிமிளகுவேலி மூறன திப்பிலியுங்ககைநீ  
 றும், நாட்டுவாய்சாதிக்காய்சாதிபத்திரிகூடநலமானவால்மிளகுலவ  
 ன்கப்பத்திரி, ஆட்டுவாய்வகையொன்றுபலமொன்றாக அப்பவேசூ  
 ணித்துச்சர்க்கரையைக்கூட்டி, வேட்டுவாய்வெருகடிதான் தேனிற்  
 கொள்ளவேகுசுருக்காய்ச்சொல்விகிறேன்விளம்பககேளே. (1129)

கொப்பாவந்திரவாய்வு பாண்டுரோகம்கொடியானதாபசாராயக்க  
 ம்தூக்கம், வாள்பாபித்தவரைநாற்பதுந்தான் வளநானரோசிகங்க  
 ளன்னதேதோஷம், நாள்பபாவுஷணநோய்ச்சூ துமங்கள் நலநானவக்  
 கினியாமந்தவாய்வு, தாளப்பாசையரிவுகாநதெல்லாம் துறண்டு  
 போகுமடாறெய்யிற்கொள்ளே. (1130)

அசுவலெதிசூரணம்,

கொள்ளவேயசுவகெந்திரூரணங்கேள்குலமானவலங்கமொன்று  
நாகபழண்டு; எள்ளவேயேலம்நால்மிளகோரெட்டு தளமானதிப்பிலி  
யிரெட்டு, சூ, விள்ளகே, முப்பத்திரண்கூட்டி விசையானவசுவகெ  
ந்திரூரணப்பத்துநாலு. நள்ளவேசத்திசெய்துலாததிககொண்டு நலமாகவி  
ளவறுபாபுச்சூரணநால். செய்யே. (ராஉசு)

மெய்யப்பாசமாணுய்ச்சர்க்கரையைக்கூட்டித் திறமானவாயின்  
பால்நெய்யிற்றொள்ள, கையப்பாவெருகடிதான்மொள்ளும்போதுகன  
மானமேகவகையெல்லாந்திரும், மெய்யப்பாவஸ்திசுரம்வெட்டைபோ  
ளும்மேலானசுவாசமோடீனபோரும், தையப்பாமேகத்தின்பாண்டு  
போகும் தளமாவலுறலெல்லாஞ்சாராதென்றே. (ராங்ய)

கண்டாத்திரிசூரணம்.

சாரவேண்டாத்திரிசூரணஞ்சொல்லின் தருவானவிஞ்சியதுப  
லந்தாப்பத்தி, சேரவேயேற்றேலேபோக்கிப்போட்டுச்சிறுகவேந  
றுபுகிபதைப்பழச்சாறுட்டித் தாரவேநாளொன்றுகூறப்போட்டுத்த  
வறாநல்லநாள்நாள்வியுலர்த்தி, ஆரவேசீரகமுமபலந்தாடுவென்று  
அப்பனேமுன்போலேபழச்சாறுட்டே. (ராங்ய)

ஊட்டியேயுறநாள்நாள்நாயப்போட்டுத்தமனேமிளகோடுதா  
ளிசபத்திரி, நாட்டியேதிப்பிலியின்முலங்கிராம்பு நலமானகோஷ்ட  
மொடுவாப்பிளங்கம், வாட்டியேவிளவறுபாய்ச்சூரணித்துவளமா  
னசர்க்கரைநாள்சாமணுய்க்கூட்டி நீட்டியேவெருகடிதான்கொண்டா  
யானுல்க்கிவிம்மித்தசமுதல்வாய்வுபோமே. (ராங்ய)

போமப்பா வரோசிகங்களன்னத்தோஷம் புகழானபித்தவெட்  
டைப்பாருமல்லிம்மல், நாமப்பாவாயுவொடுவாதமெல்லாம் நாடாது  
சூலையெல்லாநிளமானும், சேமப்பாவயிற்றிலுள்ளவியாதியெல்லாம்  
திறமாகத்திரும்டாபதியுக்கூர், நாமப்பாவுலகேகர்க்காயிரங்கிச்சே  
ன்னம்நலமானசூரணத்தைநாட்டியப்பாரே. (ராங்ய)

தாளிசபத்திரிசூரணம்.

நாட்டியேசொல்லுகிறேன்புலத்தியனையையா நலமானதாளிச  
பபத்திரிசூரணந்தான், காட்டியேதாளிசபத்திரிபலந்தான்புகது கரு  
வானதிரிககருதிரிபலாதி, நீட்டியகோஷ்டமோட்கிராகாரம் நி  
னைவாகத்திப்பிலிசீரம், கூட்டியேகொத்தமல்லிவாய்விளங்கக்கூரூன  
கிராம்பேலஞ்சாதிக்காயே. (ராங்ய)

காபோதிபத்திரியுமாற்றிவ்வொப்பு நலமாவலாட்டிவகுலலக  
 ப்பட்டை, தாயோடுவிவைபெல்லாம்பலவொன்றாகத் தலமுயல்சூர  
 ணித்துவடியேகொண்டு, சேயோடுசுரக்கரைதான்சொன்னுய்சட்டித்தி  
 றமாகபிசைந்துகொண்டி வெகுடிதானேயும், வாயொய்யெட்டலர்  
 தான்கொண்டாயானால் வாங்குமடாகுயமமாகியோபோமே (1118)

போமடாவல் திசுரமஸ்திவெட்டைபொறுக்காததீர்த்தாமம்பண்  
 னுநெஞ்சில், நாமடாபித்தவெட்டைபித்தப்பாண்டுகாடாதுகிராணிவ  
 கையெல்லரந்தீரம, தாமடாவதுராசிகக்ளன்னதேதோஷம், தளராழ  
 விம்மலொடுவிக்கலக்கல், சாமடாகைகாலிலெரிவுகாந்தல் சாந்தமாம்  
 புளியோடுபுகையுத்தள்ளே. (1119)

பஞ்சதிபாக்கினிச்சூரணம்.

தள்ளவேபஞ்சதிபாக்கினிபென்னுந்தளமானசூரணத்தைச்சொ  
 ல்க்கேரு, விள்ளவேநிரிகடுகோடேலஞ்சிரகம் விதமானவகையொ  
 ன்றுபலமொன்றாக, நள்ளவேவிளவறுப்பாய்ச்சூரணித்து நலமாகவ  
 டிகொண்டுசுரக்கரைதான்சொத்துத், தள்ளவேதேவையியிலவெருக  
 டிதான்கொள்ளத்தரமாகத்தீரும்நோய்செப்பக்கேளே, (1120)

செப்புக்கிறேனுண்ணெநாய்சூலைவாய்வு சேர்ந்தபித்தவாசுவொ  
 டுகிலேத்தமரோகம், தப்புக்கிறேன்பொருமலொடுசெரியாமந்தம் தள  
 மாவாயக்கொடுகிது கிறுப்பு, வெப்புக்கிறேனஸ்திசுர மஸ்திவெட்  
 டைவேறானமூலத்திவ்வாய்வுதீரும், நப்புக்கிறேன்புளிச்சப்புபுகையு  
 த்தளஞநலமானகாந்தம்வைத்து நலமாய்க்கொளே. (1121)

நிலவாகைச்சூரணம்.

நலமாகச்சூரணமொன்றுசொல்லக்கேரு நன்றானிலவாகைசு  
 க்குஞ்சுட்டிப்பு, நிலமானமிளசூவாய்விளங்குமொயம்பிராகவகைக்கு  
 வொருபலமேநாக்கிச் சிலமாகரவிமுதநன்றுசெய்ய்பொட்டுச்சிதமுமல்  
 டித்துச்சூரணமேசெய்து, தலமாகச்சூரணகரைதான்சொன்னுய்சட்டித்  
 தவறாமலிருநேரங்கொண்டாற்றுகேளே. (1122)

கேளப்பாவாயுவென்றதெல்லாமடோகுங் கெடியானபித்தமெல்  
 லாங்கிழ்நீராக்கிப்போரும், வாளப்பாடித்தணைநீரெயல்லார்தீரும் வக  
 மானபொருமலொடுவிம்மல்தீரும், நாளப்பாடிசுற்றுமேநெய்யெல்லாநீ  
 ருமலமானவிகவல்லியொந்தீரும், தாளப்பாடிபொரிவுசுவாசகா  
 சம்நன்றுவண்டிப்பொருடாசாற்றக்கேளே. (1123)



சாற்றுக்கிறேனீரருகல்பலபந்தங்கள், சளராதவயிறுவீம்மலீருமல் திரும், தேற்றுக்கிறேன் கும்மெட்டுமேகோதரங்கள் தெளிவானவாயு வெல்லாநீரும்கூடும், ஆற்றுக்கிறேன் கொற்பவலிகொர்ப்பேராகும் ஆச்சரியம்புறாகளெல்லாமகன்றுபோலும், காற்றுக்கிறேன் வெநீரிற் கொண்பாயானுல்லலங்காதேவயிற்றிவள்ளனியாதிபோமே. (ராசக)

வல்லாரைச்சூரணம்.

போமப்பாசூரணமொன்றுசொல்லக்கேளு புதுமையாமல்லா வசடபாலிற் போட்டு. நாமப்பாவவித்துலர்த்திககாயப்போட்டு நலமா கச்சூரணித்தப்பலம்பத்தானுல், தாமப்பாகிராம்பேலஞ்சாநிககாயு ம்தளமானபத்திரிமாசககாயும், தேமப்பாதாளிசபத்திரிபலாதிதிறமா சிவிளவறுப்பாய்ச்சூரணந்தான்செய்யே. (கசஉ)

செய்யப்பாவகையொன்று பலந்தானென்று, திறமாகவிரண்டு மொன்றாச்சேர்த்துக்கொண்டுவையப்பாசாக்கரைதான்சமமாய்கூட்டி ட்பவறாமல்வெருடிதானெய்யிற்கொள்ள தையப்பாமேகமெல்லாம்த வுருண்டேபோம் சரிரத்தில்சாந்தீயெல்லாம்சாந்தமாகும் கையப்பாபி ராயங்கள்கிரந்தியெல்லாம் கனமானவுஷணநோய்காணுதன்றே. ( )

காணுதுநீருகல்லீரெரிப்பு கண்ணெரிவுகண்புகைச்சல், காணு தேடும் தேனானேதெயுடம்பெரிவுமுலச்சூடும், சுறுககானரீச்ச்சூடும் குளிரநறுபோகும் நானானுதுமேகந்தந்திமேகம்நாடாதுகூடியரோக நளினம சும்கோணுது தேகமெல்லாங்குளிச்சிகாணும்கொண்டுவரவ ப்பிரே கம்வவானுகொள்ளே. (கசச)

சஞ்சிவுச்சூரணம்

கொள்ளவேசஞ்சிவிச்சூரணத்தைச்சொல்வேன்குணமானசிந்தி லடித்தண்டுவாங்கி, விளவேமேற்றேலைவாங்கிப்போட்டுவெருளாதே நறுகுகியபைப்புலரப்போட்டுக்கள்ளவேயிடித்துநன்றாய்ச்சூரணித்துக் கருவாகவடிவொண்டிபடித்துள்ளவாங்கி நளளவேமுந்நாற்றில்குத்திசெ ய்றுநலமானபொடிபடிக்குவின்பாறபடியே. (ராசரு)

படியாசுவரைப்படிதானிப்போட்டுப்பாங்காககரவியுலர்த்திக்கா ய்ந்தயின்பு, அடியாகவுரலில்ட்டிடித்துக்கொண்டு அப்பனேசாதிக்கா ய்சாதிபத்திரி, கடியாகவால்மிளகேலங்கிராம்புகசகசா தாளிசமுமாச ககாயும், வடிவாகவிரைவெருப்பாய்ச்சூரணித்து வளமாகவகைக்கொருப் லநபூரணப்பட்டு. (கசச)

கூட்டியேயிரண்டுமொன்றாய்ச்சேர்த்துக்கொண்டு குறையாம லாறுபலஞ்சீனிசேர்த்தது, நாட்டியேவெருகடைதாயெய்யிற்கொள்ள நலமாகத்தீருநோய்விடக்கேளு, தாட்டிகுமாமேகநீரிருபதுவும்போ கும் தளமானபிரமியங்குமேகமெல்லாம்,வாட்டியேவற்றியதோர்தே கமெல்லாம் வளமாகுமஸ்துசரம்பெவட்டைபோமே. (௮௪௭)

போம்பாமூலத்தின் சூடுபோகும்பொல்லாத பித்தவகையெல் லாம்போகும், நாமப்பாகண்ணெரிவுகைகால்கார்தல்நாடா துதேகமெ ல்லாங்குளிர்ச்சியாகும், தாமப்பாலுரெல்லாம்தவறுண்டேபோம்,உள மானகபாலத்தின்ரணங்கள் தீரும், வேம்பாவாலரச்ச்செந்தூரந்தான் வெகுசுறுக்காய்ப்பணவெடையப்பிரேகங்கொள்ளே. (௮௪௮)

ஏலா திச்சூரணம்.

கொள்ளவேயேலாதிச் சூரணங்கேள் குணமானவங்கொன்று மிளகிரண்டு, விள்ளவேநாகம்நால்தாளீசமெட்டுநலமானகூகைஹுப தினாரகும், கள்ளவேசக்கதுதான்முப்பத்திரண்டு நலமானவேலமது வறுபத்துநாலு, கள்ளவேசர்க்கரைதான்சமனாய்க் கூட்டிக்கலந்துபுது க்கலசமதிற்பதனம்பண்ணே. (௮௪௯)

பண்ணவேவெருகடிதூளிருநேரங்கொள்ளப் பறக்குமடாபித்த மொடுவா தம்வாய்வு, தண்ணவேகிரந்திரணமரிசிரந்தி தளமானமேலூ ரல்சொரிசிரங்கு, நண்ணவேசிலவிஷங்கண்டாதோடும் நலமானசூஷ டமொடுகுறைநோய்தீரும். பெண்ணவேபெரும்பாடுவெலும்புருக்கி ப்பின்பாரரதோடுமின்னொன்றுகேளே. (௮௫௦)

அசுவகெந்தி பலராசுத்ததைதம்.

ஒன்றானவுலகத்தோர்நோய்கட்கெல்லாம் உரைச்சுகிறேன்தைல மொன்று தியாக; நன்றானவசுவகெந்திபலராசுத்த நாமமதுசொல்லு கிறேனவிடக்கேளு, சென்றானவசுவகெந்திபலமூவைநது சிற்றமுட் டிப, தனைந்துவெள்ளெருக்குநாலு, குன்றானன்னரிசிந்தில்விளாமிச் சுகோரையுடனெய்ச்சட்டியுவரியெண்ணே. (௮௫௧)

எண்ணவேநரைத்தைதளசிவெட்டி இகமானமூலத்தைபலந் தாலு, நண்ணவேயகில்நாலு தேவதாரநாலு நலமானகீழ்நாடன்ப லந்தானெட்டு, தண்ணவேகொம்பருக்குபலந்தானெட்டு தள்ளிவிட் டுவகையெல்லாம்பதினைந்தாகும்ஒண்ணவேயிடித்துநன்றாயிரு தூணி நீரில்ஒருவிநகாப்த்தியிட்டிச்சேரடசததொன்றாக்கே. (௮௫௨)

ஆக்குவாயெள்ளெண்ணெய்சோநானைந்து அநின் பாநிதயீர் தண் ணீர் பால்சேரைந்து, தூக்குவாய்கலக்கவகைமருந்துகேளு துடி யானிரிக் குடிநிலாதி, மாசுக்குவாய்கல தூரிமதுரமகேஷ்டபம் மா றுநிலம்புச்சீரகமுட்பூஞ்சார் தலெந்ரம், பாக்குவமாய்மஞ்சள்ரோணரி செவ்வெள்ளிபச்சிலைபூலக்கிவிபூறல்கூட்டே. (௩௩௩)

கூட்டுவாய்சதநுப்பிலவங்கப்படடை கூறேலம்வகைக்கரைபப லமகாந், ஆட்டுவாயாரின்பால்விட்டுநனறாய், அப்பனேகிழாமெண் ணெய்தனிமகரைத்து, நாட்டுவாயடிப்பேற்றிககொதிககும்போது ந லமாகமுன்னரக்குக்கிபாழமவிட்டு, மூட்டுவாயடிப்பேற்றிமுதுராமற் றுன்முன்னவற்குப்பூசித்துவடித்திடாயே. (௩௩௪)

வடித்திட்டதைலமதுமுழுமும்போது வாகாகத்தீருகிறவியாநி கேளு, பிடித்திட்டமேகத்தின்சூலைபதினெட்டும் பேரானவாகத்தின் சூலைகானும், மடித்திட்டவாதசரம்பித்தசரவாய்வுமயக்கமொடுசிலேத் மசுரமானடுபேரும், அடித்திட்டிசண்ணுமடாபித்தவெட்டையெல்லீ ம் அணுநாதேயக்கினியாமந்தந்தானே. (௩௩௫)

மந்தமொடுபாண்டுவகையெல்லாம்போகும் மைந்தனேசண்பு கைச்சல்கைகால்கால், பெங்கமாமுடம்பெரிவுசுவாசகாசம்பின் பா வாதேநாடுமடாமேகமெல்லாம், பந்தமாம்பத்தியங்கன்புரிசசப்புபாங் கானபுசையோயிபெண்ணுந்தள்ளு இந்தவகையெண்ணைப்போலியாரு ன்சொல்லார் இகத்துள்ளோர்பிழைக்கவென்றிரங்கினேனே. (௩௩௬)

### வில்வாதிவேகியம்.

இரங்கியேலேகியமொன்றுசொல்லக்கேளு இதமானவில்வாதி யென்றநாமம், பாங்கியேவில்வம்விலாமிச்சைகோரை பாங்கானசஞ் சீவிவசையொன்றுக்கு, தாங்கியேகீழ்நாடன்பலந்தானெட்டு தானிடி த்துக் கலவெள்ளீரிற்போட்டு, அரங்கியேசோடசத்தொன்றககாய் சி அப்பனெகொம்பரககுசேர்தான்ரண்டே. (௩௩௭)

ரெண்டான தூணிநீரெட்டொன்றாக்கி நினைதாகள்ளெண்ணெ ய்படிதாள்சுத்தி, குன்றானவானின்பால்படிதானஞ்ச குலமானகற்கவ கைசொல்லக்கேளு, நன்றானகிரிகடுகுதிரிபலாதி நலமானகஸ்தூரி மதுரமகேஷ்டபம், கன்றானவிருசீரமாஞ்சில்மஞ்சள் கருதுகெந்தங் கினிபூறல்பூஞ்சாரதென்னே. (௩௩௮)

என்னவேசெய்வள்ளிலவங்கப்பட்டடை இத்தமானபச்சையொடுபு  
லவலம், பன்னவேவகையொன்றுபலத்தான் வாங்கிப்பாங்கான வா  
விப்பால்விட்டையாட்டி, மூன்னவேகியாழமெண்ணெய்தனிற்சுரைத்  
துமேகமாயடுபேற்றறிக்கமலமாகக், கன்னவேமுதிராமல்சவமாக்கக்  
கணபதியைப்பூசித்துவடித்திடாயே. (௧௫௯)

வடித்திட்டதைலமது முழுஞும்போது வாகாகநீருகிற வியாதி  
கேளுபிடித்திட்டமேகநீரிருபதும்போம் பேரானபித்தவகை நாற்பது  
ம்போம் துடித்திட்டஞன்மெட்டுந்தொலைந்துப்போகுந் தொலையாத  
சிரசில்நோய்சொல்லாதே தாடுங்கடி துடித்தமேகவசைவறட்சியெல்லாங்  
கண்காணாதே தாடுமடாகருதிப்பாரே. (௧௬௦)

குமரித்தலைம்

கருதியேநீகேளுபுலத்தியனேயையா கருவானகுமரியிடதைலஞ்சொ  
ல்வேன் விருதானகுமரிச்சாற்படியிரண்டு வெள்ளாவின்பாலதுதான்  
படியிரண்டு கருவானஎள்ளெண்ணெய்படியிரண்டு சாற்றுகிறேன்க  
ற்கவகைகதிரிகடுகுக்கோஷ்டம் வருவானமாஞ்சிலொடு திரிபலையுஞ்சேரம்  
மதுரமொடுபூஞ்சாந்தோடேலமென்னே, (௧௬௧)

என்னவேபச்சையிலைபூலாமூலம் இத்தமானவங்கப்பட்டதிரியும்  
பட்டை அன்னவேசெய்வள்ளியக்கிராகாரம் அருளானகஸ்தூரிலவங்  
கங்கெந்தத்தின்னவேரோகணியும்செண்பப்பூபானை தீப்பில்யுந்திஷ  
டிசோம்புமஞ்சள் பன்னவேவகையொன்றுபலமரைதான்வாங்கிப்பரி  
வானவாவின்பால்படிவிட்டாட்டே. (௧௬௨)

ஆட்டியேகரைத்தெண்ணெய்சாற்றினுள்ளே அப்பனையடுப்பே  
ற்றிக்கமலமாக, மூட்டியேமெழுக்குபதமாகவாங்கி முதிராமலவடித்தத  
தனைச்சீசாவில்விட்டு நாட்டுவாய்தானியத்தில் வைத்துமுடிநலமா  
கமண்டங்கால்சென்றின்பு தாட்டிகமாய்மண்டலந்தான் முழுஞும்  
போது சாதகமாய்த்தீருநோய்சாற்றுகேளே. (௧௬௩)

கௌடாமேகமென்றதெல்லாம் கெடியானவஸ்திரசுரமெட்டை  
போகும் தாளடாபித்தமெல்லாஞ்சாந்தமாக்குந் சரீரத்தில்வறட்சிமுத  
லூறல்போகும், வேளடாகுன்மெட்டும்பாண்டுமாறும் வெளுப்பான  
தேகமெல்லாம்வேண்டிபோலாம் வாளடாவயித்தியாகக்காய்த் தைல  
ஞ்செகூன்னேன் வளமானமனமுனையோர்மகிழ்ந்துபாரே. (௧௬௪)

கொம்பரக்குதைலம்,

மகிழவேகொம்பறக்குத்தைலங்கேளு மகத்தானகொம்பரக்குப் பலந்தானெட்டு நெகிழவேதூணிநீரெட்டொன்றாக்கி நிசமானதாளிக குள்வடித்துவிட்டுத் தகழவேஎள்ளெண்ணெய்சேர்தானஞ்சு தயிர்த ண்ணீர்சேரிரண்டு பால்சோஞ்சு நிகழவேகாடியுதுசேர்தாரண்டிநி சமாகுகற்கவகைசொல்லக்கேளே (கசுநு)

கேள்பாசதகுப்பைகடுகுரோணி கிளியூறல்பூஞ்சாந்துபச்சைப் பூலா நாளப்பாசெவ்வள்ளிலவங்கப்பத்திரிநளமானலவங்கத்தேநால்மா ஞ்சில்கோஷ்டம் தாளப்பாகஸ்தூரிமதுரங்கெந்தர் தயவாகவிருசீரம்வி ருகுவேலம் ஆள்பாவகையெர்ன்றுகழஞ்சிரண்டு அப்பனே ஆவீன்பா ல்விட்டிட்டாட்டே. (ராசுசு)

ஆட்டுவாயெண்ணெய்க்குட்கரைத்துவிட்டு அடுப்பேற்றிமெழு குபசுமானவாரே, நாட்டியேவடித்தனைமுழுமும்போது நலமாகத்தீ ருகிவிபாதிக்கேளு, தாட்டியமாமபித்தவெட்டையஸ்திசுரம்போம த லைமயக்கம்வாயூறல்சாந்தமாகும், வாட்டியதோர்சீதசுரமாண்டுபோகு ம் வற்றியதோர்சீதசுமெல்லாமுறும்பாரே. (ராசுசு)

ஊறுமேமேகவெட்டைமனச்சரங்கள் உத்தமனைகனபாண்டுவி ளுத்தகேகர், தேருமேதேகத்திலவெளிகடுப்புத் திறமானசூலையெல் லாநதீருந்தீரும், நாறுமேகற்றமுழறங்கைவிசி நலமானதமுதலையு நாடாதோடும், சீறுமேகாசமெல்லார்தீர்நதுபோகும் திறமானவொன் றைவிட்டொருநாளென்னே. (ராசுஅ)

மிருகாமலத்தைலம்.

என்னவேபத்தியந்தான் புளிசுப்பு இதமானபுகையோடுபெண் ணுமாகா, தன்னவேதைலமொன்றுசொல்லக்கேளு தனமானமிருகாம லத்தைலஞ்சொல்வேன், நன்னவேமிருகாபழச்சாறுபடியிரண்டுநலமா னகர்ணிச்சாறுபடியிரண்டு, பன்னவேகுமிச்சாறுபடியிரண்டு பாங் கானசெளவிளநீர்படியதானெட்டே. (ராசுசு)

படியானசிறுகிரைசாறுபடியிரண்டுபழுதில்லாவவின்பால்படிதா ன்ரண்டு, கெடியானயெள்ளெண்ணெய்படியதான்முன்று சேர்க்கவிதி ற்கற்கவகைமருந்துகேளும், கொடியானமதுரமொடுகோஷ்டமேலங் குரோசானிபச்சையிலைப்பூலாமுலம், கடியானகஸ்தூரிமாஞ்சில்தீரக் கருவானபத்திரியும்சாதிசுகாய்குட்டே. (ராசுஅ)

கூட்டுவாய்வலவங்கப்பந்திரியும்பட்டை கொடிதானதிரி மீடுகுநி  
ரீபலாதி, நாட்டுவாய்பூஞ்சாந்துசோம்புவால்மிளகு நலமானவைக  
யொன்றுகழஞ்சுமூன்று, ஆட்டுவாயவின்பால்விடுகல்குராய் அப்ப  
னேசாறெண்ணெய்கனிங்கரைத்து, மூட்டுவாயடுபுட்பற்றிக்கமலமாக  
முதிராமலகணகதிக்குப்பூசைபண்ணே. (118)

பண்ணியேமெழுதபத்தனில்வடித்து பாங்காகமுழுக்கிவரத்தீ  
ருநோய்கேள் கண்ணிலேகாசமோடநீமாலை கருவானநேத்திரநோ  
ய்தொண்ணாற்றாறு, மண்ணிலேபித்தவெட்டைபித்தவாய்வுமயககமு  
டனஸ்துவெட்டைமாண்டுபோகும், தண்ணிலேயுடம்பெரிவுகைகால்  
கார்தல் தளமானவுஷ்ணநோய்சாராதென்னே. (119)

சந்தநாதித்தைலம்.

சாரவேசந்தனாதித்தைலஞ்சொன்னேன் சார்ப்பானபுலத்திய  
னேசொல்லக்கேளு, சேரவேமயிர்க்காவின்பந்தனத்தூள் செபுகிறே  
நெடையொன்றுதாக்கியேதான், வாரவேவிலாமிச்சைவெட்டிகோ  
ரைவகையுடன்சீர்திலோடுசிறுமுட்டி, காரவேபோராமுட்டிபேரா  
மல்லி கருவானசிற்றாமல்லியசுவமாமே. (120)

ஆம்பபாநன்னிரிபற்படகந்தான் அப்பனேவகையொன்றுபலந்  
தநாலு, போம்பபாவிருதுணியெள்ளிரீரில் பொடியாகவிடித்திடிந்  
தடுபிலேற்றி, நாமப்பாசோடசத்தொன்றாகக்காய்ச்சி நலமானபாண்  
டத்தில்வடித்துக்கொண்டு, தாமப்பாசெவ்விரீர்படியிரண்டு தப்பா  
மல்காணிச்சாறுபடியிரண்டுவாரே. (121)

வாரப்பாசிறுகிரைபடிதானென்று வாகானபொடிதலைச்சாறுப  
டியொன்று, சேரப்பாவல்லாரைபடிதானென்று சிறுசின்னிச்சாறு  
தான்படிதானென்று, காரப்பாபொற்றலைச்சாறுபடியொன்று கருவா  
நெல்லியின்சாறுபடிதானென்று, ஆம்பபாகர்ப்பூரவள்ளிச்சாறு அமு  
காக்கூடவிட்டுப்படிதானென்றே. (122)

ஒன்றப்பாதாழையிடவிழுதின்சாறு உத்தமனேயெள்ளெண்  
னெய்ப்படிதான்மூன்று, நன்றப்பாநறுநெய்தான்படிதானென்று நல  
மானவாவின்பால்படிதாநாலு, குன்றானதயிர்தண்ணீர்படியிரண்டு கு  
றையாமல்பாண்டத்திலுற்றிக்கொண்டு, சென்றுநீயடுபிலேகொறு  
க்கவைத்துத் திறமானகடைச்சரக்குச்சொல்லக்கேளே. (123)

கேளப்பாதுரி கடுநுநிரிபலாநி, கிருபையாங் சஸ் நானிமதுரமேலம் தாளப்பாபூஞ்சாந் துகினியூறற்பட்டை தளமானலவங்கப்பத்திரியும்பட்டை, நாளப்பாகிராம்புசாதிக்காய்த்திரி நல்மானபச்சையிலேபூலாமுலம், ஆளப்பாசெவ்வள்ளிசெண்பகப்பூ அபபீனகெந்தமொடுசீரம்ரண்டே. (௩௭௭)

ரண்டாளசெச்சமுரீர்கோஷ்டமகிரா டிலையானமந்திஷ்டபலகைமஞ்சள், செண்டாசைச்சனமுமுத்தக்காசும் திருக்கானவலம்மடிக் காயிடம்புரிசகாய், முன்றமல்வகையென்றுபலமரைதாவ்வாங்கி குலமானவாவின்பால்விட்டேயாட்டி, வென்றான \* மேழப்பால்படியிரண்டில்கரைத்து வீழவேவெண்ணையிலேவிட்டுக்கேளே. (௩௭௮)

\* பேஷம் வெள்ளாடி.

கேளப்பாவடுப்பேற்றிநகமலவாகக் கிருபையால்மெழுகுபத்தன்னிலேசான், நாளப்பாகணபதிக்குப்பூசைபண்ணி நலமானகம்பளியால்வடித்துக்கொண்டு, தாளப்பாசும்பகப்பூகோரோசனையும் தளமானபுழுக்கிலேகழஞ்சாந்தம், கேளப்பாபொடித்திட்டுக்கலசத்துள்ளே குணமாகத்தாளியதில்வைத்துமுடே. (௩௭௯)

முடியேமண்டலங்கால்சென்றபின்பு முழுசிவரச்சீய்க்காயரைப்பதாகும், நாடியேதிருகிறவியாதுகேளு நாடாதுமேகமென்றதிரூபதுந்தான், சாடியேரீரருக்கல்தள்ளுண்டுபோகும்டாகூயந்தானெட்டும் காடியேகண்ணொரிவுகண்புகைச்சல் கையெரிவுகாலெரிவுமொடுங்கானே. (௩௮௦)

ஒடுமடாபிரமியங்கள்ரணகிரந்தி உத்தமனேகற்றழைநாற்றங்கீரும், சாடுமடாவஸ்திசுரமஸ்திவெட்டை சரீரத்திலம்யககமெலாஞ்சாந்தமாகும், போடுமடாவிந்திரகண்டிபுண்புரைகள்போகும்புழுவெட்டுகண்டததின்புரைகள்போகும், தேடுமடாபெண்மேலேமோகமெத்தச்சிக்காதேவலையினுள்ளேதெளிந்துநிலே. (௩௮௧)

தெளிந்துகொண்டிராயத்திற்சிக்கவேண்டாம் தேகத்திலுள்ள நோய்சிதறிப்போகும், அளிந்தகொருகுட்டமொடுசொரிசிரங்கும் அப்பனையுள்ளவெட்டையாறிப்போகும், நளிந்திந்தத்தைலமதுமுழுமும்போது நன்றானபுளிபோடிபுகைகசப்பு, வளிந்துமிகவாய்வென்றபதார்த்தந்தள்ளுவளமாகுஞ்சரீரமெல்லாமருணமாமே. (௩௮௨)

பொன்னுங்காணித்தைலம்.

ஆமப்பாபொன்னுந்நாணித்தைலங்கேளு அப்பனேகாணிச்சா

றுபடியிரண்டு, நாமப்பாகரிச்சாலையொன்று நலமான நெல்லீக்கர  
ய்ச்சாறுபடியொன்று, தாமப்பாயெள்ளொணைய்படியிரண்டு தப்  
பாமலாவின்பால்படியிரண்டு, வேகப்பாமதுரமதுபலமிரண்டு விருடா  
னமுலைப்பாலலரைத்துப்போட்டே. (௩௮௩)

போட்டப்பாமெழுபதந்தினில்வடித்துப் புகழாகமுழுக்கிவரத்  
தீருளோய்கேள, நீட்டப்பானேதிரநோய்தொண்ணூற்றாறும் நீலை  
மைகெட்டகாசமெல்லாரீக்கிப்போகும், வாட்டப்பாயித்தமெல்லமவா  
ங்கிப்போகும்வளமாகநே, திரக்களொளியேயீறும், நாட்டப்பாவுண்ண  
ளோயெல்லாதீரும் நலமானகீழ்க்காய்நெல்லிதைலக்கேளே. (௩௮௪)

கீழ்க்காய்நெல்லித்தைலம்.

கேளப்பாகீழ்க்காய்நெல்லித்தானுக்கிருபையாய் தூக்கிடத்துத்  
துணிகீரில், வாள்ப்பாவெட்டொன்றாய்வடித்துக்கொண்டு உளமான  
வெள்ளெண்ணைய்படியிரண்டு, நாள்ப்பாவாவின்பால்படியிரண்டு நல  
மானசீரகந்தாப்பலமிரண்டு, வேளப்பாபால்வேலையரைத்துவிட்டு வி  
ருதாகமெழுபதம்வடித்துவாங்கே. (௩௮௫)

வாக்கியேழுமுக்கிரப்பித்தவெட்டை மயக்கமொடுமஞ்சள்காமா  
லைதீரும், தாக்கியேவாந்தியெவ்வாந்தவறுண்டோ போம் தலைமயக்க  
ம்வாயுமல்காந்தமாகும், தேக்கியேயுட்கரங்கள்நீர்நதுபோகும், ஏங்  
கியேதிரியாதேமனஞ்சோம்பாதே எளிதல்லநோயப்பாவிரக்கிபாரே

ஆதண்டைத்தலைம்.

பாரப்பாசிரலுள்ளசூலைதீர்ப்பக்குவமாய்த் தைலமொன்றுசொ  
ல்லக்கேளு, நேரப்பாவாதண்டைநொச்சிசங்கு நினைவாகவெருக்கோ  
டுசிற்றமுட்டி, ஆரப்பாவகையென்றுபலம்பத்தாகும் அப்பனைதூ  
ணிகீரெட்டொன்றாகிக்கு; பாரப்பாவெருக்கினிடமுபபுச்சாறு கருவா  
னபடியொன்றுபழச்சாரென்றே. (௩௮௬)

ஒன்றப்பா எள்ளெண்ணைய்படியொன்று உத்தமனேவேப்பெ  
ண்ணைய்ப்படியரைதான்குட்டி, நன்றப்பாவரைத்தெண்ணைய்தனி  
ற்கரைத்து கருவானமெழுபதத்தன்னில்வடித்து, மொன்றப்பாமு  
ழுக்கிவரத்தீருளோய்க்கா முதமானசிரசிவுள்ளசூலைபோமே. (௩௮௭)

சூலைபோம்வாயுவெலாஞ்சொல்லாதோடுஞ் சுருக்கானவாதத்தி  
ன்சூலைதீரும், வாலையாந்தியாவாதவிரைப்புத்தீரும் வயிற்றிலுள்ளவா



யுவெல்லாம்வாங்கிப்போகும், சேரலைபோன்றிநுகடுப்புகேந்திரக்குத் தல் சொரிசிரவகு கருப்பனோடிணங்கள் தீரும், ஆலப்பாபத்தியந்தான்புளி கசப்பு அப்பனேபுகைவாய்ப்புதார்த்தத்தள்ளே. (ராஅக)

பதின்மூன்றுசன்னிக்குத்தலம்.

தள்ளவேசன்னியெல்லாங்கடலேபுக்கும் தயவாகத்தைலமொன்று சொல்லக்கேளு, நள்ளவேவேப்பெண்ணெய்ப்புக்கெண்ணெய் நலமானபுன்பெண்ணெய்பசுவிநெய்யும்; கள்ளவேகாட்டிமுணக்கினெண்ணெய்கருவாகச் சமன்கூட்டிச்சட்டியிலேவார்த்த, தள்ளவேமுசறுமுட்டைகாலதாசுமுடைவிலேயெண்ணெய்ப்புகாலதாமே. (ராசூ)

காலானபடிவீதஞ்சேர்த்துக்கொண்டு கருவான \* குக்குடத்தி ன்முட்டைபத்து, மாலாகமஞ்சனையுங்கூட்டு மயங்காதேகடைமருந்துசொல்லக்கேளு, சாலானசாநிலிங்கந்தீமுறுகவேசமர்த்தானகெந்திரசம்பாஷாணந்தான், ஆலானநாயிடன்மினகுதிப்பிலியும் அழகானயானைதிப்பிலியும்போடே. (ராசூக)

\* குக்குடம்-கோழி.

போடுவாய்வவங்கமொடுமேர்வாளந்தான் புகழானகழஞ்சநிறை சமனூய்க்கூட்டி, நாடுவாய்கொடிவேலிகியாழத்தாலே நலமாகச்சாமமொன்றறைத்துக்கொண்டு, சாடுவாயெண்ணெயிலேதான் கரைத்துச்சுதூராகக்கொடுக்கையிலேயெருக்கம்பாலும், கோடுவாய்கொடிக்கள்ளிச்சுதூரகள்ளி குணமானவிலைக்கள்ளிப்பாலுங்கூட்டே. (ராசூஉ)

கூட்டியே திருகுகள்ளி\*நானுக்கள்ளி கூசாதேபயிர்ந்திருந்தமுள்ளிக்கள்ளி, சாட்டியேபால்வகைதானுழக்குமாகும் சாதசமாயெண்ணெயுடன் கலந்துகொண்டு; மூட்டியேகமலமாந்தீயிலன்பாய்முதிராமற்கொடுக்கையிலேகல் தூரிகேளு, நீட்டியேயஞ்சுபணமுலைப்பாலாலே நீயரைத்துக்கரைத்தெண்ணெய்குன்னில்வாரே. (ராசூட)

\* நானுக்கள்ளி இலைக்கள்ளி.

வார்த்திடுவாய்முலைப்பால்தான்புகால்வீதம் வளமானதேசிப்பால்புகாலாமே. சேர்த்திடுவாய்க்காட்டுருமைப்பால் பலந்தான் திரியாடுவெண்ணெயிலேவிட்டுக்கொய்ச்சி ஆர்த்திடுவாயாற்றலரியிலேநால்போய் அன்பாகவெள்ளுள்ளியரைத்துப்போடு, மூர்த்திடவேமெழு குபுதமானவாரே முன்னவனைபுசித்துவடித்திடாயே. (ராசூச)

வடித்திட்டதைலமதைப்பானையிலேவூற்றி "வாகுசோரோசனை யங்கழஞ்சிபொடித்திட்டு, பிடித்திட்டசன்னிவகைபதின்மூன்றுக்கு ம்பேரானகரண்டிநிறையீந்தாயானால், துடித்திட்டசன்னியெல்லாந் தொலைந்துபோகும்துடியானவிசவுக்குத்துவளைபோட, நடித்திட்டந ரம்பெல்லாமிருதுவாகும்நலமில்லாவிசுவெல்லாநளிமாமே. (௩௩௩)

நிலப்பனைக்கிருதம்.

நள்ளவேகிருதமொன்றுசொல்லக்கேளு நலமான நிலப்பனையு மொதியம்பட்டை, விள்ளவேகருங்காலநாகப்பட்டைவிதமான \* வே ந்தனிபட்டைதானும், அள்ளவேவகையொன்றுபலம்பத்தாக அப் பனையிடித்துநன்றியிருதூணிநீரில், தள்ளவேசோடசத்தொன்றாகக் காய்ச்சித் தளமானவாவின்பால்படிதான்ரண்டே. (௩௩௪)

\* வேந்தன்பட்டை-அரசன்பட்டை,

ரெண்டப்பாவாவின்பால் படிதான்ரெண்டு நினைவாகப் புளியா ரைச்சாறுபடியொன்று, விண்டப்பாகோவையிடதண்டுக்காறு விதமா கப்படியதுதான்கூடவிட்டு, நன்றப்பாபொன்முசுட்டைசிறுகாஞ்சோ றி நலமான விளாம்பித்துகொத்தமல்லி, கன்றப்பாதிரிகடுகுதிரிபலா தி கருவான 'பீரீச்சுமுந்திரிகையாமே. (௩௩௫)

ஆம்பாக்கீக்கடகமாம்பருப்பரதை அப்பனைகாட்டத்திழீழ்க்கா ய்ரெல்லி, நாமப்பாவதிவிடையம்சுவிளத்தின்பிஞ்சு நலமானவிளாம்பி ஞ்சுமாதுவையின்பிஞ்சு; தாமப்பாசந்தனமுஞ்சாத்திரபேதி தளமா னபுளிவிரைத்தேதால்முத்தக்காசு, வேம்பாசிறு நாகம்லவங்கப்பட் டை விதமானகுரோசானியோங்குட்டே (௩௩௬)

கூட்டப்பாருந்துவெள்ளையமுக்குறாவேர் கூசாதேவகைக்கிர ண்டுகழஞ்சுவீதம்' ஆட்டப்பாவாவின்பால்விட்டரைத்து அப்பனை நெய்தனிலேகரைத்துவிட்டு, மூட்டப்பாவடுப்பேற்றிக்கமலமாக முதி ராமல்லமுக்குபதமானபோது, நாட்டப்பாவடிக்கொண்டுபரணிசெய்து நலமாகவிருநேரங்கழஞ்சிக்கொள்ளே. (௩௩௭)

கொள்ளவேபெரும்பாண்டு வெலும்புருக்கி கூர்னபிரமியங்கள் கடுப்புமூலம், விள்ளவேகிரானியகையெல்லாந்தீரும்விதமானசுக்கில நதானிரகுமபாரு, தள்ளவேசட்டம்வெருப்புக்கைகால்காந்தல் தளமா னகுறியெரிப்புநீர்க்கடுப்பு, நள்ளவேதிருமடாபத்தியங்கார் நலமாகச் சீரகையாழங்கொள்ளே. (௩௩௮)

பொன்னுங்காணிக்கிருதம்.

கொள்ளவேகிருதமொன்றுசொல்லக்கேளு குறிப்பானகாணிச்சாறுபடிதானொன்று, நள்ளவேபொற்கையான்சாறுபடியொன்றுநலமானபழச்சாற்றுப்படியரைதான்விட்டு, விள்ளவேயாவிநெய்ப்படிதானொன்றுவிருதானவாவின்பால்படிதானொன்று, தெள்ளவேமதுரமொடுபலந்தான்ரண்டுதெளிவானவாவின்பால் விட்டிட்டாட்டே. (உாச)

ஆட்டியேநெய்ச்சுள்ளேகரைத்துவிட்டு அடுப்பேற்றிமெழுகுபதமானவாறே, நீட்டியேசாறுக்காய்சாறுப்பத்திரிநீனைவாகக்கோரோசனையும்கற்கண்டப்பா, நாட்டியேகழஞ்சனிறைபொடித்துப்பாட்டுநலமாகக்கிண்டிவைத்துக்கரண்டிவீதம், மூட்டியேயிருநேரக்கொண்டாயானுல்முக்கியமாய்த்திருமடாமூலச்சூடே. (உாஉ)

சூட்டுடனேயுண்ணோயெல்லாந்தீரும் சுகமாகமேலெரிவுககசால்சாந்தல், நாட்டுடனேயுலர்த்துகின்றமேகந்தீரும் நணுநாது வயிற்றிலுள்ளவெரிகட்கெல்லாம், வாட்டுடனே நேத்திரமெல்லாங்குளிர்ச்சியாக்கும்வளமாகும்வாய்நாற்றம்விட்டுப்போகும், தீட்டுடனேயிறங்குகின்ற பிரமியத்தாந்தீருமடாபுளியாரைக்கிருதக்கேளே. (உாங)

புளியாரைக்கிருதம்.

சோடாபுளியாரைச்சாறுபடியொன்றுகிருபையுள்ளவள்ளிக்காறுபடிதானொன்று, நாளடாகாணிச்சாறுபடிதான்ரண்டு நலமானசெவ்விளநீாபடிதான்ரண்டு, தாளடாவாவிநெய்சேர்தானஞ்ச தளமானகருவாவின்பால்சேரஞ்சு, ஆளடாசீரகமுமாசக்காயும் அப்பனேமதுரமொடு கழஞ்சிராலே. (உாச)

நாலப்பாவாவின்பால்விட்டேயாட்டி நலமாகநெய்சாற்றிற்கரைத்துவிட்டு, வேலப்பாவடுப்பேற்றிமெழுகதானுல்விருதாகவடித்துமேற்பொடிநாக்கேளு, காலப்பாபத்திரியுமேலம்ரண்டு கருவாகக்கழஞ்சிரண்டுபொடித்துத்துவி, ஆலப்பாகற்கண்டு பலந்தானொன்றுஅப்பனேபொடித்திட்டுக்கரண்டிநிறையாமே. (உாரு)

ஆம்பபாவிருநேரமண்டலக்கொள் அப்பனேபித்தவெட்டைபித்தவாய்வு, தாமப்பாவெரிச்சலொடுநீர்ச்சுருக்குத்தனமானமயக்கமெல்லாந்தவறிப்போகும், நாமப்பாவாயுறலரோசியங்கள் நாடாதுபித்தமெல்லாநடுங்கியோமும், போமப்பாவாந்திமுதல்சீரமுறும் புதிதாகவிண்ணமொருகிருதக்கொங்ளே. (உாசா)

வல்லாரைக்கிருதம்.

கேளப்பாவல்லாரைக்கிருதச்சொல்வேன் கெடியானவல்லாதசா  
றுபடியொன்று, தாளப்பாகாணிச்சாறுபடிதானொன்று தளமானபொ  
டுதலைச்சாறுபடியொன்று, நாளப்பாபழச்சாறுபடியரைதான்விட்டு ந  
லமானவாவினெய்ப்படி தான்ரண்டு ஆளப்பாவாவின்பால்படிதான்ரண்டு  
அப்பவேசற்கவகைசாதிக்காயே. (உாஎ)

காயோடுபத்திரியுமாசக்காயும்கருவானசிக்கியொடுகாட்டாத்திப்  
பூ, தாயோடுமிளகைலக்கிராம்புதளமானமதூராமெடு வகையென்றுக்  
குப்பாயோடுமிருகழஞ்சினிறைதான் தூக்கிப்பருவமாயாவின்பால் வி  
ட்டேயடித்தி, வாயோடுகரைதுவிட்டடுப்பிலேற்றி வளமானமெழுருப  
தந்தனில்வடித்தே. (உாஅ)

வடித்திட்டிசினிரண்டுபலந்தான்தூக்கி வாகாகப்போட்டிலே  
கிண்டி, கடித்திட்டிக்கரண்டிநிறைகொண்டாயானால் கலங்காதேமண்  
டலத்தில்கிருநோய்கள். தடித்திட்டிமேகவகையெல்லாந்தீரும் தளமா  
னகுளிர்ச்சியாஞ்சரீரமெல்லாம், வெடித்திட்டிரணங்கிரந்தி விழலாய்  
ப்போகும்விருதானபிரமியமும் விட்டுப்போச்சே. (உாக)

போச்சப்பாரசபஸ்பம்வைத்துக்கொள்ளு, புகழானமேகவகைகு  
லைபோகும், காச்சப்பாருஷ்டமொடுசொறிசிரங்குகருவான \* சிக்கு  
வைநோய்காணுதோடும், வீச்சப்பாகிரந்தியொடுயோனிப்புற்று வித  
மான புண்புரைகள்விழலாய்ப்போகு, மாச்சப்பாரீராகல் குறியெரி  
ப்பு மைந்தனையல் திரணமாறிப்போமே, (உாஊ)

\* சிக்குவை-நாக்கு.

கூழ்மாண்டக்கிருதம்.

ஆறுமேகூழ்மாண்டக்கிருதங்கேளு அப்பவேபூசினிக்காய்ச்சா  
றுபடிரண்டு, நாறுமேதாழையிடவிழுதினசாறு நன்றாகபடியொன்  
றுதென்னம்பூச்சாறு, காறுமேபடியொன்றுகூடவிட்டுக் கலங்காதே  
குமரிச்சாறுபடிதானொன்று, சாறுமேசெவ்விளரீர்படிதானொன்றுத  
ளமானவாவினெய்ப்படிதான்ரண்டே. (உாஃ)

ரெண்டானகற்கவகைசொல்லக்கேளுநீனையானசாதிக்காய்சாதி  
ப்பத்திரி, பண்டானசாதிக்காய்திரிபலாதி பாங்கானசிரகமுமேலம்  
வால்மிளகு, சூன்றானகாட்டாத்திக்கக்கடகச்சிக்கிகுருனமல்லயொடு  
குரோசானியோமம், நன்றாகக்கழஞ்சினிறைமுன்றதாக நலமானவாவி  
ன்பால்விட்டிட்டாட்டே, (உாஃஉ)

ஆட்டியேயாவின்பால்படிசண்டுக்குள் அப்பனைகரைத்துவிட்ட  
டூப்பிலேற்றி, நாட்டியேமெழுகுபதமாகும்மோது நலமாகவடிக்கொ  
ண்டுகலசத்துள்ளே, காட்டியேகமகண்டுபலந்தான்ரண்டு கருவாகப்  
பொடித்திட்டிக்கரண்டிவீதம், மூட்டியேமண்டலங்கால்கொண்டாயா  
லுல் மூதண்டபிறமியங்கள்மேகம்போமே. (உாய௩)

போம்பாவுஷ்ணங்களெரிவுகாந்தல் பொல்லாதநீர்க்குத்துகுறி  
யெரிப்பு, நாமப்பாவஸ்நிரணரஸ்திவெட்டைநாடாது கிராணியெல்  
லாம்சளிமமாகும், தாமப்பாவெலுமபுருக்கிமாலையெல்லாம் தவருண்  
டேபோகுமடாபித்தமெல்லாம், ஆம்பாவப்பிரெகம்போட்டுக்கொள்  
ளு அணுகாதுமேகநீரத்துப்போமே, (உாய௪)

து துளைக்கிருதம்.

அற்றுப்போம்து துளைக்கிருதங்கேளும் அப்பனை து துளையெ  
டைதானொன்று, கற்றுபோநன்முள்ளிகண்டங்கத்திரி கருதுசிறுகா  
ஞ்சோரியாடாதோடை, சற்றுப்போம்மிளகுதிப்பில்கடுக்காய் சதிரா  
தரால்பையும்வகையொன்றுககு, நற்றுப்போம்பலம்நாலுகொண்டி  
டித்தல் நலமாகவிருதுணரிநீரிலூட்டே. (உாய௫)

ஊட்டியேசோடசத்தொன்றாகக்காய்ச்சி உத்தமனே வடித்து  
வொருபாண்டத்தாற்றி, நாட்டியேயாவிரெய்ப்படிதான்ரண்டு நலமான  
வாவின்பால்படிதான்ரண்டு, காட்டியேதிரிகடுகுதிரிபலா திகருவான  
தாளிசங்கோஷ்டமக்கிரா, வாட்டியேவாய்விளங்கஞ்சீரகமுமோமம்வா  
ல்மிளகோடரத்தைதரண்டுமேலந்தானே. (நய௬)

ஏலமொடுகிராம்புசாதிக்காய்பத்திரி எடுத்திவாய்வகையா  
ன்றுகழுஞ்சிமூன்று, ஆலமொடுவாவின்பால்விட்டேயாட்டி அப்பனை  
நெய்தனிலேகரைத்துவிட்டு, ஞாலமொடுமெழுகுபதமாகுபதமாகு  
நேரம்நலமாகவடிக்கொண்டுகரண்டிவீதம், காலமேமண்டலந்தால்கொ  
ண்டால் கருவானசூயமெட்டுங்காணாதன்றே. (உய௭)

காணதேயினையோடிருமல் காசம் கலங்காதே சேத்துமனேநாய்  
தொண்ணூற்றும், நாணுமேமேகமெல்லாநாடாதோடும் நலமான  
வுஷ்ணநோயெல்லாந்தீரும், ஆணுவேயினையிரைப்பற்றுப்போகும்அ  
ப்பனைவாயுவென்றதெல்லாந்தீரும், கோணுமேகுண்டலமாம்வாய்வு  
தீரும் குறி யாகவின்னமொருசேதுகேளே. (உய௮)

கண்டங்கத்திரிகிருந்தம்.

கேளடாகண்டங்கத்திரிகிருந்தஞ்சொல்வேன் கிருபையாங்கண்டங்கத்திரி தூக்கப்பா, நாளடாகிருதகாஞ்சோரிநலவானதூயலீசைங்குழலம், வாளடாவகையொன்றுபலந்தானஞ்சு வகையாகவடித்திருதுணிரீரில், தாளடாகோடசததொன்றாககாய்ச்சித் தபாமல்வடி கொண்டுபாண்டத்திலுற்றே. (௨௦௯)

ஊற்றியேயாவிரெய்ப்படிதானரண்டு உத்தமனையாவின்பால்படி தான்ரண்டு, தாற்றியேகற்கவகைசொல்லக்கேளுதளமானதிரிகங்குநிரிபலாதி, ஏற்றியேயேழமோட்கிராகாரம் இத்தமாலகிரமபுசாநிசகாய்பத்திரி, ஆற்றியேதாளசம்லவங்கபபட்டை அரததைரண்டுநீரம் ரண்டோமமாமே. (௨௧௦)

ஆமபபாவகையொன்றுகழஞ்சுமூன்று அபபனையாவின்பால் விட்டேயாட்டி, நாமபபாவெய்தனிலேசரைத்துவிட்டு நலமாகமெழு குபதந்தனில்வடித்து, தாமபபாகரண்டிறைகொண்டாயானுல்தவருண்டேஜயகாசமெல்லாந்தீரும் வேமபபாவலிபிசவும்வெகுண்டுபோகும் விருதானதயிறுவிம்மல்தளரும்பாரே, (௨௧௧)

பாரபபாவிலக்கடிகளெலிகடிகள்தீரும் பதறுகின்றவலிப்பெல்லாம்பறந்துபோகும், நேரபபாகுன்மெட்டுநீங்கிப்போகும் வையான் மந்தாரகாசீந்தும், வாரபபாசேத்துமநொயெல்லாந்தீரும் வளமான வாய்வெல்லாமாண்டுபோகும், ஆரபபாதாளகத்தின்பற்பங்கூட்டிஅபபனேமண்டலங்கொள்ளகன்றுபோமே. (௨௧௨)

கணத்தெண்ணெய்.

போமபபாகணத்தெண்ணெய்சொல்லக்கேளுபுகல்முத்துக்கொட்டையெண்ணெய்ப்படிதானுன்றே, நாமபபாகையான்சாறுகாணிச்சாறுநலமானகுமரிச்சாற்றள்ளிச்சாறு, வேமபபாகோவைச்சாறுபுளியாரைச்சாறுவிதமானகர்ப்பூரவள்ளிச்சாறு, தாமபபாவகையொன்றுசாறுபடிகாலால்தபாமலெண்ணெயிலேகூடவாரே. (௨௧௩)

வார்த்தபபாசாதிக்காயசாதிபத்திரி மைந்தனேமாசககாய்க்கடகிங்கி, ஏத்தபாகோஷ்டமோடகிராகாரம்இத்தமானசீரம்ரண்டுவெந்தயந்தான், காததபபாவலங்கபபத்திரிபும்பட்டை கருவானவெள்ளுள்ளிவகையொன்றுக்குச், சாத்தபபாகழஞ்சுவிவறவாங்கியேயானதளமானவாவின்பால்விட்டாட்டே. (௨௧௪)

ஆட்டியேயெண்ணியிலேகாரத்துவிட்டு அப்பனேபால்படி யாலப்பிசிலேற்றி, நாட்டியேமெழுதபதமாகவேதான்நலமாகவழிகொ ண்டுகவசத்துள்ளே, கூட்டியேகோரோசனேகும்மும்பூ குணமான சாரிச்சாய்கழஞ்சுவீதம், ஆட்டியேபொடிதனுட்டிககழஞ்சுகநிறையாக அப்பனேகொடுத்ததுவரச்சொல்லக்கேளே. (உஉரு)

கௌடாகணவெட்டைகணசரங்கள் கொடியானமாந்தமோடிப் பிசங்கள்,நாடாவுலாத்துவின்றரணங்கெல்லாம் நலமாகவாயுமடா கெறபவெட்டை, தாளடாகணப்பாண்டுவெளுத்ததேகம தளமானநீரி ழிவுவிடாதகுடி, வேளடாவுடம்பூறுமுஷ்ணம்போகும் வெகுசுறுக்கா யின்னொருசேதிகேளே. (உஉஈ)

கரப்பானெண்ணெய்.

சேரியெனாகரப்பானுற்றாந்துக்கெல்லாந் தெளிவானவெண் ணெய்யான்றுசொல்லக்கேளு, சாதினென்றபூவரச்செங்கத்தாரிதளம் பூககரப்பனெடுகண்டங்காலி, வேதியென்றநல்லாகைவகையொன்று ச்று விதமாகப்பலம்பத்துறுக்கிக்கொண்டு, ஆதியென்றதானிநீ ரெட்டொன்றாக்கி அப்பனேயாமணக்கெண்ணெய்படியொன்றே. ( )

ஒன்றப்பானெள்ளாட்டின்பால்தானென்று உத்தமனேமிளகுத ருஞ்சிரகத்தான, வின்றப்பாகார்கோலம்வெள்ளள்ளிவசம்பு வேறான சதகுப்பைவல்லம்புரிக்காய், நன்றப்பாபரங்கியிடபட்டைதானும் நல மாகவையொன்றுகழஞ்சிரண்டு, தன்றப்பாமுன்பாலாலரைத்துக் கொண்டு களமானவெண்ணையிலேகரைத்துவிட்டே. (உஉடி)

விட்டப்பாலிப்பேற்றிமெழுதபதமானால் வெருளாதேகரண்டி நீரைரொடுக்காயானால், தட்டப்பாசகலகரப்பானும்போகும் தளமா னவரிப்பெல்லாஞ்சாராதோடுங், கட்டப்பாரணத்தின்மேல்தடவிப போடக் சசகாமலுதிந்தபோங்கருவாய்க்கேளு, பட்டப்பாபத்திய தான்காத்,தாயானால் பறக்குமடாகரப்பானேடுரணங்கள்தானே. ( )

மாந்தெண்ணெய்.

தானென்றமாந்தெண்ணெய்சொல்லக்கேளு தயவானவாமண க்கிவினெண்ணெய்படியொன்று, வானென்றவெள்ளிண்டு வுசிலின்பட் டைவளமானவறுகும்ஞ்சள்வெள்ளைபூண்டு, கானென்றவெவ்வேற்றி ம்பககாயமட்டி கருவாகவரைத்தெண்ணெய்தனிற்றகரைத்து,நானெ ன்மேய்ப்த்தும் ரட்டி காயப்பா நலமாகப்பாதிருல்லாறுக்கிப்போடே

பொட்டப்பாஸ்திபேற்றிச்சாய்ச்சிவந்தால் பொட்டி வெண்பெருக்கியதையிற்றுத்துக்கொண்டு, நாட்டப்பாமுன்றுநாள்கால்சோஷிதலமமாகக்காலமேகொடுத்தாயானால், காட்டப்பாமாந்தமெல்லாககாணுதோடுகருவானவிசுவமுதல்கண்டிப்பாகும், நீட்டப்பாபேய்மாந்தர்பொரு மெல்லாம் நிலைகெட்டேயோயிமாயின்னற்கேளே. (௩௩௩)

மேசுத்தெண்ணெய்.

கேளப்பாடு மகமென்றமெல்லாந்தீரக்கெடியானவெண்ணெயொன்றுசொல்லக்கேளு, நாள்ப்பாடுகரவைச்சாற்காணிச்சாறு நலமாநல்லாரைசெருப்படையின்சாறு வேளப்பாயானையிடெருஞ்சிசாறு வெகுசுறுக்காஞ்செந்தியிடதண்டுச்சாறு ஆளப்பாவரசனிடபட்டைச்சாறு அப்பனைவகைக்குப்படியரையதாமே. (௨௩௨)

ஆமப்பாவாமணக்கிவெண்ணெய்ப்படிமூக்கால் அப்பனை எள்ளெண்ணெய்ப்படி தான்முக்கால், தாமப்பாசாற்றிலேவிட்டுக்கேளு சதுரானசாதிக்காய்சாதிப்பத்திரி, வாமப்பாபாகக்காய்கற்கடச்சிங்கி வளமானசண்பகப்பூகாட்டாத்திப்பூ, வேமப்பாசிறுநாகமேலவழிசோசானிவெகுசுறுக்காய்கழஞ்சிரண்டெடைதான் தூக்கே. (௨௩௩)

தூக்கியேயாஷிப்பால்விட்டேயாட்டி, சுறுக்காகவெண்ணெயிலேகரைத்துவிட்டுத், தாக்கியேசித்திரமுலிவேலின்பட்டை சாதகமாம்பலமொன்றுகூடப்போட்டுத், தேக்கியேயுட்பேற்றிமெழுதபதம்பார்ந்தத்திறமாகவடித்தனைக்காலசத்தே, ஆக்கியேயுக்கணமிபலம்ரண்டி அப்பனைகரண்டிலிறைகொள்ளுகோள்ளே. (௨௩௪)

கொள்ளப்பாமண்டலந்தால் கொண்டாயானால் கூறுகெட்டமேகமெல்லாங்குளிர்ந்துபோகும் தள்ளப்பாரணக்கிரந்திலிங்கப்பற்றுசாளுமேயானிப்புற்றிகிரந்தி, நள்ளப்பாவெடிசூலைமேகலுறல் நலானசெய்நிரங்குநாடேசாடுந், தள்ளப்பாசூழிரத்தம்பிரமியங்குள் தவறுண்டேபோகுமடாசாரந்துபாரே. (௨௩௫)

விழுதியெண்ணெய்.

பாரப்பாகெர்ப்போயெல்லாந்தீரப் பகருகிறென்விழுதியெண்ணெய்ப்பண்பாய்க்கேளு, சேரப்பாமுதல்தெண்ணெய்ப்படிதாடுண்டு நிறமானவாவிவெய்ப்படிதாடுண்டு, தாரப்பாவிழுதிச்சாற்படிதாடுண்டு தளடானதிரிகங்குவசம்பிடுள்ளி, ஆரப்பாகோஷ்டமொடுவகைகமேலும் அப்பனெவொருவாகிகாலதாமே. (௨௩௬)



ஆமப்பாவாவின்பாலாலரைத்து அப்பனெய்தனிலேகரைத்து விட்டுப், போ மப்பாவடிப்பேற்றிமெழுருபதமபார்த்துப் பொட்டென வேரிறுத்தொருதலசத்தள்ளே. நாமப்பாமுன்றுநாள்கால்சேர்வீதம் நலமாகக்கொண்டெவரவாறுநாள்நான், வேமப்பாபத்தியந்தானுப்பைத்தள்ளு வெகுசறுகநாய்த்தீருமடாகெர்ப்பவாய்வே. (உ௩௭)

கெர்ப்பதநின்வாய்வெல்லாங்கெடுகெட்டோடும் கிட்டாதுகுதசத்தின்வலியெல்லாம்போம்,நற்புற்றில்புழுக்களெல்லாநழுவிவீழும்நாடாதுகுலையெல்லாநளிநமாகும், சம்புத்திலிசவுமுதல்தளர்த்துபோசும் சந்திப்பில்சூலையெல்லாஞ்சாந்தமாகும், அற்பமதுவல்லவடாகெற்பமுண்டாம், ஆச்சரியமின்னமொன்றறைகிறேனே. (உ௩௮)

அறைகிறேநல்கலண்ணெய்ப்படிதானென்று அப்பனையாவினெய்ப்படிதானென்று, முறைகிறேன்முலவேர்சலந்தான்ரண்டு முனையாகவாவின்பால்விட்டேயாட்டி, நிறைகிறேன்கரைத்துவிட்டடுப்பிலேற்றிநீனைவாகமெழுருபதந்தனில்வடித்து, குறைகிறேன்கரண்டிரைகொண்டாயானால் கொடிதானமேகமெல்லாங்கூறிப்போமே. (உ௩௯)

கூறிப்போங்குறியெரிப்புலிங்கப்புற்று கொடிதானகிரந்தியெல்லாங்குடிபோமப்பா, நாறிப்போமுள்ளழலைவாய்நாற்றங்கள் நாடாதேயரிப்பெல்லாநளிநமாகும், தேறிப்போஞ்சூலைமுதல்வெடிரணங்கள் தீராசுருட்டமெல்லாநளிநமாகும், காறிப்போங்கொதியிட்டிக்கொண்டாயானால் கடல்புக்கும்வெகுரணங்க்குன்மந்தானே. (உ௪௦)

\* கலிங்காதுயெண்ணெய்.

குன்மல்கைதீருதற்குக்கலிங்காதுஎண்ணெய் குணமீகச்சொல்லுகிசேறன்புலத்தியனேகேள், கன்மமென்றதும்மட்டிக்காய்ச்சாறப்பாகருவாகப்பட்டியிசணடாவினீர்தான்; தன்மமென்றபடியிரண்டுவெள்ளாட்டுநீர்தான்,நப்பாமல்படியொன்றுகூடச்சேர்த்து,பன்மமென்றவாமணக்கிலெண்ணெய்ப்பா பகராதேபடியிரண்டுகூடவாரே. (உ௪௧)

\* கலிங்கம் தும்மட்டிக்காய்.

வார்த்தப்பாடுக்காயுங்கடுகுரோகணிவளமான வாய்விளங்கந்திரிகடுகுமேலம், ஏத்தப்பாவிந்துப்புலையலுப்பு இதுமானகல்லுப்புச்சவுட்டிலுப்பு,காதத்தப்பாநவாச்சாரமெவாச்சாரங்காரம் கலங்காதேயப்பளாகாரங்கூட்டி, பாாதத்தப்பாவால்மிளகுயானை திப்பிலியும் பாங்கானவெள்ளுள்ளிப்பருப்பயாமே. (உ௪௨)

ஆமப்பாநிலவாகைகண்டங்கத்திரி அப்பனேவெள்ளைச்சாரணை யின்மூலம், நாமப்பாசத்திச்சாரணைக்கிழங்கு நலமாகவரைம்பலமாய ரைத்துக்கொண்டு, தாமப்பாநொச்சிச்சாறுபசுமஞ்சள்சாறுந் தளமா னவிஞ்சிச்சாறுகுமரிய்சாறுவேமப்பாபடியரையயக்கூகவிட்டு விரு தான கடைச்சரக்குக்கழஞ்சிமூன்றே, (உசந)

மூன்றப்பாவரைத்தெண்ணெய்தனிர்வரைத்து முதிராம லடிப் பேற்றிமெழுகுபதமரனூல்ஏன் றப்பாகலசமதில்வடித்துவைத்தேஎன் னசொல்வேனரைக்கால்சேர்வீதமாகக், கான்றப்பாகொண்டு வரபபத் துநாள்தான் கவுசையொடுபிலிவையுங்கரைந்துபோகும், ஆற்றப்பா பெருவயிறுவாய்வுகட்டி அணுகா துமசோதரங்களற்றுப்போமே.

அற்றுப்போம்வாயுவென்ற திரட்சியெல்லாம் அப்பனேகுணமா குமெட்டுவாய்வு, நற்றுப்போக்கொப்பவல்கெர்ப்பச்சூலை நாடாதேயி சவுமுநமுவிவீமும், கற்றுப்போங்கைகாலில்கட்டுசூலை கடல்புக்கு ன் குத்துவலிகாணுதோடும், பற்றுப்போம்வயிற்றிலுள்ள வியாதிஎல் லாம் பறக்குமடாவின்னமொன்றுபகறக்கேளே. (உசடு)

வாதஎண்ணெய்.

கேளப்பாவேப்பெண்ணெய்புங்கனெண்ணெய், கெடியானவாம ணக்கின்புண்ணெயெண்ணெய் நாளப்பாவெள்ளெண்ணெயைந்துக்கூட டிநலமாகவகையொன்றுபடியரைதான்சேர்த்துத், தாளப்பவெள்ளு ள்ளி வசம்புகாயம் தளமானதிரிகடுகுவேமங்கிராம்பு ஆளப்பாசதகுப் பை கடுகுரோணி அப்பனேசித்திரமூலமாமே. (உசசு)

ஆமப்பாவகையொன்றுபலமரைதான்வாங்கி அப்பனேகாடியா லரைத்துப்போட்டு, வேமப்பாகாடிபடிநண்டிலேதான் விருதாகக்கா லதுவிட்டடுப்பிலேற்றிப், போமப்பாமெழுகுபதம்வடித்துக்கொண்டு புகழாகக்கலசமதில்பதனம்பண்ணி, தாமப்பாமேற்றிபிடித்துக்கா ய்ச்சத தவரிபோம்வாதமெண்பதுவுந்தானே. (உசஎ)

தானென்றமேகவகைசூலையெல்லாந்தளமானதிமிர்வாதம் புறவி சிவுமுதலா,நானென்றவிசவுமுதல்நடுக்குவாதம் நாடாதுசிறுகடுப்பு நளிநமாகும்,தேனென்றகாசெடைதானுள்ளேதாக்கில்தேகத்தின்வா தமெல்லாந்திரிபட்டுப்போம், வானென்றதேகவலையெல்லா திரும்வ ளமாசூந்துவாலையிடவாதம்போமே. (உசஅ)

சுகசீதபேதியெண்ணெய்.

போமப்பாசுகபேதி யெண்ணெயொன்று புகலுகியேவ்முத்தெண் ணெண்ப்படிதானொன்று, காமப்பாகுமரிச்சாறுபடிதானொன்று கூர் வானபிரமிச்சாறுபடியரைதானாகும், தாமப்பாமிளகுகள்ப்பாசுகடு க்காய் தவறாமல் கருவேலப்பலமரண்டப்பாபதக்குநீர் தன்னிறபோட்டு நலமாகவெட்டொன்றியவடித்துவாங்கே. (உசக)

வாங்கியெண்ணெய்தனக்குள்ளேயப்பாவளமாகக் கடுக்காயுங் கடுகுசோணி, தாங்கியேபிளகுடனேயுள்ளிவகையொன்று தவறாமல் பலமரைனரைத்துப்போட்டு, ஏங்கியேயடுப்பேற்றி மெழுகுபதமானு ல்என்னசொல்வேன்கலசத்துள்வடித்துவைத்தி, ஆங்கியேகால்சேர் தான்கொடுத்தாயானுல் அப்பனேசுகசீதபேதியாமே (உரு)

ஆயப்பாநீர்க்கட்டு வாய்ஊதல் அப்பனேவாய் வெல்லாமகன்று போகும், தாமப்பாசீர்மெல்லாக்குளிர்ச்சியாகும் தளராதவயிறுவிம்ம ல் தளர்ந்தபோகும், நாமப்பாமூலத்தின் சூடெல்லாம் போம்நாடாது பித்தமெல்லாங்கீழேசாரும், போமப்பாவிதனைப்போல் பேதியெண் ணெய் பித்தலத்தில்க்கபேதியில்லைதானே. (உருக)

பழத்தெண்ணெய்.

தானெவ்நபழத்தெண்ணெய்சொல்லக்கேளு தவறாமல்பழச்சா றுபடிதானொன்று, நானென்றமுத்தெண்ணெய்ப்படிதானொன்று, நல மானகுமரிச்சாறுபடிதானொன்று, வேனென்றகடுக்காய்தான் பலமிர ண்டிவிருகாகவரைத்தெண்ணெய் தன்னிற்போட்டுக, கானென்றவடுப் பேற்றிமெழுகுபதமானுல் கண்டப்பாவடிக்கொட்டுகலசம்பாரே. ( )

வார்த்தப்பாகால்சேர்ந்தான் கொடுத்தாயானுல்வாக்குமடாபித் தமென்றநாற்புதுமேராம் ஏக்தப்பாவெரிவுமுக்கலாநதிதீரும் என்ன சொல்லேனுஷ்ணநோயெல்லாநதீரும் பார்த்தப்பாபட்சமொன்றுருகா டுத்தானானுல்கருவானநோய்லாங்கானுதேராமும் பார்த்தப்பாவயிற்றிலு ள்ள வியாதியெல்லாம் பழக்குமடாபித்தநோய்பாருபாரே. (உருக)

வீரபத்திரலிங்கம்.

பாரப்பாவிரபத்திரலிங்கலிங்கக்கேளு பறக்குமடாபசாமுத்தல்ச ன்னியெல்லாம், சேரப்பாநிரிகடுக்காயிந்து திறமானவாளமொடுகி ராம்பேட்டேழும, வேரப்பாவெந்தபச்சாறதனலாட்டிவெகுசுறுக்கா ய்கால்சாமரைத்துக்கொண்டு, ஆரப்பாமுன்சாற்றிங்கலிங்கம்பேயல அப்பனேசன்னிமுதல்தேநாஷம்போமே. (உருச)

போம்பாபாரோக்ரணஞ்சொல்லககேளு புதுழானசண்டைவேர்  
 னும்பைமூலம், நாமப்பாவி லுப்பைப்பிண்ணாக்கும்சுட்டு நலமாகமுன்  
 னீரண்டும்வியுலர் தனி, சேமப்பாபொடிசெய்துவழிகொண்டேதான்  
 திறமானகுமுலடைத்தாசகிராணஞ்செய்யத, தாமப்பாதலையிலுள்ள  
 தோஷமெல்லாமசண்ணுண்டுபோகுமடாவின்னககேளே. (உருரு)

நசியம்,

கேளப்பாவி லுப்பையிடபழம்பிண்ணாக்குக் கிரிகையாய்ப்பொ  
 டிசெய்துதுணியிற் சுட்டி, வளப்பாவாலையிடவூசிரீரில்மைந்தனேசி  
 யமிடச்சன்னிதேநாஷம், தாளப்பாபித்தத்தாலெடுத்ததேஷம்தளமா  
 னகடவாதகோஷமெல்லாம், ஆளப்பாபாய்ரமராட்சதன்முதலாய் ஆகா  
 த்பசாசமுடலகனதுபோமே. (உருசு)

கண்டாவிழதம்.

போம்பாகண்டாவிழ்தஞ்சொல்லககேளு புதுமையாந் தங்க  
 மொடுவெள்ளிமுத்து, நாமப்பாமதுரமொடுகிராம்புதிப்பில்லலான  
 பவளமொடுருத்திராட்சம், தாளப்பாகோஷ்டமோடக்கிராகாரம் தள  
 மானகாமப்பூசுவிளத்தின்பூலம், ஆம்பா கலைக்கொம்புரசசெந்தூர  
 ம்அப்பனையாடாதோடமுலந்தானே. (உருஎ)

தாளென்றமுலைப்பாலாலரைத்துக்கொண்டு தப்பாமல்தேன்கு  
 த்திராவிற்போட, நானென்றதேஷமொடுசன்னியெல்லாநாடாது  
 நாவறட்சிநாவழுத்தல், தேனென்றஸ்ரீசங்கோத்தேஷம்வாங்கி திற  
 மானவிக்கல்முதல்தீருந்தீரும்,வானென்றவாதமெல்லாம்வாங்கிப்போ  
 கும் வளமானநாக்கின்முள்ளும்வாங்குநதானே. (உருஅ)

சூரணங்கனிச்சுத்தி.

தானென்றசூரணத்தின் சுத்திகேளுதப்பாதேசரக்கெல்லாந்ஞ  
 ரணித்து, நானொன்றவாவின்பாலாற்பிசைச்சுநலமானசட்டியிலேபா  
 லேவிட்டு, வானென்றசுத்தசலம்பாதிவிட்டு வளமாகமேற்பிசைகொடு  
 ட்டிப்பானென்றசூரணத்தைப்பிட்டுப்போல்வைத்துப் பசுராதேவ  
 நவெடுக்கச்சுத்தியாமே. (உருசு)

ஆம்பாரவியுலர் த்திப்பொடிதான்செய்து அப்பனேசமனாய்ச்  
 சர்க்கரையைச்சேர்த்து, நாமப்பாக்கொண்டுவரத்தேஷம்போச்சுநன்  
 ருச்சுத்திசெய்யாய்ச்சூரணநதான், தாமப்பாரோகதவைவெல்லாதப்  
 பாதளமாபாவி யாகியெல்லாமபாரிகுமபார், வேம்பாசுத்திசெய்து  
 கொண்டாபாநுலகொசுருகாய்த்தீருமடாவி யாகிகேளே. (உருஐ)

செந்தூர வைப்புக்குரு.

கேள்ப்பாசெந்தூரபற்பெல்லாம்பெடியானசிக்கமுப்பூ தொட்டாலாகும், நாளப்பாவிதைவிட்டால்பற்பமில்லை நன்றானலோசமுதல்சிவப்பேறாது, வாளப்பாவிதுவல்லோபுடத்துக்காதிவகையறியான் வைத்தியனல்லமாடுமேய்ச்சி, தாளப்பாவைத்தியர்க்காய்க் கருவைச்சொன்னேன் தப்பா துபற்பமுறைசெந்தூரந்தானே. (உசுக)

லோகசெந்தூரம்.

தானென்றலொகசெந்தூரங்கேளுதயவானயரப்பொடியில் நல்லெண்ணெய்விட்டு,வானென்றநாழிகைதான் அறுபதானூல்வளமாகவறுத்ததனையபிக்கானில்விட்டு. நானென்றபழச்சாறுபிழிந்துவிட்டுநலமாகக்கிண்டிவைத்துநாலாநாளில், தேனென்றயுறஞ்சியதைக்கழுவிப்போட்டுத்திறமாகரவியுலர்த்திபபலந்தான் தூக்கே. (உசுகஉ)

தூக்கியேசுத்தித்தகெந்திகேளு சுகமாகப்பலமொன்று கூடப்போட்டு,தூக்கியேபழச்சாற்றூல்சாமம்நாலுசரிபில்லாப்பொற்றலையான்சாமம்நாலு, தேக்கியேயரைக்கையிலேமுப்பூவப்பாதிறமாகக்கழஞ்சினிறைசேர்த்துப்போட்டு, வாச்சியேயில்லைசெய்தூரவியிற்காய்ந்தால் வளமானமுபபதெருபபுடத்திற்போடே. (உசுகங)

போடபபாமுக்காலும்பொற்சையானூல் புகழாகநால்சாமமாட்டிக்கொண்டு, நாட்பபாபிலைசெய்தூரவியுலர்த்தி நலமாகமுன்போலேபுடத்தைப்போட்டு, ஆடபபர்வாரினிபின்னெடுத்தபபாருஅபபனேமுருக்கம்பூபபோலாம்வநம்,காட்டபபாபணவெடைதானனுபானத்தில்கருவாததேன்கூட்டிக்கொள்ளுகொள்ளே. (உசுகச)

கொள்ளவேபாண்டிவகையெல்லாந்தீரும் குறிஞானபித்தெவட்டைபித்தவாய்வு, நள்ளவேவாய்வென்றதெல்லாந்தீரும் நாடாடேயரோசிக்களன்னத்தேதாஷம், விள்ளவேமயக்கமொடுவாரந்தீரும்விருதானபித்தமெல்லாம்பிழலாப்போகும், தள்ளகேலஞ்சியென்றசூரணத்தில்சாபபிடவோதன்கூட்டிச்சாரும்பாரே. (உசுகரு)

அபக்காந்தச்செந்தூரம்.

பாரபபாகாந்தத்தையிபடியேசெய்யில்பரிவான காந்தமொடுசிவபுமெத்த, சாரபபாவதுபாமறிந்துகொண்டால் தப்பாதுமுலவகையாவுந்தீரும், சேரபபாபித்தமெல்லாஞ்சிதநிபபோகும்தேசுத்தில்பாண்டிவெல்லாந்தீருந்தீரும், ஆரபபாதேனிலேகொண்டாயானூல் அருணைபபோல்காந்தியாமறிந்துகொள்ளே. (உசுகசு)

கொள்ளவே அயக்கார்த்தச்செந்தூரங்கேளுகுறிப்பானரண்டையு  
ந்தான்கத்திசெய்து, நள்ளிவசமனூசரண்டையுந்தான்கூட்டி நலமா  
னசாதில் நுகஞ்சமடய்க்கூட்டி, தளையேவென்காரவகால்நான்கூட்டி  
டித்தயவானரசங்கள்தான்கெந்திசமனபபா, விளளையுத்திசெய்து  
கல்வதகூட்டு விருந்தானபழச்சாற்றாற்சாமம்நாலே. (உசுஎ)

நாலாகமுப்பூவும்கனிஞ்சிரண்டு நலமானபொற்றலையால்சாமம்  
நாலு காலாகவரைத்துபில்லைவியிற்காய்த்தால் சுருவானவோட்டில்  
வைத்தோடுமுடிச், சாலாகமுப்படுதருப்புடத்திற்போடு தப்பாதுசெ  
ந்தூரமருணன்போலாம், மாலாகப்பணவெடை தானனுபானத்தில்  
மைந்தனேகொண்டுவாம்போம்நோய்கேளே. (உசுஅ)

கேளப்பாபாண்டாறுங்கிராணியாரும் கிருபையாம்பித்தமதுநா  
ற்பதும்போம், நாளப்பாவாய்வோடுவாதமெல்லாச நாடாதேயக்கினீ  
யாமந்தக்கேளு, சூணப்பாதாதுவெல்லாமுறுக்கத்தேறும் சுகமாக  
வெளுத்தசடம்வண்டுபோலாம், ஆளப்பாசயத்தேனிற்கொண்டாயா  
றல் அணுகாதுபாண்டுவென்றரோகம்பாரே. (உசுசு)

போம்பாசூலையோடுவாயுவெல்லாம் பொல்லாதகொப்பநோய்  
சொல்லாதோடும், நாமப்பாவாந்தியோடுபொருடல்விம்மல் நாடாதவு  
ஷ்ணமாம்வாய்வுதீரும், தாமப்பாசேத்துமங்கெல்லாந்தீரும் தலைய  
க்கம்வாயுறல்சாந்தமாகும், வேம்பப்பாதத்தியங்கார்பித்தமெல்லாம்வெ  
சுசருக்காய்த்தீருமடாவின்னக்கேளே. (உஎய)

### திரிலோகச்செந்தூரம்.

கேளப்பா திரிலோகச்செந்தூரந்தான் கெடிதானலோகமோட்ப்  
பிரேகக்கார்தம், நாளப்பாமுன்றையுந்தான்கத்திசெய்து நலமாகச்ச  
மன்கூட்டிக்கல்வதகூட்டுத், தாளப்பாசத்தித்தகெந்திசமன்கூட்டித்த  
ப்பாமல்வாலேசம்பாதிசேர்த்து, ஆளப்பாபழச்சாற்றாற்சாமம்நாலு  
அப்பனையரைக்கையிலேபூநீறுபோடே. (உஎக)

போடப்பாமுக்கமுஞ்சு தாக்கியேதான் பொற்றலையால்நாற்சாமம  
ரைத்துக்கொண்டு, நாடப்பாசெருப்படையால்சாமம்நால் நன்றானகு  
மரிச்சாறுசாமம்நாலு, தேடப்பாபில்லைசெய்தூரவியிற்போடு திறமா  
கவோட்டில்வைத்தோடுமுடி, ஆடப்பாசிலேசெய்துபுடத்தைப்போட்  
டு ஆறியபின்னையெடுத்தரைக்கக்கேளே. (உஎஉ)

கேளப்பாலிக்கமரைப்பலந்தான் கூட்டிச் செ, யானகு ரிர்சாறு சாமமெட்டு, நாளப்பாவரைத் துபில்லைவியிற்காய்ந்தால் நன்றா முப்பெவருப்புடத்தைப்போயி, வேளப்பாசெந்தூரமருணன்போலாய்வெகுசுறுக்காய்ச்ச ன்ஓவிருரணததில், தாளப்பாபண வெடைதானெய்யிற் கொ அள த்ஈபா துமேகநீரதவறிப்போமே. (உஎ௩)

தவறிப்போம்பாணவெகையெல்லாந்தீரும் தபபா துபித்தமென்றநாற்பும்தோம், தவறிப்போமேகமென்றவிருபதெொன் றுபசாந்த மாம்வாயுவெல்லாமளிந்துபோகும், தவறிப்போமுட்குடிமிருடலெல்லாஞ்சந்திரன்போல்தேகமெல்லாங்குளிர்ச்சியாகும், தவறிப்போம்பித்தத்தின்போமெல்லாம்சண்ணுமடாவினமொன் றுசாற்றக்கேளே

பஞ்சலோகச்செந்தூரம்,

கேளடாபஞ்சலோகச்செந்தூரந்தான்கெடிதான தங்கமொருவெள்ளிசெம்பு, நாளடாகாந்தமோடிரும்பில்லைத்து நலமாக்சுத்துசெய்துசமையக்கூட்டி, வேளடாகெந்தானரட்டிப்பிட்டு வெருளானசூதமரைவீரங்கால்தான், ஆளடாமுப்பூவின்கண்ணமொன்று உப்பனே பழச்சாற்றல்சாமம்நாலே. (உஎ௫)

நாற்சாமமரைத்துமேயுலரவைத்து நன்றானவோட்டிலிட்டோடுமுடிச், சீலானசீலேசெய்து முழப்புடத்திற்சென்றேதானுறிபின்னெடுத்துக்கொண்டு, காலானகரிசலைச்சாற்றிலாட்டிக் கசகாமல்நாற்சாமமரைத்துக்கொண்டு, வேலானமுழப்புடத்திற்செந்தூரமாகும் விதமாகச்செருப்படைநாற்சாமமாட்டே. (உஎ௬)

ஆட்டியேமுழப்புடத்திற்செந்தூயந்தான் அருணைப்போனிற்மாகுமெடுத்துக்கொண்டு மூட்டியே திரிகுகிற்பணந்தான்கொள்ளமுதண்டேதன்கூட்டிமண்டலந்தான், நாட்டியேவாயுவென்றதெண்பும்தோம்போம்துபித்தத்தின்புலந்தீரும், காட்டியேசேத்துமக்கறிருபும்தோம்கருவாகவினமொருகருதிக்கேளே. (உஎ௭)

மண்ரேச்செந்தூரம்.

கேளடாவாயிரந்தான்வருஷஞ்சென்று கெடியானசிட்டமதுகொண்டிலந்து, தாளடாவாவினீர்தன்னிலேதான் தளமாகக்காய்ச்சியேதோய்ச்சுத்தோய்ச்சு, வேளடாபத்துவிசைதோய்ச்செய்து விருதானகல்வத்திற்பொடியாய்ச்செய்து, நாளடாபத்திலொன்றுகெந்திசூதம் நலமானலீங்கமுப்பூவெண்காரங்கூட்டே. (௨௮௮)

காட்டியேயழச்சாற்றில்புடந்தான்பத்து கூசாதேகரிச்சாலைப்பு  
டந்தன்பத்து, ஆட்டியேயெப்பெயர்ப்புடந்தான்பத்து அப்பனே  
செம்பைச்சாறுபுடந்தான்பத்து, நீட்டியேயரசனிடபட்டைச்சாற்றி  
ல்லேராப்புடமஞ்சபோட்டெடுத்தது, காட்டியேசெந்தூரம்பொடிதா  
ன்செய்துகனமானபரணிதனிலடைத்துக்கொள்ளே. (௨௭௬)

கொள்ளவேளிரிகடுகுதேனிலேதான் கூசாதேபணம்பரண்கூட்  
டிக்கொள்ளே, கிள்ளவேவிஷ்பாண்டுகாமாலையாறும் விருதான பா  
ணடுவகைசூழ்போம்பா, தள்ளவேபித்தமெல்லாங்கீழேசாடும்தள  
மானசேத்துமேநாய்கொண்ணூற்றூறும், கள்ளவேகடல்புக்கிக்காண  
தேர்டும்கண்டாயோவென்பாண்டங்கரும்பாண்டமாமே. (௨௮௮)

ஆழம்பாவரோசிகங்களன்னதோஷம் அகலாதவாந்திவிக்கலக  
ன்றுபோகும்; தாமப்பாவாயுவென்றதெல்லாம்போகும் தலமானரீத்  
தோஷநாடாதேர்டும், சாமப்பாலுறுமடாதேகமின்னும்கலாலெனத்  
தோமுழுதுறுகிப்போகும், நாமப்பாகண்டபடிசொன்னேயின்ன நல  
மானவப்பிரேகவைகசொல்வேனே. (௨௮௯)

அப்பிரேகச்செந்தூரம்.

சொல்லக்கேள்கிஷணவப்பிரேகம்வாங்கிசுறுக்காகக்காய்ச்சியே  
பாருறப்போட்டு, வல்லக்கேள்கழுவிதையெடுத்துக்கொண்டுவாகான  
நெல்லோடப்பிரேகங்கூட்டி, நல்லக்கேள்காழிலேபிசைந்தாயாண  
ல்லலமானவப்பிரேகமிரங்குமபாரு, வெல்லக்கேள்மறுநாள்தான்நெ  
ளிவிறுத்துவிருதானவப்பிரேகம்ரவியிற்போடே. (௨௯௨)

போட்டப்பாவடித்தபின்பெடுத்துக்கொண்டு புகழானகல்லத்தி  
ற்போட்டுநீயும், ஆட்டப்பாவழச்சாற்றூல்தாலுசாமம், அப்பனேபத்  
திலென்றுகெந்நெட்டி. நாட்டப்பாபிலலைதட்டிரவிண்ணேதான் ந  
லமாகமுப்பதெருப்புடந்திற்போட்டு, நீட்டப்பாகெந்தியிட்டிப்பழச்சா  
ற்றூலேதோகாதசாமமரைத்துக்காட்டே. (௨௯௩)

காட்டியேயரவிதனிலேகாய்ந்தபின்பு ச்னமானவோட்டிலிட்டிப்பு  
டத்தைப்போடு, ஆட்டியேகல்வதத்திற்போட்டுநீயும் அப்பனேகெந்தி  
யிட்டிப்பழச்சாறுட்டி, பாட்டியேபத்துவிசைப்புடத்தைப்போடுபா  
ங்காகப்பின்னெடுத்துக்கரிசாலைசாற்றில், வாட்டியேபுடம்பத்துப்போ  
ட்டெடுத்துவாகானசெருப்படைச்சாற்றிட்டிடாட்டே. (௨௯௪)



ஆட்டியேயிருசாமமுலரவைத்து அப்பனேபுடம்பத்துப்போட்  
டெடுதது, நீட்டியேபொடுதலைச்சாறுபுடநதான்பத்துநேரானபொற்  
றலையிற்புடந்தான்ஞ்சு, நாட்டியேசிறுசெருப்படையின்சாற்றற் நச  
காமற்புடமஞ்சுபோட்டெடுத்தது, மீட்டியேமுருக்கம்பூச்சாற்றலாட்  
டிமைநதனேபுடலமநதுபோட்டுக்கொள்ளே, (உஅரு)

கொள்ளப்பாசெந்தூரமருணன்போலாம்கொடிதானவனுபானம  
றித்துகொள்ளு, விள்ளப்பாசயமெட்டுமீளையிருமல்விருதானசேத்தம  
ளையிநாணனுற்றும், கள்ளப்பாபநதேதாமிங்கடலேபுக்குக்கரு  
வானசஞ்சிவிசூரணத்திலு, அள்ளப்பாபணவெடைதானறேனிற் கொ  
ள்ளஅற்றுப்போகாநீரிழிவுமகன்றுபோமே, (உஅசு)

போமப்பாதேகத்துள்மாந்தையெல்லாம்போசுமடாபிரமியநோ  
யிருமலெல்லாம், சாமப்பாவுட்குடுளளெரிவுதானும்தளமானதேகமெ  
ல்லாங்குளரிச்சியாகும், வேமப்பாவிநதுறும்புஷ்டியாகும் வெருநா  
ளையெலும்புருக்கிவிழலாய்ப்போகும், காமப்பா கண்குளிநுந்தேகமி  
ன்னும் கவமானபற்பவகைகொல்லக்கேளே, (உஅஎ)

#### துருசுரு.

சொல்லக்கேள்புலத்தியனேபற்பததுக்கு சுருக்கானசுருவொன்  
றுசுட்டக்கேளு, புல்லக்கேள்துருசுசந்திபண்ணிக்கொண்டுவல்கயா  
ந்முபபூநீர்மூன்றுநாள்தான் அல்லக்கேளசாரநீர்மூன்றுநாள்தான் அ  
ழகாகாவிபுலர்த்திம்பலந்தான்துக்கு வல்லக்கேள்வங்கத்தைக்கிஞ்  
சண்ணமூதிவாகாகவெடைக்கெடைதான்கவசம்போடே, (உஅஅ)

#### இரசபற்பம்.

போடபாரவியிலேயேமுநாள்தான் பிகழாகக்கயந்தபின்சண்ண  
ச்சிலை, நாட்டபாமூன்றுசத்திகாயவைத்து நலமானகாடையிலேசுரு  
வுடாகும், பாடபாசிமிழுக்குள்பதனம்பண்ணி பறக்கிறதோர்குதத்தி  
ல்பத்திலொன்று, நீடபாவாய்நீராளரைத்துபில்லை ஹ்சமாகாவிபுலர்  
த்தியோட்டிவ்வையே, (உஅசு)

வையப்பாமேற்கீழுக்கல்லுச்சண்ணம் வகையாகநடுவில்வைத்  
துமூட்டி, செய்யம்பாசிலையதுமூன்றுசெய்து திறமாகக்குக்குடத்திற்  
பற்பமாகும், மெய்யம்பாரசபற்பம்பரணிகளிலடைத்து விருதானநெ  
ய்க்தனிநபணந்தான்கொள்ள, கையப்பாகாலோடுமுடக்குச்சூலை கண்  
காணுதோடுமடாவிள்ளக்கேளே, (உஅஊ)

கௌடாபர்வாங்கவாதந்திரும் கொடியானனும்மனோயெட்டுந்தீ  
ரும், பாளடாவிசுவமுதல்பறந்தேபோயும் பறக்குமடாசன்னியென்ற  
பதின்மூன்றுந்தான். தேருடாகுத்தியதோர் போலகுலை தெரிக்கெட்டே  
யோடுமடாசிரனோயெல்லாம், வாளடாதேகமதுவிளித்துப்போசும் ம  
மத்தானகொப்பநேயமாறுநதானே. (உசகக)

தாளகபற்பம்

மாறுமடாவின்னமொன்றுசொல்லக்கேளு வகையானதாளகக்  
தாங்குத்திசெய்து, விற்றுமடாரசபற்பந்துருசிறும் விரகாகவாய்நீரா  
லரைத்துக்கொண்டு, சாறுமடாசமந்தானுந்தாளகத்திலப்பிச்சு சநரா  
கரவியுலர்த்திச்சுண்ணச்சீலை, சிறுமடாமூவ்செய்துசுண்ணத்திலவை  
த்துச் சிறப்பாகக்குக்கிடத்திலசிவன்போலாயே. (உசகஉ)

ஆமபாமால்தேவிபற்றேந்தனை அவுவிவொருபணந்துக்கித்தே  
னிற்றொள்ள, வேமபபாகநபமெட்டுமிலைப்போடனை விருதானகிலை  
உமனோயெல்லாந்தீரும், சாமப்பாபிரமியநோய்சாராதோயும் சடத்  
திலைகொப்பநோய்சாராதோடும் காமப்பாவெலும்புருக்கியஸ்நிரணக்  
கள் கண்காணுதோடுமடாவின்னங்கேளு. (உசகஉ)

வங்ககற்பம்.

கௌடாவங்கத்தைச்சுத்திபண்ணிக் கொடியாகலோகத்தகடுத  
ட்டி, தாளடாநாளகமும்ரசமுங்குட்டிச்சு சபனாகநீராலரைத்துக்கொ  
ண்டு, வாளடாவன்மென்றதகட்டிலேகால் வளமாகப்புகியேசமனாய்நீ  
யும், ஆளடாரவிமுகத்திலுலரப்போட்டு அப்பனோசுண்ணும்புச்சீலை  
சுற்றே. (உசகச)

சுற்றியேசுண்ணும்புக்குள்ளேவைத்துச் சுகமாகமுழப்படித்தில்  
நீறிப்போசும், மத்தியேவங்கபென்றபற்பந்தனை வரிசையாய்த்திரி  
பலாபதிசூரணத்தில், குத்தியேபணவெடைதான்தேனிலபாக்கொண்  
டுவரப்பத்தானரத்தீரும்நேய்கேள், வற்றியேபிரமியங்கள் பிரமேகங்  
கள் வளருகின்றவெலும்புருக்கிமாண்டுபோமே. (உசகரு)

மாண்டுபோங்கிரந்தியதுதூற்றுப்பத்தும் வறட்சியொடுசொறிசி  
ரங்குமாண்டுபோசும், மாண்டுபோனூறல்படாந்தலுரல் வகையா  
வகிலவிடங்களமாறிப்போசும், மாண்டுபோம்பெரும்பாடுவயிற்றுக்  
குத்தல்மகத்தானபுகைச்சல்விழிமாறிப்போசும் மாண்டுபோமேகமெ  
ன்றகுலையெல்லாம் வகையானமேத்ததில்பற்கையகேளே. (உசகசு)

நாகபற்பம்.

கௌடாபாநாகத்தைச்சுத்திபண்ணி கொடியாகலேசாகபட்டிலைகட்  
ட்டி, தாளப்பாதாளகமும்வங்கபற்பம் சாளுநாகத்துக்கிடையேதுக்

விவாஹபாவாய்நீராலரைத்துக்கொண்டு வளவாகச்சீலைமேல்பூசிக்காய்  
ச்சி தாளபப"சுண்ணாம்புச்சீலைசுற்றி, தச்சத்தமாஞ்சுண்ணாம்புகுள்ளே  
வையே. (உகூஎ)

வைத்தப்பாமுழுப்புடத்திலீநீறிப்போகும் \* வாகுகிதானீறியபி  
ன்சொல்லக்கேளு, கைத்தப்பாநிரிகபுருதாளிசப்ப, திரிகருநவானலவ  
ங்கமைந்துஞ்சமனாய்க்கூட்டிப், பை, தப்பபாரவியில்வைத்துச்சூரணி  
த்துப்பதருதீதவடிக்கொண்டுவைத்துக்கொண்டே ஏத்தப்பாபணயெ  
டைகாந்தேனிற் கொள்ள எந்ததொருசிலேத்துமரோய்தொண்ணூ  
ற்றேறே. (உகூஅ)

\* வாகுகி நாகம்.

ஆறானரோகமெல்லாமற்றுப்போகும் அப்பனேவாதமென்றதெ  
ன்பதுவீபாம், வீருனபித்தமதுநாற்பதும்போம்வெகுசுறுக்காய்மே  
கமொபிகுலீதீரும், நாரானகுட்டமென்றதெட்டுந்தீரும் நலமானகடி  
விஷங்க்களசாராதோடும், கூறானகுறியெரிப்புப்பத்துந்தீரும் குன்மமெ  
ன்றசூலைமுதல்குடிபோம்பாரே. (உகூகூ)

தாம்பிரபற்பம்.

பாரப்பாதாம்பிரபற்பம்பழச்சாறுதன்னில் பதருதேபதினைந்து  
தாமேசாய்ந்து, நேரப்பாலேசாகத்தகடுதட்டிநீனைவாக நாகமுந்தாள  
கமுங்கூட்டி, சாரப்பாவாய்நீராலரைத்துக்கொண்டு சமகைத்தாம்பிர  
த்தகட்டுக்குப்பூசி, ஆரப்பாரவியுலர் த்திச்சுண்ணச்சீலை அப்பனேசுற்  
றிபேசுண்ணத்திலவையே. (நூ)

வைத்தப்பாகனபுடமாய்ப்போட்டெடுக்க வாகானதாமபிரபற்ப  
மாகும், கைத்தப்பாபோகாதுவெகுசுறுக்காம்சாண்டாவனுபானமறிந்  
துபோடி, குத்தப்பாருன்மமெட்டுஞ்சூலைபதினெட்டுக்குடிபோகுந்தி  
நீருகுதேகனிற் கொள்ளச் சித்தப்பாவீனையோடிருமெல்லாஞ்சித  
றிப்போமவெள்ளியிடபற்பங்கேளே. (நூாக)

வெள்ளிபற்பம்.

கேளப்பாவெள்ளியதுககிதட்டிக் செடியானரசுபற்பம்வங்கப்  
பற்பம், நாளப்பாநாகமொடுமுன்றுநேரய நலமானவாய்நீராலரைத்து  
க்கொண்டு, வேளப்பாவெள்ளிக்குச்சமனாய்ப்போடி விருதாளாவியுல  
ர் த்திச்சீலைசெய்து, குளப்பாகண்ணாம்புகுள்ளேவைத்துத் துடிபாக  
முழுப்புடத்தில்தூக்கிவாக்கே. (நூாஉ)

வாங்கியதேதார்பற்பத்தைப்பதனம்பண்ணு வகைநாகப்பணயெ  
டைதாந்தேனிற் கொள்ளக், தேக்கியதோர்கல்லடைப்புஞ்சதையடை  
ப்புத்திராதகிரிச்சனங்கள்தீருந்தீரும், ஏங்கியதோர்காசமோடினைப்பு  
த்தீருமினாககுமேல்க்கபபுற்றுயோனிப்புற்று, பாங்கியெகிரந்தியெ  
ரிமேகமெல்லாம பறககுமடாவின்னமொருபற்பங்கேளே. (நூாநூ)

தங்கபற்பம்.

தேளப்பா தற்கமொருபலந்தான்வாங்கிக் கிருபையாய்த் தகநிதட்  
டிச்சொல்லக்கேளு, நாளப்பாபழற்சாற்றில்லுதுகாலியாட்டி நமமாகத்  
தகட்டின்மேற்பூசிக்காய்ச்சிக், தாளப்பாலவாது கதவகாழ்ச்சிட்டுகாண்  
டு தளமாகவற்கபற்பம்நாகபற்பம், தேளப்பாரச்சுற்றும்மன்தொண்டினை  
சேர்சமனையண்டத்தினியாலாட்டே. (நாாச)

ஆட்டியேசமனாத்தகட்டிப்பூசி ஆப்பினோண்டிள்ளிசண்ண  
ம்வைத்து, நீட்டியேமேல்முடிச்சிலைசெய்து நேராகமுழப்புடதரில்  
நீறிப்போகும், காட்டியேகறுத்தக்கால்வீரங்கால்கூட்டிக் கணமாவை  
ண்டநீர்தன்னலாட்டிச், சாட்டியேரவியலாகதியோட்டில்வைத்தசா  
ங்கமாய்முழப்புடத்தில்தாககிவாக்கே. (நாாடு)

வாங்கியேயெடுத்திப்பார்வெண்ணீராகும் வளமானதேவெய்சர்  
க்கரையிற்கொள்ளச், சாககியேசன்னியென்றமுலமெல்லாம் உப்பாது  
தோஷமென்றவேழுநீரும், நீக்கியேபெவிட்டிசிவுமற்றத்தபோகும்நி  
னைவுகெட்டிச்சத்தமநேய்தொண்டினாற்றும், பேங்கியேவாதநே  
யெண்பதுந்தான் சிதறிப்போமபித்தபதுவொழிந்துபோமே (நாாச)

ஒழிந்துபோம்பித்தகெட்டகிராணிபெரும்பாடு ஒழியாதபிர  
மியயோயொடுங்கிப்போகும்ஒழிந்துபோம்முனமெட்டும்பாண்டோ  
ராமும்உத்தமனேமேகசலச்சுதிச்சல்தீரும் ஒழிந்துபோம்முலைமுதலி  
கவுரோகம்ஒகோகோகுட்டமெட்டும்கடலேபுக்கும், ஒழிந்துபோமகி  
றந்தியொடுவெடிமேகநதான் உச்சரங்கள்ளீர்ச்சுருக்குமோம்பாரே.

வெண்காரஞ்சிலாசத்து கலைகொம்புகல்நார்ப்பம்.

பாசப்பாவெண்காரஞ்சிலாசத்துதான் பாங்கானகலைக்கொம்புக  
ல்நாருந்தான், சேரப்பாசமனாகப்பொடித்துக்கொண்டு சிறப்பானபரு  
த்திதான்சமுலமெல்லாம், நேரப்பாசுட்டனைச்சாம்பலாககினைவா  
கப்படியென்றதளநதுகொண்டு, வாரப்பாநாலாறுபடிசலந்தான் வா  
காகக்கலக்கிபதைமுடிவையே. (நாாடி)

வைத்தப்பாநாவநாள்தெளிவினுதே வுமாசமுன்முந்நின்று  
டேயாட்டி, கைதப்பாநால்சாமமரைத்துவில்லைகனமானரவியில்லை  
த்தலரப்போட்டு, ஒத்தப்பாவோட்டில்வைத்தேதாழ்முடி யுத்தமனே  
சிலைகட்டிமுழப்புடத்திற்போடு, நித்தப்பாநீறியதுவெள்ளையாகும் நி  
னைவாகப்பின்னாமந்தீராலாட்டே. (நாாகு)

ஆட்டையிலேசாரமதுகாசபோடு அடங்காதுசூடனதுகாசபோ  
டு நீட்டையிலேவீரமதுகாசபோடு நீனைவாகப்பூற்றுக்காசபோடு, நா  
ட்டையிலேநால்சாமமரைத்துக்கொண்டு நலமாமப்பில்லைத்தட்டிவியு

லர்த்திச் சூட்டையிலேசண்ணம்புப்பொடியில்வைத்துச் சுறுக்காக முழப்புடததிற்சூட்டிவாகுகே. (௩௩)

வாங்கியேகறுத்தாக்காலண்டீரால் வளமாகவளைத்துவொறுபுடந்தான்போடு, தாங்கியேவெண்மையதுசங்குபோலாம் தளமானலிங்கமதுசத்திசெய்து, பாங்கியேபதத் தில்பாதிலிங்கம் பச்சையாய்ச்சேர்த்துநீபொடியாய்செய்து; தேங்கியேயிளநீரிற்பணர்ந்தானரண்டு தீர்க்கமாய்க்கொண்டுவரப்போம்நோய்கேளே. (௩௩௧)

கேளப்பாபெருவயிறுமகோதரங்கள்கிரிச்சனங்கள் கல்லடைப்புசுதையடைப்பு, நீளப்பாநீரருகனீரெரிவுதானு நீடாதுகவுசையொடுநீராம்பல்தானும், ஆளப்பாநீர்ச்சுரப்புவுப்பிசங்கள் அணுகாதுவயிற்றிலுள்ளநீர்க்கட்டும்போம், \*தேளப்பாநீரருகள் துள்ளிவீழ்தல் தீருமப்பாவளமதுபற்பங்கேளே. (௩௩௨)

பவளபற்பம்.

கேளப்பவளமதுபலந்தானென்று கெடியானபிங்கானில்நறுக்கிப்போடுமுடிவேளப்பாபழச்சாறுவிட்டுநீயும் விருதானநாழிகைதானுபதானால், நாளப்பாகழுவிதையெடுத்துக்கொண்டு நலமானகர்ப்பூரச்சிவாசத்தான், தாளப்பாசமனாகச்சுவததிட்டுச்சார்வானபிரண்டைச்சாறதனாலாட்டே. (௩௩௩)

ஆட்டியேநால்சாமம்பில்லைதட்டி அப்பனேரவியுலர்த்தியோட்டில்முடி, நாட்டியேமுழப்புடததில்நீறும்பாரு நன்றாகப்பின்னுமநதச்சாற்றலாட்டிக், காட்டியேரவியுலர்த்திப்புடத்தைப்போடு கருவானபுளியாரைச்சாற்றலாட்டி, நீட்டியேயிருசாமரைத்துக்கொண்டுநினைவாகப்புடம்போடபற்பமாமே. (௩௩௪)

ஆமப்பாபணவெடைதான்வெண்ணெயிலேகொள்ள அடங்காதமேகெல்லாமகனறுபோதும், வேமப்பாவெலுமபுருக்கியஸ்திவேகம்விருதானமதுமேகெட்டுப்போதும், தாமப்பாதேனிலேகொண்டாயானால் சகலரணமேலுறல்தவறிப்போதும், தாமப்பாவாயுவெல்லாமகிழேநோக்கும்பபாதுமேகத்தின்தினவுபோமே. (௩௩௫)

வாதசுரத்தைதலம்.

போமப்பாசுரங்களறுபத்துநாலும் புகழானவாதசுரமுபபத்திரண்டு, ஆமப்பாபிதசுரமிருபத்தொன்றும் அளவானசேத்துமநேர்ப்பதினொன்றப்பா, நாமப்பாவகைமுன்றறுபத்துநாலும், நலமானவாதசுரக்கியாழங்கேளு, வேமப்பாசிறுதேங்குசுக்குதிப்பிளி விதமானகெவியொபாங்கோஷ - ந்தானே. (௩௩௬)

தானென்ற தூராலப்பைதிப்பிலிழலம் தளமாளசித்திரமூலஞ்சு  
ங்குமூலம், வேனென்றவெள்ளருநிகுலவேம்போய்விருதானமுருக்கம்  
வேர்கழற்சியேரும், காநென்றகண்டங்கத்திரிபேராமுட்டி கருவான  
சிற்றரத்தைமாவிலிங்கம்வேரும், தேவென்றசிறுகாஞ்சேரிபேரரத்  
தைதெளிவானசதகுப்பைவிஷ்ணுகாந்திபாரே. (௩௮௭)

பாரப்பாயித்தவகையிருபத்தொன்றும் பல்மவீதம் தூக்கியேயி  
டித்துநையச், சேரப்பாவிருபத்தோர்பங்குபண்ணித் திறமாகவொரு  
பங்குசட்டியிலிட்டு, வாரப்பாமூன்றுசேசலநதாண்டிட்டு வளமானநா  
ழிகைகாள்முப்பதானல், ஆரப்பாவடுப்பேற்றிக்கால்சேரானல் அப்  
பனேவடிகொண்டிபிக்கானில்வாரே. (௩௮௮)

வார்த்தப்பாவா தாரட்சதன்குளிகை வளமாகப்பணமொன்று  
பொடித்திப்போட்டுத், தேததப்பாதேன திலேகழஞ்சுகுத்தித் திற  
மாகவிருநேரங்கொடுத்தாயானல், பார்த்தப்பாவாதசரம்நடுக்குவாத  
ம் பதறுகின்ற காளின்முறைபறந்துபோகும், காத்தப்பாகடுப்புவலிக  
டலேபுகும் கருவானபித்தநோய்கியாழங்கேளே. (௩௮௯)

பித்தசரக்கியாழம்.

கேளப்பாபித்திசரமிருபத்தொன்றும் கெடியாகத்திருமடாகி  
யாழங்கேளு, நாளப்பாவிலா துச்சைசிறுகாஞ்சேரிநலமானவில்வவே  
ர்பாதிரிவேர்தானும், ஆளப்பாவதிமதூர்ஞ்செவ்வல்லிகோஷ்டம் அப்  
பனேநண்ணரிவிலவாரை, தேளப்பாசிரகமுங்கொத்தமல்லி திறமான  
தும்பைவேர்பேரிச்சங்காயே. (௩௯௦)

காயோடியானைதிப்பிலியும்ப்பா கருவானநெல்லிமுள்ளிசுக்கோ  
டொக்கப், பாயோடுபதினைந்துபலமவீதந்தூக்கி பக்குவமாயிடித்து  
நையப்பங்குகேளு, தாயோடுவிருபத்தோர்பங்குபண்ணித் தப்பா  
லொருபங்குசட்டியிலிட்டுச், சேயோடுசலமதிலேமூன்றுசேர்தாள்  
திறமாகவிறந்திலேயடுப்பிலேற்றே. (௩௯௧)

ஏற்றப்பாநாழிகைதான்முப்பதானல் என்மகனேகால்சேர்தா  
னெடுத்திக்கொண்டு, சேர்த்தப்பாதேன திலேகழஞ்சு கூட்டித்திற  
மானகோரோசனைக்குளிகையொன்று, பார்த்தப்பாவிழைத்ததனையி  
ருநேரந்தான் பதறாமற்கொடுத்துவாபித்தசரமெல்லாம், காத்தப்பா  
கண்காணலேடிப்போகும் கருவானநாவரட்சிகழஞ்சிபோமே. ( )

போம்பபாநாக்கிலுள்ளமுள்ளெல்லாம் பொறுக்காகநீர்த்தாக  
ம்போகுஞ்சொன்னேன், நாமப்பாவுடம்பெரிவுகாந்தலெல்லாம் நடுந  
டுக்கியோடுமடாவாயூரலெல்லாம், சேம்பபாசிரசிலுள்ளயித்தமெல்

லாபிசீர்த்திலிற்றங்கென்றிஞ்சிரோபாரம்போம், ஆம்பபாசேத்தமசரம் பதினெண் அகதான் அப்பனேதிருதற்குகியாமுங்கேளே. (௩௨௩)

சேத்தமசரங்கியாமும்.

கோப்பாசக்ருதிப்பில்கிரம்பு கொடியான தூரால்பையக்கிரா சாரம், சாளப்பாகருமுள்விசுகிசையோடு கனத்தவாடாதோடை கர் ப்பூரவளபரி, சாளப்பாமுந்திரிகைகண்டங்கத்திரி நலமானபதினெண் அறுவகையகேளு, ஆளப்பாபலவிதம்நிறுத்துககொண்டி அப்பனே யிழத்திறையப்பகருக்கேளே. (௩௨௪)

பங்கென்பதினைந்துபண்ணிக்கொண்டு பச்சுவமாயொருபங்கு சட்டியிலிட்டபு, பங்கென்றரண்டுபடிசுவதான்வாருபதறுதேமுப்ப துநாழிகையுமினுக்கால், பங்கென்வலம்பேற்றிக்கமலமாகப் பதற மல்காலசேதாலரிடத்துக்கொண்டி, பங்கென்னதேனிலேகழஞ்சுரு த்திப் பாரப்பாசத்திரோதயம்பணந்தான்போடே. (௩௨௫)

போட்டப்பாகோரோசனைக்ருளிகையொன்று புகழாகக்கலக்கி யிருநேரய்கொள்ளுக, காட்டப்பாகபமெல்லறங்கீழேசாடுங் கனமான சேத்தமசரங்கானுதோடும், சேட்டப்பாவிருமலெல்லாம்சூணத்தி ல்திரும் சிறுதகிப்புக்குத்துவலிசேராதும, காட்டப்பாவலியிசவு ங்கலக்கியோட்கருவானசேதியொன்றுசொல்லக்கேளே. (௩௨௬)

சான்றிபதினெழுந்துக்கும்பெயர்.

கோப்பாசவினவகைதினெழுந்துக்கும் கெடியானநாமமனு சொல்லகேளு, சாளப்பாதந்திரிகைந்தசனுமாகும் நலமானசொங்க முந்நிரகாவம், வேளப்பாசிந்தவிப்பிரமைபோலிதமான கண்ட ருபசராரூபிரசம், ஆளப்பாவிச்சுருதயம்பககநேத்திரம் அருளான ரக்கஷ்டிஞ்சுகிசையோமே. (௩௨௭)

தோஷமேமுக்கும்பெயர்.

ஆம்பபாசிரலாபம் விநாயசம் அப்பனேசன்னிவகைபதினெழுண் டுக்கும், வேமப்பாநோஷமென்றகேழுங்கேளுவிருதானதிட்சனதோ ஷமாக்கதோஷம், நாமப்பாநீத்தோஷமஸ்தீதோஷம் நலமானகொ டிதோஷமவஸ்தீதோஷந்தான், சாமப்பாசையோகத்தோஷத்தோடு ச தூரானதோஷவகையேழுந்தானே. (௩௨௮)

கானென்றசன்னிவகைபதினெழுந்துக்கும் தளமானதோஷவகை யேழுக்குந்தான், கானென்றமருந்துவகைமுன்னேசொன்னோம்நலமா வசன்னிக்கூத்துதலஞ்சொன்னோம், கானென்றமாத்நிரையுங்கலிக் கருசொன்னோம், கருபாவலித்தியத்திலமனதையுன்றி, வானென்றவ யித்தியத்தைப்பாநாபானால் மைந்தனேதன்வந்திரிகுகொப்பாம்பா ரே (௩௨௯)

கெத்திசெநதூரம்.

பாரப்பாசெந் தூரஞ்சோல்லக்கெந் துபண்பானகெந்நியுயரப்பல  
ந்தான்வாங்கி, நெரப்பாலோட்டிவிட்டிருக்கலும்போது நெரானரசம்ப  
லந்தானுவிட்டே, சாரப்பாவறுதகாக்காலபற்பம்போலாய சாதக  
மாபப்பு நச்செக்கல்பாக்குபபோலுடைந்து, வாரப்பாபாண்டததில்  
போட்டிப்பின்புலாமானகறியுப்பச்சேரரைதான்வாங்கே. (நடநய)

வாங்கியுமன்பப்பக்கல்லுப்புக்கலந்து வாகாசப்பாண்டாநிற்  
றாவிடீயும், தாமகியேமேல்பாணைகவிந் ததுமுடித்தப்பாமெழுசிலை  
மண்ணுசெய்து, வாங்கியேநாயவைத்தமீட்டிலேற்றிச் சாதகமாயக்கம  
லகடாககினியினுலே, தேக்கியேநாற்சாமமெரியிட்டாக்கால் திறமாக  
மேல் தூறில்பற்பமாமே. (நடநக)

ஆமப்பாசூதபற்பம்பலநதானு ஆப்பனேகெத்திலமரையும்  
கூட்டி, நாமப்பாவரிதாரம்பலந்தான் தூக்கி நலமாகப்பொடிசெய்து  
குப்பிலேபாதி, வேமப்பபோட்டிலேயேமுடிசெய்து விருதானா  
ரவிடிலேகாயப்போட்டுத், தாமப்பாதாளிக்குள்ளாலுவிர்லமண்தான்  
தப்பாமல்பாதிமேல்குப்பிவையே. (நடநஉ)

வைத்தப்பாகமுத்தளவுமணலைக்கொட்டி வாகாசமுத்தியுஞ்சாம  
ம்பாலு, கைத்தப்பாவெரியிட்டேயாறிப்பார்த்தால் கசகாதுதேக்காய்  
போல்செந்துரமாகும், நைத்தப்பாவுடைத்தெதித்துப்பதனம்பண்  
னு நலமானவியாறியெல்லாநாடாதோடும், மைத்தப்பாசெந்துரமப  
லந்தாடுனது மைத்தனேமுன்பற்பம்பலந்தானுலே. (நடநங)

நாலானசெந் தூபலமரைதான்போட்டு நலமானநாறக்கால்பலம  
மாகும், சாலானகல்லத்தில்பொடித்தாயும் கசகாமல்குப்பிச்சூப்பா  
திபோட்டுச், சேலானசிலையோரேமுஞ்செய்து திறமானவாய்ககுசெ  
க்தல்லேய்த்துப்போட்டு, வாலானசிலையோரேமுஞ்செய்துமைத்தனே  
வாலுக்கையிலடுப்பிலேற்றே. (நடநச)

ஏற்றியேநாற்சாமமுத்தியாற்போட்டு எடுத்துப்பாட்செந்துரம  
நணன்போலாம். பாநதியேயிப்படியேபத்துமுறைசெய்து பங்கான  
செந் தூரமெடுத்துக்கொண்டு, தேத்தியேசெந்துரம்பலந்தானுலும் தி  
றமானபற்பமதபலந்தானுலும், ஆத்தியேகெத்தியதுபலநதானரண்டு  
அப்பனேதாரமதுபலமரையுமாமே. (நடநரு)

ஆமப்பாசிலைநால்தான்தாளக்ககால்தான் ஆப்பனேகல்லவத்திற்  
பொடித்துக்கொண்டு, நாமப்பாசத்தம்பூச்சாற்றாலே நலமானநாற்சா  
ம மாட்டிக்கொண்ட, தாமப்பாபூவரசன்பூறாற்சாமம் தப்பாமல்தக்கா



அப்பழச்சாறுகேளு, சாமப்பாவிருசாமமாடடிக்கொண்டு சமர்த்தா கப்பொற்கையான்சாறுகேளே. (௩௩௩)

கோப்பாசாமம்ரண்டாட்டிக்கொண்டு கெடியானரேக்கதிலேப லமும்போட்டு, நாளப்பாலரைந்துலர்த்திப்பொடியாய்ச்செய்து நல மானகுபயிலேயரைதான்போட்டு, வேளப்பாசீலையோரோழுஞ்செ ய்த வெகுசுறுக்காய்வாங்கசெங்கல் தேய்த்துப்போட்டு, ஆளப்பா வாய்க்குமந்தச்சீலைசெய்து அபபனேவாலுக்கையிலாற்றியாட்டே. ( )

அட்டப்பாசாமம்நால்திபமாக அபபனேசாமம்நால்கமலவன்னி, மூட்டப்பாசாடாக்கினிசாமமெட்டு மூதண்டநிருவாணீபூசைசெய்து, காட்டப்பாலாறினயின்னெடுத்துப்பாரு கதிர்போலேசெந்தூரங்கண் கொள்ளாது, நீட்டப்பாலோகத்தில்நூற்றுக்கொன்று நீலககுமடாலா னமதுபதநூர் தானே. (௩௩௪)

பத்தாகுந்தேகத்தில்குன்றியெடைதேனில் பக்குவமாவருட மொன்றுகொண்டாயானால், வித்தாகும்விந்துவதுகீழ்நாக்காது வி ட்டிவிட்டுச்சீரத்தோர்வாசிகெட்டும், அத்தாகும்ஸ்தீரீகளுடனனு போகித்தால், அபபனேநூறுபோதோற்றப்போவார், சித்தாகுந்தே கமதுசுவந்துமின்னுமசெடமினுகுவயிரம்போலாகும்பாரே. (௩௩௫)

காலகண்டமேகநாராயணசெந்தூரம்.

பாசப்பாகாலகண்டமேகநாராயணன் பிரிவானசெந்தூரஞ்சொ ல்க்கேளு. சேரப்பாசபற்பம்பலந்தானெட்டுத் திறமானகந்தகமோ பலந்தானப்பா, வாசப்பாதாளகமோபலந்தானென்று வளமானசிலைய லைசெந்தூரமரைதான, ஆம்பபால்கங்ககால்வெள்ளிகால்தா பைப னேவெள்ளியம்பலந்தானென்றே. (௩௩௬)

ஒன்றானநாகமறைவங்கங்கால்தா னுத்தமனேசெம்பதுவங்கழீ ஞ்சிரண்டு, நன்றானதங்கமதுசுழஞ்சுவொன்று நாட்டப்பாநாயொ றுபலமும்நீதான், குன்றமற்பொடிசெய்தேயரைபபுகேளு கூறான பொற்கையான்சாமம்நாலு, சென்றானகுமரிப்பூச்சாமம்நாலு சேர்மு றுக்கம்பூச்சாறுசாமம்ரண்டே. (௩௩௭)

இரண்டானபாஜிரிப்பூச்சாறுசாமம் ரண்டாகும்பழச்சாற்றில் செம்பரதகம்பூடோட்டு, வென்றாகவெளுத்தபின்பெறிந்துபோட்டு வி றுதாகவிருசாமமெடுத்தேயாட்டு, சென்றாகவியுலர்த்திப்பொடிதான் செய்து சேரப்பாசுபுக்குகசீலைசெய்து, வின்றப்பாசுபிக்குப்பாதி போட்டிவிருதாகவாய்ப்புடிச்சீலைசெய்யே. (௩௩௮)

புதுச்சேரி, செய்தல்

சாமமெட்டு, செய்தப்பாந்

வாய்து

புது

புதுசெய்யுள், செய்தப்பாருப்பித்தனைவாபுகிப்பாரு, நமக்கக் கரு  
ஞ்செய்யப்பாய்ச்செந்தூரமாமே. (௩௪௩)

ஆமப்பாபணவெடைதான்சேனிற் கொள்ள அணுகாதுகுன்மமெ  
ட்டிம்பிசியாறும், போமப்பாபெறுவயிறுமகோதரங்கள் பொல்லாதச  
தைவிம்மல்நீரருக்கல், காமப்பால்விரைத்தொரு சோகைப்பாண்டி  
கனமானநீர்க்குத்தல்காணுதோடும், சாமப்பாஅக்கினியாமந்தமெல்லா  
ம் சண்ணுண்டுபோகுமடாசேதிக்கேளே. (௩௪௪)

ரசலோகச்செந்தூரம்,

செதியொன்றுசொல்லுகிறேன் புலத்தியனேஐயா நிறமானா  
சலோகச்செந்தூரந்தான், ஆதியென்றகுதபற்பம் பலந்தான்ரண்டு அ  
ப்பனேலோகமொன்றுகாந்தமரைகூட்டி, வாதுயாம்லிங்கமரைவெண்  
காரமரைதான்வளமாகச்சாரங்கால்நாபிதான் காதியென்றகெந்தியின  
ற்செந்தூரங்கால் கனமாகப்பெடிசெய்தேயரைப்புக்கேளே. (௩௪௫)

கேள்ப்பாபழச்சாற்றற்றசாமம்நாலுகெடியாகப்பொற்கையான்சா  
மம்ரண்டு, நாளப்பாசெருப்புக்கால்சாமம்ரண்டுநலமானகுமரிப்பூசாம  
ம்ரண்டு, தாளப்பாசெம்முள்ளிசாமமொன்று தளமாகவேயரைத்திர  
வியிற்போட்டு, வேளப்பாசெய்தனைக்குப்பிக்கேற்றிவிதமானவாட்டி  
டி வாலுகையிலவையே, (௩௪௬)

வைத்தப்பாவடுப்பேற்றியெட்டுசாமம் வாகாகத்தீபாக்கினிகமல  
ந்கேரு,கைத்தப்பாசாமமெட்டெரித்துக்கொண்டு கனமானகாடாக்கி  
னிசாமமெட்டு,வித்தப்பாவாறவிட்டெடுத்துவாங்குவிருதாகச்செங்கல்  
நிறமாகக்காணும், பைத்தப்பாபொடிசெய்துபணந்தேனிஊண்ணப்ப  
றக்குமடாகாமாலேபாண்டிதானே. (௩௪௭)

தானென்றபித்தநோதலைகெட்டோடும் தப்பாதுவாதமென்றதெ  
ண்பதும்போம், நானென்றசன்னியெல்லா நாடாதோடும் நலமான  
வாயுவென்றதெல்லாநீரும், கானென்றதையிலுள்ள வியாதிஎல்லா  
ம்கடல்புக்குஞ்சூலைபதினெட்டுந்தீரும்,மானென்றதேனிலே பத்துநா  
ள்கெள்ளுமதுமேகந்தீருமடாவின்னங்கேளே. (௩௪௮)

சுதந்திர சக்தி

ணி நலமாணசவியிலேகா

யப்போட்டு. சட்டக்குறும்பைப்போட்டுத் திறமானமேற்ச  
ட்டகொண்டிமுடி. தாளடாவெழுதிலைமண்ணுஞ்செய்து தளமானர  
வியில்காயப்போடே. (௩௪௯)

போட்டப்பாவதிப்போற்றிக்கமலமாகப புகழானநாற்சாமமெரித்  
தாயானல், நீட்டப்பாதேக்காய்போலி றுகிநிற்கும் நிசமாகவதையெ  
யித்து தூக்கிக்கொண்டு, காட்டப்பாபலநாலுபீங்காணுக்குள் கருவா  
னலெற்றிலையின்சாற்றில்விட்டு, ஆட்டப்பாரவிமுகத்திலுலர்ந்தபி  
ன்பு அபபனேரீயஞ்சகரம்சாறுவிட்டே. (௩௫௦)

விட்டப்பாரவியிலேயுலர்ந்தபின்பு விருதாகொடிபண்ணிசூப்  
பிட்டு, விட்டப்பாவரைவாசிமட்டம்போட்டு விளக்கியெழுதிலை  
மண்ணுஞ்செய்து, விட்டப்பாவாலுகையில்வைத்துநன்றாய்விதமர்க  
வெண்சாமமுத்தியிட்டு, விட்டப்பாவாறியபின் னுடைத்துப்பாருவித  
மானபற்பமதையெடுத்துக்கொள்ளே. (௩௫௧)

கொள்ளப்பாநாலுபலமெடுத்துக்கொண்டு குறிப்பானபற்றமதுப  
லளல்தூக்கி, நள்ளப்பாபொடிசெய்துவெற்றிலையின்சாறு நலமாகவிட்  
டதுலேரவியுலர்த்து, விளப்பாபேருவிலேயரைவாசிபோட்டுவிருதா  
னவாலுடைபிலெபிலேற்றி, கள்ளப்பாமுத்தியுஞ்சாமமெட்டு கசகாம  
லெயித்தாறியபின் னுடைத்துபாரே. (௩௫௨)

பாரப்பாமுன்போலேபத்துந்தொந்தம் பரிவாகவெடுத்தெடுத்  
துபபதனம்பண்ணி, சாரப்பாபணவெடைதானெய்தேனிற்றானசார்  
வாகநண்டிவில்கொண்டாயானல், சேரப்பாருலைபதினெட்டுநீ  
ரும்திறமானகிரந்திண்புரகள்ளீரும், வேரப்பாமேலாநலஸ்திரான  
மெல்லநலவென்றெய்திநாமடாவின்னங்கேளே. (௩௫௩)

காரியச்செந்தாரம்.

புதிதென்பகாரியச்செந்தாரந்தான் கெடியானகாரியம்பலந்தாலு  
நாள்பாபாபுசுந்தி லுருக்கிச்சாய்த்து நலமானநல்லெண்ணெய்கொ  
ண்டிவெள்ளப்பாகோசலத்திற்கொள்ளுச்சாற்றில் தளமாணசா  
டியிலேபுருக்கிச்சாய்த்து, ஆளப்பாவகையொன்றுக்கேழுதாஞ்செய்  
து அபபனேரீயஞ்சுட்டியிலேவைவே. (௩௫௪)

